

ஜூன் 2007

85

# நூலாம்

தலை திலக்கியச் சுஞ்சிகை

மலையகம் காவறைகள்  
இருப்புறையீற்றுவையா?

ஒழிய மூட்டு வீடு  
2007



டால்ஸ்டாய்  
சிறுகதை - தமிழில்



தெண்ணான் எழுதும்  
புதிய தொட்டா

எழுத்தாளர்  
வேல் அமுதன்

50/-



## ஞானம்

ஒளி - 08

கடா - 01

# பகிர்தவின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்

ஆசிரியர் :

தி. ஞானசேகரன்

இணை ஆசிரியர் :

ஞானம் ஞானசேகரன்

ஓயியர் :

கௌதமன்

தலைமை அலுவலகம் :

19/7, பேராதனை வீதி, கண்ண.

தொடர்புகளுக்கு...:

தி. ஞானசேகரன்

ஞானம் கிளை அலுவலகம்  
3-B, 46<sup>th</sup> ஒழுங்கை,

கொழும்பு - 06.

தொலைபேசி : 011 -2586013  
0777-306506

தொலைநகல்: 2362862

E-mail : editor@gnanam.info

Web : www.gnanam.info

வங்கித் தொடர்புகள்:

T. Gnanasekaran

HNB - Wellawatte Branch

A/C No. 0090672606

## இதழினுள்ளே ...

● கலிதைகள்	
ஜின்னாஜ்	11
ரிம்ஸா முகம்மத்	15
தலவின்னை சீபார்	21
எஸ்தர் லோகநாதன்	27
ஆஹுரான்	32
நுபராணி	34
● கட்டுரைகள்	
மா. குலமணி	04
ச. முருகானந்தன்	39
● சிறுக்குதைகள்	
டாஸ்ஸ்டாம் / வீ. கே. சபாரத்திரம்	12
செங்கை ஆழியான்	24
த. அஜந்தகுமார்	28
ஏ. எம். எம். ஆலி	30
● நேர்காணல்	07
● விவரங்கள்	
ரா. நித்தியானந்தன்	16
ஏ. எம். எம். ஆலி	18
● உரைச்சித்திரம்	
தென்னியான்	19
● நாடக விழர்ச்சனம்	
உமாபதி	22
● நால் மதிப்புரை	43
● வாசகர் பேசுகிறார்	47
● புத்தினமுத்து	
ஞானபண்டிதன்	33
என். செல்வராஜா	35
ச. முருகானந்தன்	38
எஸ். நடராஜன்	39
இளைய அப்துல்லாவுர்	41

அட்டைப்படம் :

அகதி

நாள் : இனையம்

ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துக்கட்டு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புதையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செல்லவேப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

# நானம்



## கலை இலக்கியச் சுஞ்சிகை

வெள்ளத்தீன் பெருக்கைப்போஸ் கலைப்பெருக்கும்  
கலீப்பெருக்கும் மேவு மாயின்,  
பள்ளத்தீல் வீழ்ந்திருக்கும் குருட்ரெல்லாகும்  
விழிபெற்றுப் பதவி கொள்வார்.

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே,  
வணக்கம்

2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வெளிவரத்தொடங்கிய ஞானம் இந்த இதழுடன் எட்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது என்ற மகிழ்வான செய்தியைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்வு அடைகின்றோம். முடிவடைந்த ஏழு ஆண்டுகளில் எந்தவொரு மாதத்திலாவது ஞானம் வெளிவராது நின்றதில்லை. ஏழு ஆண்டுகளில் எண்பத்தினாலு இதழ்கள். இந்த எண்பத்தினாலு இதழ்களையும் தரம் மிக்கதாக, பேணி வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய இதழ்களாக வெளிக்கொணர்ந்ததில் பெரும் மனநிறைவடைகிறோம்.

ஞானத்தின் முதலாவது இதழ் 1/8 கைவில் 32 பக்கங்களில் வெளியாகியது. அந்த இதழுடன் இப்போது உங்களது கையில் தவழும் 85ஆவது இதழையும் ஒன்று சேரப் பார்க்கும்போது ஞானத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் ஒவ்வொன்றாக நினைவில் வருகின்றன. இந்த வளர்ச்சிக் கட்டங்களின் பின்னால் தரமான வாசகர்கள், எழுத்தாளர்கள் நலன் விரும்பிகள், விளம்பரதாரர்கள் எனப் பலர் பக்கப்பலமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாபேருக்கும் எமது மனப்பூர்வமான நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது நாட்டில் புதிய எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து வளர்த்தெடுக்கும் பணியினை முன்னர் பத்திரிகைகளின் வார இதழ்களே செய்து வந்தன. பேராசிரியர் க. கைலாசபதி தினகரனிலும், பொன் இராஜகோபால் வீரகேசரியிலும், எஸ்.டி. சிவநாயகம், இராஜ அரியரத்தினம் போன்றவர்கள் அவ்வப்போது தாம் பணிபுரிந்த பத்திரிகைகள் மூலம் இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு வளர்த்தெடுத்தமை வரலாறாகும்.

இற்பட்ட காலத்தில் புதிய எழுத்தாளர்கள் சிறு சுஞ்சிகைகள் மூலம் தான் தோன்றினார்கள்; வளர்த்தெடுக்கப்பட்டார்கள். ஞானமும் இந்தப் பாரிய பணியில் தன்னை இணைத்துக்கொண்டு இயங்கி வந்திருக்கிறது. கடந்த ஏழு வருடங்காலத்தில் ஏறத்தாழ நூற்றைம் பதுக்கு மேற்பட்ட புதியவர்களின் படைப்புக்கள் அவை சிறுக்கைகளாகவோ, கவிதைகளாகவோ, கட்டுரைகளாகவோ ஞானத்தில் வெளியாகியுள்ளன. சமீப காலமாக புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். ஞானம்

இலக்கியப் பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ளும்படியாக இன்று பல இளம் எழுத்தாளர்கள் நாடெங்கிலும் பரவலாக இருப்பது எமக்குப் பெருமையாக இருக்கிறது.

அத்தோடு எமது நாட்டின் இலக்கியப் பாரம்பரியங்கள், அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றின் காலக்கண்ணாடியாகவும் ஞானத்தை வெளிக்கொணர்வதில் கூடிய கவனங் செலுத்தி வந்துள்ளோம். பல்வேறு கருத்து நிலைகொண்ட அறிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் மூலமாகவும், கட்டுரைகள் மூலமாகவும், படைப்பாக்கங்கள் மூலமாகவும் இதனைச் செயற்படுத்தி ஒரு சிறுசுஞ்சிகைக்குரிய சரியான தடத்தில் பயணித்துவந்துள்ளோம்.

தமிழகத்திலும் நமது நாட்டிலும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் பலர் ஞானத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு நமது பட்டப்படிப்பை நிறைவு செய்து வருவது ஞானத்தின் தரத்துக்குச் சான்றாக அமைகிறது. அந்த ஆய்வு ஏடுகளை இனிவரும் காலங்களில் ஞானம் பதிப்பக வெளிக்கொணரத் திட்டமிட்டுள்ளோம்.

இன்று ஈழத்தில் வெளிவரும் சுஞ்சிகைகளில் ஞானத்துக்கு மட்டுமே இணையத்தளம் உள்ளது. இந்த இணையத்தளத்தில் ஞானத்தின் முதலாவது இதழில் இருந்து கடைசியாக வெளிவந்த இதழில்லை எல்லா இதழிகளையும் எவ்வித கட்டணமுமின்றிப் பார்க்கவிட முடியும். இந்த வசதியைப் புலம்பெயர்ந்துவாழும் நம்மவர்கள் நன்றாகவே பயன்படுத்துகின்றார்கள். இதன் காரணமாக ஞானத்தின் வாசகர் வட்டம் உலகளாவிய ரீதியில் பரந்துபட்டு இருப்பதுடன் பலபாகங்களிலும் உள்ள எழுத்தாளர்கள் ஞானத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதோடு ஞானத்தில் எழுதியும் வருகிறார்கள். இவையெல்லாம் எமக்கு மகிழ்வுதரும் செய்திகள்.

மகிழ்வுதராத செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த 27.04.2007 முதல் தபாற் செலவுகள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு ஞானம் சுஞ்சிகையை அனுப்புவதற்கான தபாற் செலவு முன்னரைவிட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அத்தோடு அச்சுத்தாள் மற்றும் அச்சடிக்கும் செலவுகள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. இந்நிலையில் ஞானம் சுஞ்சிகையின் விலையை அதிகரிப்பதைத் தவிர எமக்கு வேறு மார்க்கம் எதுவுமில்லை. இத்தகைய நெருக்கடிகள் முன்னர் ஏற்பட்டபோதெல்லாம் சுஞ்சிகையின் விலையைக் கூட்டாது கடந்த ஐந்து வருடங்களாகச் சமாளித்து வந்துள்ளோம். இனிமேலும் அவ்வாறு செய்ய முடியாத நிலையிலே ஞானம் சுஞ்சிகையின் விலையை ரூபா 50/= ஆக நிர்ணயிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். எமது நிலைமையைக் புரிந்து கொண்டு எம்முடன் ஒத்துழைக்குமாறு வாசக அன்பர்களை அன்புடன் வேண்டுகிறோம்.

இந்த இதழில் பிரபல எழுத்தாளர் தெணியான் எழுதும் ‘இன்னும் சொல்லாதவை’ என்ற தொடர் ஆரம்பமாகிறது. இனிவரும் காலங்களிலும் ஞானம் புதிய புதிய அம்சங்களுடனும் இலக்கிய தரத்துடனும் வெளிவரும் என உறுதி கூறுகின்றோம்.

## வேல் அமுதன் என்ற வினாக்கள்

மர. குலமணி

**அரசபணியிலிருந்து தூக்கிவீசப்பட்டபோது அந்த விபத்தில் விழைந்த வினையாக அச்சுத்தொழில் என்னை ஏற்றுக் கொண்டது. ஆரம்பத்தில் ஆத்ம திருப்தியை அளித்திராத அந்தத் தொழில் பின்னர் ஏற்பட்ட அறிஞர்கள், எழுத்தாளர்கள் அறிமுகங்களால் என்னை ஆக்கிரமித்தும் கொண்டது. அந்த ஆக்கிரமிப்பின் இரசனைக்கு வித்திட்டவர்களில் வேல் அமுதன் என்ற மனிதர் முக்கியமானவர். 1976ல் அவரது முதல் வெளியீடான் ‘அறுவடை’யுடன் ஆரம்பித்த கவையான பினைப்பு அப்புறம் வைகறை, மார்சம், வாழும்வழி எனத் தொடர்ந்து இன்று முப்பு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இதற்கிடையில் இவர் பெற்றுக் கொண்ட கொளரவங்களில் சிறுகதைக்கான சாகித்திய மண்டலப் பரிசு முக்கியமானது. நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்... என்கிளோரே பாரதி அப்படியான ஒரு உறவினையே இக்கட்டுரையில் உரசிப்பார்க்கிறேன்.**

கறுப்புச் சட்டக்குள் என் கவனம் பதிந்திருந்த காலம்; அங்கிருந்து இலக்கிய உலகுக்கு இழுத்துவந்தவர் இவர். ‘அறுவடை’ கால ஆரம்பத்தில் அச்சு ஆக்கத்துக்கான ஒப்பு நோக்காளனாக உள்வாங்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்து, இவரது ஒவ்வொரு படைப்பின் எழுத்துப் பிரதிகளிலிருந்தும், கிடைத்தவற்றைப் பதித்துக் கொண்டவன் நான். தன் படைப்பின் பரிமாணங்களை இந்த இலக்கியப் புதுமுகத்துடன் பகர்ந்து கொண்டு விமர்சனம் கேட்ட அந்தப் பெருந்தன்மை வேல் அமுதரின் வெளிப்பாடான புரிந்துணர்வாகும்.

1946 தொடக்கம் 1956 வரை இவரது கல்வி தெல்லிப்பழை மகாஜனாவில் இருந்தது. வித்துவான் நா. சிவபாதசுந்தரம், அளவையூர் கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை, ஆகியோர் இவருக்குத் தமிழ் கொடுத்த ஆசிரியர்கள். அந்தப் பத்து ஆண்டுகள் இவரது கல்வி ஆங்கில மொழி மூலமே இருந்தது. அதன் பின்னரான பொதுத் தராதரப் பாட்சையை தமிழ் மொழியில் எழுதிச் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றார் அமுதர். மகாஜனக் கல்லூரியில் ‘வெண்ணிலா’ என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அக்கல்லூரியின் சிறந்த இலக்கியத் திறனுக்கான பரிசையும் இவர் பெற்றுக் கொண்டதுண்டு. உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகவும் அமுதர் பணியாற்றியிருக்கின்றார். அந்நாட்களில் நாடக, இலக்கிய முயற்சிகளும், கலந்துரையாடல்களும் இடம் பெற அமுதரே காரணமாக இருந்தார். அது அமரர் அதிபர். வைத்திலிங்கம் அவர்கள் ஆற்றிய பணிக்குப்பின் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்க ஒரு கணிப்பீடாகும். ‘தசம்’ என்ற சண்முக சுந்தரம் ஆசிரியரே இவரது ஞானகுரு. அவருடைய வழியே அமுதர் எழுதும் தமிழ் அருவியாகிறது. அமுதரின் அன்றைய இளமைக்காலம் அல்லல்கள் நிறைந்தது. அரவணைக்க அன்னை மாத்திரமே இருந்தார். முகங்காணாத வயதில் தன் தந்தையை இழுந்து விட்ட தனிக் குழந்தை இவர்.



அன்றைய தாலாட்டுத்தேவே இன்றைய இந்த எழுச்சிக்குக் காரணம். ஊரெழுவில் இவரது அன்னை மறைந்தபோது அந்த மரண நிகழ்வு கூட இலக்கிய மணத்துடன் இடம் பெற்றது. மண்ணுக்கு மெந்தனாகவும் அன்னைக்கு ஆற்றலாகவும், ‘ஆச்சி’ என்று உறவு ஆழமாக இருந்தது. இவரது ஆக்கங்களுக்கு கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை, ‘தசம்’ சண்முகசுந்தரம், இரா. சிவலிங்கம், கி. இலட்சமண ஐயர், கு.குருசாமி, கலாநிதி க. செ. நடராசா, கலாநிதி க. குணராசா, சிவநேசச் செல்வன், நா. சுப்பிரமணிய ஐயர் முதலியோர் அனிந்துரை வழங்கி அழகுபடுத்தி உள்ளனர்.

இவரது அறிவு இயக்கமே என்னைப் பும் போட்டது. அந்த அறிவு இயக்கமூலம் சமூக விழிப்புணர்வுகளை மேம்படுத்த முனைந்து நின்றிருக்கிறார். மணவையாக முன்னோடியான இரா. சிவலிங்கம் அவர்கள் இந்த அறிவு இயக்கத்துக்கு ‘SRI LANKA ATHENAEUM’ எனப் பெயரிட்டார். சிலப்பதிகாரத்துக்கும், திருக்குறளுக்கும் தலைநகரில் அன்று அறிவு இயக்கமூலம் எடுக்கப்பட்ட விழாக்கள் மிகப்பெருமைப்படத்தக்கவை, பல புதிய பேச்சாளர்களை இவ் விழாக்களில் அறிமுகப்படுத்தி அவர்களைப் பிரபலங்களாக்கிய பெருமையும் அழகுருக்குண்டு. அம்மா தங்கம்மா அப்பாக்குடி அவர்களைச் சமயம் தொடாத இலக்கியப் பேச்சாளராக எடுத்துக் காட்டிய வரும் இவர்தான். கத்தோலிக்க திருச்சபையின் மதகுருவான வண. சா. ம. செல்வாத்தினம் (கரவையூர் செல்வம்), அறிஞர் வி. இராசையா (மாஸ்டர்) இவரது குருநாதரான ‘தசம்’ சண்முகசுந்தரம் போன்றோரை அந்த அறிவு இயக்கத்தின் தலைமையில் அமர்த்தி அழகு பார்த்தவர் அமுதர். பேரிஞர் சிவங் கருணாலய பாண்டியனார் அறிவு இயக்கத்தால் கொளரவிக்கப்பட்டார்.

1979/80களில் தலைநகரில் புதிய எழுச்சியுடன் புறப்பட்ட ‘தமிழ் கதைஞர் வட்டம்’ என்ற ‘தகவம்’ இவரது முயற்சியின் முதிர்ச்சி. சென்னை ‘இலக்கிய சிந்தனை’யுடன் ஓபிட்டு பேசப்பட்ட ஈழத்து இலக்கிய அமைப்பு இதுவாகும். தகவத்தின் தந்தையும் தாயுமானவர் அமுதர். ‘தகவம்’ அமைப்பின் சிறுகதைத் தேர்வும், பரிசும், பாராட்டும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு தரமாற்ற தகுதியாக அன்று இருந்தது. படைப்பிலக்கியம் சாராத என்னை தகவத்தின் சிறுகதைத் தெரிவுகட்கான பொறுப்பாளாக ஆக்கி, பொன்னிருக்கும் இடத்தில் வெறும் பூவை வைத்துப் பார்த்தவர் இவர். இந்தப் புதிய அரங்கேற்றம் பார்த்திப்பனுக்கு பரந்தாமன் அளித்த பரிசு போன்றது. வெளிநாடு ஒன்றில் முகந் தெரியாத ஒருவனாக நான் எழுந்து நின்ற போது, இவரது ‘தகவம்’தான் எனக்கு முகவரி தந்தது; ஒரு மாத சஞ்சிகையை மலர வைக்கவும் உதவியது.

பிறர் தொடுவதற்குத் தயங்கும் விடயங்களைத் தொட்டுப் பார்க்க விழைவர் அழுதர். பலர் அனுகப் பயப்படும்போது அங்கு அமிழ்ந்து பார்த்து அரங்கேறியவர் அழுதர். அவற்றால் ஏற்பட்ட துண்பங்களே பின்னர் அரைச் சுடர் விடவைத்திருக்கின்றன. எந்தத் தனிப்பட்ட குழப்பங்களுக்குள்ளும் மன உறுதி குலையாத அவரின் துணிவு கண்டு வியங்கிருக்கிறேன். தன் உயிருக்கு நிகரான் 'தகவம்' தகர்ந்த போது கூட அந்தத் துணிவுதான் அவருக்குத் துணை நின்றது. எங்கள் கண்களில் நீர் முட்டி நின்ற அந்த வேளை கூட அழுதர் நிதானமாகப் படி கடந்து போனார். அதன்பின் யுத்த யூமியாக - நெருப்பு நிலமாக நின்ற யாழ் மண்ணில் அவர் ஆரம்பித்த 'மகவம்' என்ற மதி கதைஞர் விட்டம்' மீண்டும் ஒரு இலக்கிய குளிர் நிலவாகத் தோற்றும் பெற்றது. 'சந்திப்பு' என்ற பெயரில் மாதாந்த இலக்கிய ஒன்று கூடல்களை அது உருவாக்கியது. நாற்புதுக்கு மேற்பட்ட ஒன்று கூடல்கள் நடத்தப் பெற்றிருந்தன. குரும்பசிட்டி மாயேழு மண்ணை விட்டு 'மகவம்' ஊரெழுவில் உட்கார வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. மதி அக்கடமியாகவும் அது வளர்ச்சி பெற்று உயர்ச்சி அடைந்தது. அந்த இக்கட்டான இடர்காலங்களிலும் 'மகவம்' எழுத்தாளர்களை, கலைஞர்களை, சமூகவியலாளர்களைத் தேடிப்பிடித்துச் சிறப்புச் செய்யத் தவறவில்லை. அந்த நாட்களிலேயே தனது ஞான குருவான 'தசம்' சண்முகசந்தரம் அவர்களின் உருவத்தை என் நண்பனும் பிரபலமான ஓயியனுமான் தவத்தைக் கொண்டு ஓயியாக்கினார் அழுதர். அதனை இன்றும் மகாஜனாவில் காணலாம். இவர் மனத்துள் இரண்டு இலக்கியவாதிகள் இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள் பற்றிய பேச்சு வரும் போது இவர் உணர்ச்சி வச்ப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருவர் இவரது ஞானகுரு மற்றவர் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள், இன்னுமொருவர்

இவர் மனதுள் இடம் பெற்றிருந்தார், அவர் காப்பக மேதை குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்கள்.

மீண்டும் கொழும்பு வந்த அழுதர் இன்னொரு புதுமையைப் புறப்பட வைத்தார். அது 'திருமண சேவை' என்றுதான் அறிமுகமானது. இன்று விரிவு பெற்று தலைநகரில் வேறொன்றி நிற்கிறது. 'சுய தெரிவு முறை' என்ற இவரது புதிய வழிகாட்டல் இதுவரை எவராலும் முன்னெடுக்கப்படாத முயற்சியாகும். இந்தச் சுய தெரிவு முறையும், வழி காட்டல் தாழும் இவரை 'திருமண ஆற்றுப்படுத்துநர்' என அறிமுகப் படுத்தி இருப்பதுடன், இவர் ஆற்றிய பக்து ஆண்டுப் பணிகள் இன்று பல்கலைக் கழக பட்ட ஆய்வு வரை ஏற்படுத்தாக்கியுள்ளது. பத்தாண்டுகள் நிறைவில் பகிரங்கமான கருத்தரங் கொன்றினையும் மக்களுடனான கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தி எடுத்ததைத் தலங்க வைத்தார் இவர். புதிது புதிதாக முகிழ்ந்துவரும் முன்னோடித்திட்டங்களை இன்னும்- இந்த அறுபதைக் கடந்த இளைஞரிடம் காண முடிகிறது. இவர் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன். "விழுவதற்கலாம் மீண்டும் எழுவதற்காகவே" என்ற எண்ணம் கொண்டவர். எழுத்தாளனாக, இலக்கியவாதியாக இலட்சிய நோக்கராக என்மனதுள் எழுந்து நின்ற 'வேல் அழுதன்' இன்று ஆற்றுப்படுத்துநராக அவதாரமெடுத்திருப்பது எதிர்கால இளக்களின் இணைவுகளை ஏற்றும்; வலுவான ஒரு வாழ்க்கைப் பாதையையும் வழிப்படுத்துமென எண்ணுகிறேன். இவரது அனுபவங்கள் இப்போது நூல் உருப் பெற்றுள்ளன. இந்த நூலின் அடுத்த பாகங்களும் விரைவில் வெளிவரவேண்டும். இவை என்றென்றும் பலரது நினைவில் நிற்கும். இன்னும் பல 'ஒர்மம்'கள் இவரிடமிருந்து வெளிப்பட்டும். நாம் காத்திருப்போம்.

## கரைபூரணம் புலோலியூர் க. சதாசிவம் ஞாபகாரத்தச் சிறுகதைப் போட்டி 2007



(அனுசரணை : புலோலியூர் க. சதாசிவம் குடும்பத்தினர்)

முதற் பரிசு - ரூபா 5000/- இரண்டாம் பரிசு - ரூபா 3000/- மூன்றாம் பரிசு - ரூபா 2000/-  
ஏற்றைய ஒன்றஞ்சு சிறுகதைகளுக்கு ஸரிசுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  
ஸரிசுக் கதைகள் யாவும் தொகுப்பாக வெளியிடப்படும்

### போட்டிக்கான விதிகள்

சிறுகதைகள் முன்னர் எங்கும் பிரசுரிக்கப்படாததாக இருத்தல் வேண்டும்.

போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பெயர், முகவரி

போன்ற விடயங்களை வேறாக இணைத்தல் வேண்டும்.

தபால் உறையின் இடது பக்க மூலையில் அமர்ப் புலோலியூர் சதாசிவம் ஞாபகாரத்தப் போட்டி  
எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

ஞானம் கிளை அலுவலகம் – 3-B, 46<sup>வது</sup> ஒழுங்கை, கொழும்பு – 06.

**போட்டி முடிவு திகதி – 30.06.2007**

முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கதைகள் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது

- ஆசிரியர்



# POOBALASINGHAM BOOK DEPOT

IMPORTERS, EXPORTERS, SELLERS &  
PUBLISHERS OF BOOKS,  
STATIONERS AND NEWS AGENTS.

**Head Office :**  
340, 202 Sea Street,  
Colombo 11, Sri Lanka.  
Tel. : 2422321  
Fax : 2337313  
E-mail : pbdho@slt.net.lk

**Branches :**  
309A-2/3, Galle Road,  
Colombo 06, Sri Lanka.  
Tel. : 4-515775, 2504266

4A, Hospital Road,  
Bus Stand, Jaffna.



## பூபாலசிங்கம் புத்தகசாலை

புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள்,  
நூல் வெளியீட்டாளர்கள்

தலைமை :

இல. 340,202 செட்டியார் தெரு,  
கொழும்பு 11, இலங்கை.  
தொ. பே. 2422321  
தொ. நகல் 2337313  
மின்னஞ்சல் : pbdho@slt.net.lk

கிளை :

இல. 309 A-2/3, காலி வீதி,  
கொழும்பு 06, இலங்கை  
தொ. பே. 4-515775

இல. 4A, ஆஸ்பத்திரி வீதி,  
பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.

‘மறுமலர்ச்சி’

அமரா

ச. பஞ்சாட்சர சாமா

# இந்தியகாண்டப்

(எப்ரல் இதழ் தொடர்ச்சி)

ஈழத்தின் முதலாவது சிறுசஞ்சிகையான ‘மறுமலர்ச்சி’யை வெளிக்கொணர்ந்த ஜூவிலிஸ் ச. பஞ்சாட்சரசர்மாவும் ஓருவர். இவர் சமஸ்கிருத, தமிழ் பண்டிதர். ஆங்கிலம், மஸையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பரீட்சையும் உள்ளவர். இவரே மறுமலர்ச்சிக் குழுவில் அதிகம் படித்தவர். பழையை நன்கு தெரிந்து கொண்டு புதுமை இலக்கியத்தை ஆக்கியும் ஊக்கியும் தொழிற்பட்டவர். நவீன் இலக்கியத் துறையில் கட்டுரை, புளைக்கதை மொழிபெயர்ப்பு நாடகம் சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் பங்களிப்புச் செய்தவர். 2001ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவி செல்லி செல்வராணி வேலுப்பிள்ளை இவரது வாழ்வும் பணியும் பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார். 1987ல் இவரது வாழ்க்கையும் பணியும் ஆக்கங்களும் சேர்ந்த தொகுப்பாக ‘பஞ்சாக்டரம்’ என்ற நூல் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக வெளிவந்துள்ளது. 1996ல் யாழ் இலக்கிய வட்டம் இவருக்கு மறுமலர்ச்சிக்கான விருதுவழங்கி பொன்னாடை போர்த்திக் கெளரவித்தது.



- உங்கள் எழுத்தாற்றலை எந்தக் குறையில் அதிகம் வளர்த்திர்கள்?**  
கட்டுரைத் துறையிலேயே எனது கவனம் அதிகம் சென்றது. பல விதமான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அடுத்த படியாக மொழிபெயர்ப்புத்துறையிலும் ஈடுபட்டேன். எதிர்காலத்திலும் சில மொழி பெயர்ப்புக்களை வெளியிட எண்ணியிருக்கிறேன். மொழிபெயர்ப்பின் மூலம் ஒரு மொழியை வளம்படுத்தலாமென்பது எனது எண்ணம்.
- உங்கள் ஆக்கங்கள் நூல்வடிவில் வெளிவந்திருக்கின்றனவா?**  
நூல் வெளியிடுவதென்பது எளிதான காரியமல்ல. ஈழத்தின் பிரபலமான பழைய எழுத்தாளரான சி. வைத்திலிங்கத்தின் சிறுக்கதைகள் நூலுருவும் பெறவில்லை. எனது கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், நாடகங்கள், சிறுவரிலக்கியம், வாளனாலிப் பேச்சுக்கள் என்பவற்றைத் தொகுத்து என்னுடைய மகள், எனது 70ம் ஆண்டு நிறைவின் போது “பஞ்சாட்சரம்” என்ற பெயரில் ஒரு நூலாலைச் சில ஆண்டுகளின் முன்பு வெளியிட்டிருக்கிறார். இதற்கு முன்பு S.S.C. வகுப்பு மாணவர்களுக்கான சமய பாடத்தொகுப்பு நூலொன்றை எழுதினேன். இதை நண்பர் வரதர் தமது வெளியிட்டகத்தின் மூலம் வெளியிட்டார். இது பலபதிப்புகளாக வெளிவந்து வெளியிட்டாருக்கு நல்ல வருவாயைக் கொடுத்தது. சைவ பரிபாலன சபையும் எனது சமய பாடநூலொன்றை வெளியிட்டது. பரீட்சைக்குப் பாடநூலாயிருந்த கும்பகர்ணன் வதைப்படலத்துக்கு நானும் நண்பரொருவரும் சேர்ந்தெழுதிய உரைக்குறிப்பு நூலும் வாதர் வெளியீடாக வெளிவந்தது.
- நீங்கள் சாகித்திய மண்டலம் முதலிய நிறுவனங்களின் பரிசுகள் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறீர்களா?**  
இத்தகைய நிறுவனப் பரிசுகளையோ பாராட்டையோ பெறவில்லை. ஆனால் அறிஞர்கள் எழுத்தாளர் பலரின் பாராட்டுக்கள் பல கிடைத்தன. போகாசிரியர் வேலுப்பிள்ளை, செங்கை ஆழியான், சொக்கன் முதலியவர்களின் பாராட்டுக்களைப் “பஞ்சாட்சரம்” என்னும் தொகுப்பு நூலிற் பார்க்கலாம்.

யாழ் பல்கலைக்கழக மாணவன் ஓருவருக்கு ச. பஞ்சாட்சர சர்மா வழங்கிய இந்நேர்காணல் இதுவரை எங்கும் பிரசரமாகவில்லை. ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகை பற்றி ஆய்வு மேற்கொண்ட திரு. செ. சுதர்சன் அவர்கள் (தற்போது பேராதணைப் பல்கலைக்கழகத்தில் விரிவுமேர்யாளர்) திரு பஞ்சாட்சர சர்மாவின் மகளான கோப்பாய் சிவத்திடம் இத்தைப் பெற்று ஞானத்துக்கு வழங்கினார்.

-ஆசிரியர்

- உங்களுக்குக் கவிதையில் ஈடுபாடுல்லையா? மரபுக்கவிதை புதுக்கவிதை என்பன பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஆரம்ப காலத்தில் கவிதைகள் இயற்றிப் பார்த்திருக்கிறேன். அவை எனக்கே திருப்தியளிக்காததால் அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்ப நான் விரும்பவின்லை. சிறந்த கவிதை நூல்களையும் கவிதை விமர்சனங்களையும் சிறுவயதிலேயே படித்துச் சுவைத்திருந்ததோடு பாட்சைக்காக யாப்பிளக்கணமும் படித்திருந்ததால் விமர்சன நோக்கில் என் கவிதைகளைப் பார்த்தபோது யாப்பும் பிழையில்லாமல் புறவுருவும் சரியாயிருக்கும். உள்ளடக்கம் உயர்ந்ததாய் கற்பனை நயமுடையதாய் அமைவதில்லை. எனவே, அந்தத் துறையில் முயற்சி செய்யாமல் விட்டுவிட்டு நண்பர்களான நாவுப் ருமியூர் நடராஜன், “சாரதா” சரவணமுத்து முதலியோரைத் தூண்டிவிடுவேன். எனது கவிதையார்வம் என் மகனான கோப்பாய்ச் சிவத்தில் பிரதிபலித்திருக்கிறது. தனிக்கவிதைகள், சிறுகாவியம், இசைப்பாடுகள் என்று ஏராளமாகப் பாடியிருக்கிறார்.

இனி, புதுக்கவிதை பற்றிய கருத்து, சங்ககாலத்திலிருந்து அண்ணமைக்காலம் வரையில் எத்தனை யெத்தனை வடிவங்களில் அளவுகளில் ஆயிரக் கணக்கில் கவிதைகள் தமிழில் இருக்கின்றன. இவற்றைப் படித்துச் சுவைக்கவே காலம் போதாமலிருக்கிறது. இவற்றிலில்லாத இக்காலத்துக்குரிய புதிய விஷயங்களை சாதாரண வாசகர் விளங்குவதற்காகப் பறகு தமிழிற் புதிய கவிதைகள் பாட்ப்படலாம். ஆனால் அவற்றிற்குப் பழைய யாப்பு வடிவமில்லாவிட்டாலும் ஏதாவதொரு ஒழுங்குமுறையில் கவிதை வடிவம் அமைய வேண்டும். ஒரு சொல்லை, ஒன்றரைச் சொல்லை ஒரு வரியாக மதித்து மதித்து வசனத்தை எழுதினால் அது கவிதையாகிவிடாது. என்றாலும், புதுக்கவிதையாளர் சிலர் கையாண்டிருக்கும் சொற்றெராட்களையும் புதிய சிந்தனைகளையும் கண்டு வியந்திருக்கிறேன். இத்தகைய புதுக்கவிதைகள் மிக மிகக் குறைவாயே வெளிவந்தன. இப்போது பத்திரிகைகளில் வெளிவருவனவற்றுள் குண்டுமணிகளுண்டா என்று தேடிப்பார்க்க எனக்கு நேரில்லை.

- நீங்கள் பல துறைகளில் ஈடுபட்டிருக்கிறீர்களென்று தெரிகிறது. இவற்றை உங்களுக்கு மிகவும் பிடித்த துறை எது? அதில் ஏதாவது சாதனை நிலை நாட்டியிருக்கிறீர்களா?

இரண்டு மூன்று துறையாலில் நில்லாமல் பலதுறையிலும் யயிற்சி பெறவேண்டுமென்று நான் விரும்பியதும், அவற்றில் முயற்சியையும் காலத்தையும் செலவிட்டதுந்தான் நான் செய்த தவறான காரியம். பாலைகளைப் படிப்பதிலும், பாலைகளின் எழுத்துக்களை (லிபிகளை) படிப்பதிலும் சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வமும் ஆற்றலும் இருந்தது. இதனால் தமிழ் சமஸ்கிருதம் ஆகியவற்றோடு சமஸ்கிருதத்தின் பழைய பேச்சு மொழிகளான பிராகிருதம், பாளி என்பவைகளையும் இன்றைய வழங்கு மொழிகளான மலையாளம், ஹிந்தி என்பவைகளையும் படித்துக் காலம் போக்கினேன். இவற்றுக்குப் பதிலாக ஆங்கில மொழியை ஆசிரியரோடு படித்துத் தேறியிருந்தால் அவ்வறிவு எனக்குப் பலவகையிலும் பயன் பட்டிருக்கும். இந்தப்பாலைகளின் எழுத்துக்களைவிட, சிங்களம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, வங்காளி மொழிகளின் எழுத்துக்களை(பாலைகளையல்ல) வாசிக்கவும் பழகினேன். இந்தியாவுக்குப் போகாமலே இந்திய மொழி எழுத்துக்களிற் பயிற்சி பெற்றிருப்பதை ஒரு சாதனை என்று நான் சொன்னால் அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. ஆனால் தமிழ் தமிழ்மொழி மூலமாக வடமொழி எழுத்துக்களையும் சொற்களையும் ஒரு சில நாட்களில் மிக எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடிய புதிய முறையில் நூலொன்று ஆக்கியிருக்கிறேன். அச்சுவசதி, பணவசதிகளில்லாமையால் அது இன்னும் அங்கிடப் படாமலிருக்கிறது. அது வெளிவரும் போது அது ஒரு சாதனையாகக் கருதி மதிக்கப்படுமென்று நம்புகின்றேன்.

இனி, பல துறைகளில் எனக்குப் பிடித்த துறை என்று சொல்லக் கூடியது ஆரிய திராவிட ஒற்றுமை முயற்சியே. அதாவது, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இடையில் தேவையற்ற வீணான பகைமையை மூட்டி வளர்த்து விடுவார்கள் ஒரு சாரார். இவர்களது துவேசப் பிரசாரத்தினால் வடமொழிக்கு ஒரு சிறிதும் நஷ்டமேற்படவில்லை. அரிய இலக்கியச் செல்வங்களையும் தத்துவ ஞானப் பொக்கிழங்களையும் வெறுத்தொகுத்துக்குவதால் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும்தான் பெரிய இழப்பு. இந்தியத் தமிழ்நாட்டில் கல்வியால் முன்னேறிய பிராமணருக்கும் கல்வியில் பின்தங்கிய பிராமணர்ல்லாதார்க்கும் இடையே ஏற்பட்ட உத்தியோகப் போட்டி பொறாமல்கள் இனவெறுப்புக்கும் மொழிவெறுப்புக்கும் காரணமாகியது. மேனாட்டுக் கிறிஸ்தவ மிஷனரிமாரும் பின்தங்கிய தமிழ்மக்களைத் தங்கள் சமயத்துக்கு இழப்பதற்காக இந்த இன மொழிப்பகைமையைத் தூண்டி வளர்த்தார்கள். இது தமிழ்நாட்டளவில் நில்லாமல் இங்கும் பரப்பப்படுகிறது. மேடைப்பேச்சாளருக்கும் வெறும்வாய் சப்புகிறவனுக்கும் அவல் கிடைத்த மாதிரி இந்த மொழித்துவேசந்தான் வாய்ப்பான விசியம். சாதாரண மக்கள் எமாந்தாலும் அறிஞர்கள் உண்மையை உணர்கிறார்கள். ஆதார பூர்வமாய் உண்மையூணர்த்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இதனைப் பாராட்டி, யாழ்ப்பாணத்தில் இயங்கும் சிவானந்த குருகுல பரிபாலன சபை என்னும் நிறுவனம் 15 ஆண்டுகளின் முன்பு “அமர பாரதி” என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. அந்தப்பட்டச் சான்றிதழில் மதிப்புக்குரிய அறிஞர் மூவர் கையொப்பமிட்டிருந்ததால், அதை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

- நீங்கள் யாரையாவது முன்மாதிரியாகக் கொண்டு எழுதுகிறீர்களா? அல்லது முன்மாதிரியான போக்குண்டா?

இந்திய இலங்கையறிஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் எனக்கு அதிக ஈடுபாடுண்டு. என்றாலும் இவர்களில் எவருடைய எழுத்துக்காலமும் என் எழுத்தில் இருப்பதாகச் சொல்ல முடியாது. எழுதும் விஷயத்துக்குத் தக்கவாறு எனது வசனநடை மாறுவதுண்டு.

- உங்கள் இலக்கிய முயற்சிக்கு உங்கள் குடும்பங்கத்தவரின் ஒத்துறைப்பு எப்படியிருந்தது?

இவ்விஷயத்தில் நான் அதிவ்தொலி. “இவரின் இலக்கியப் படைப்புக்களின் முதல் ரசிகையும் விமர்சகியமாக இருப்பவர் மனைவியே” என்று எனது வாழ்க்கைக் குறிப்புக்களில் (பஞ்சாக்ஷரம் பக்கம்6) குறிப்பிட்டிருப்பது மனைவியின் ஆதரவைத்

தெரிவிப்பதற்குப் போதியதாகும். பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே நல்லாதாவது தருகிறார்கள். சிவானந்த சர்மா(சிவம்) என்னும் இரண்டாம் மகனுடைய முயற்சியாலேதான் எனது ஆக்கங்கள் நூலுருப் பெற்றன.

● இலக்கியத்துறையில் உங்கள் பிள்ளைகளும் உங்கள் இடத்தைப் பிடிப்பார்களா?

நிச்சயமாக உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்கள். இப்போதே இவர்களில் இருவர் நான் ஈடுபாத இலக்கியத் துறைகமில் இறங்கிப் பெயர் பெற்றிருக்கிறார்கள். சிறுகதை, கவிதை, ஆகியவற்றில் 'சௌமனி'யும் 'சிவமும்' பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். சௌமனியின் எழுத்துக்கள் நூல்வடிவில் வரவில்லை. சிவத்தின் பலதுறை ஆக்கங்கள் நூலுருவும் பெற்றிருக்கின்றன. மூத்தமகள் 'ஆனந்தன்' என்ற பெயரில், பள்ளிக்கூட மாணவப்பருவத்திலேயே விஞ்ஞானக்கட்டுரைகளும் சிறுவர்க்கான கதைகளும் எழுதியவர். இளைய மகள் எழுதிய குறுநாவல் வெளிவராதிருக்கிறது. இளைய மகள் கலைத்துறைச்சிறப்புப்பட்டதாரி. பல்கலைக்கழக விரிவுரையாளர்.

● இந்திய இலக்கியப்படைப்புக்கள் பற்றியும் ஈழத்து இலக்கியப்படைப்புக்கள் பற்றியும் உங்கள் அபிப்பிராயம் என்ன?

இரண்டிடத்துப் படைப்புக்களிலும் அறிஞரின் படைப்புக்களும் எழுத்தாளரின் படைப்புக்களும் என்று இரண்டுவகையான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ்நாட்டு அறிஞர்களிற் பெரும் பான்மையோரின் ஆக்கங்கள் பயனுள்ள உயர்தரப் படைப்புக்களாயிருந்தன. இக்காலத்துத் தமிழ்நாட்டினர்களிற் பலர், மனக்கோளாறுள்ளவர்கள் போல. இனத்துவேஷ, மொழித்துவேஷகளையும் பகுத்தறிவு வாதங்களையும் பரப்புகின்ற ஆக்கங்களைப் படைத்துப்பரப்புகின்றனர். அங்கே வெளியிட்டகங்கள் இவர்களின் படைப்புக்களை அழகாக வெளியிட்டுதவுகின்றன.

இனி, தமிழகத்துப் பழைய எழுத்தாளர்களின் படைப்புக்களை எடுத்துக் கொண்டால் அவை தமிழை வளப்படுத்திய சிறந்த இலக்கியங்களென்று மதிக்கப்பட்டு இலக்கியவரலாற்றிலும் இடம் பெற்றவை. இத்தகைய படைப்புக்களின் மேல் சேற்றைவாரி வீசும் முயற்சியில் இன்றைய தமிழ் நாட்டுப் படைப்பிலக்கிய விமர்சகர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்றைய தமிழ்நாட்டு படைப்பிலக்கிய எழுத்தாளர்களோ ஆற்றலுள்ளவர்களாயிருந்தும் உயர்ந்த இலக்கியம் படையாமல் பணத்துக்கு ஆசைப்பட்டு சினிமாத் தயாரிப்பாளர் போல ஜனரஞ்சக இலக்கியம் படைக்கிறார்கள். வெளியிட்டாளர் காசைக் கொடுத்து இவற்றை வாங்கி ஆபாசப்படங்களுடன் அச்சிட்டுப் பரப்பிப் பணந்தேகுகிறார்கள். தமிழ்நாட்டு வாசகர்கள் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வேறுயாடுகாணாதவர்களாயிருக்கிறார்கள்.

அழுநாட்டுப்படைப்புக்களின் நிலமை மாறுபாடானதாயிருக்கிறது. முந்திய தமிழறிஞர்களுடைய உயரிய ஆக்கங்கள் இன்று கிடையாதனவாய்விட்டன. மறுபதிப்பு வெளிவருவதில்லை. இன்றைய தமிழறிஞர்கள் நல்ல ஆராய்ச்சிகளையும் வேறு இலக்கியங்களையும் படைக்கிறார்கள். அவை பத்திரிகைகளில் மலர்களில் வெளிவருவதோடு நின்றுவிடுகின்றன. பல்கலைக்கழகக் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களிற் சிலரின் ஆக்கங்களோ நூலுருப் பெற்றன. இனி இங்கு சிறுகதை நாவல் நாடகம் என்னும் இலக்கியவகைகளைப் படைக்கும் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பற்றி நாம் பெருமைப்படலாம். தமிழகத்துப் படைப்புக்களிலும் பார்க்க உயர்ந்த கருத்தமைந்த ஆக்கங்களை ஈழத்து இலக்கியம் படைப்பாளர்கள் படைத்திருக்கிறார்கள். இருந்தாலும் இலக்கியத்தின் உருவம் பற்றி இவர்களிற் பலர் கவனிப்பதில்லை. எழுதிமுடித்தவுடனே அச்சேற்றிவிட அவசரப்படுகிறார்களே தவிர, மீண்டும் வாசித்து திருத்த அழுகு படுத்த நினைப்பதில்லை. கதாபாத்திரங்களின் உரையாடலைச் சுவையாக எழுதும் ஆற்றல் எங்கள் எழுத்தாளர்களுக்குக் குறைவென்றே கூறலாம். உரையாடலில் பேசுக்குத்தமிழை எழுதும் போது தமிழை அறியாமலே இலக்கியத் தமிழ்ச் சொற்களை- கூறுகின்றேன், கருதுகின்றேன் என்பன போன்றவற்றைக் கலந்தெழுதுவார்கள். பிரபல எழுத்தாளரிடமும் இக்குறைபாடுண்டு.

அழுநாட்டுப் படைப்புக்களுக்குப் பிரசரவசதியில்லாமையே பெருங்குறையாகும். எழுத்தாளர்களே ஒன்றுகூடி பிரசராலயம் அமைத்து நூல்களை வெளியிடுவதே பரிகாரமாகும்.

● நூல்களை வெளியிட்டதற்கான முதலீட்டுச் செலவை நூல் விற்பனை மூலமாகப் பெற்றிருக்கிறீர்களா? இல்லையென்றால் இப்பிரச்சினை பற்றிய உங்கள் திட்டமென்ன?

அழுத்தில் இலக்கியவகை நூல்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர் முதலீட்டுப்பணம் முழுவதையும் மீளப்பெறலாம் என்ற நம்பிக்கையோடு தொடங்க முடியாது! பேர் பெற்ற எழுத்தாளர்களும், அச்சக வசதியுள்ளவர்களும், வீரகேசரிப்பிரசாரம் போன்ற பத்திரிகைப் பிரசார வசதியுள்ளவர்களும் மாத்திரம் கைப்பொறுப்பில்லாமல் நூல் வெளியிட முடியும். மற்ற எழுத்தாளர், பிள்ளைகளின் இசையாங்கேற்றம் நூட்டிய அரங்கேற்றங்களை வருவாயை எதிர்பாராமல் பெருஞ்செலவில் நடத்தும் பெற்றோர் போல, முதலீட்டை மீளப் பெறும் எண்ணமின்றி நூலை வெளியிடவேண்டியதுதான். பணவசதியுள்ள எழுத்தாளர், தமது படைப்பையும் தமது பெண்ணின்னையாகக் கருதி வெளியிட முன்வந்தால் முதலீட்டுமூப்புப்பற்றி கவலைப்படாநோது. பீட்சைகளுக்குப் படிப்போக்கு உடனுதவையும் பயிற்சிநூல்களையும் சிறுவரிலக்கியங்களையும் வெளியிடுவோர் துணிந்து முதலீடு செய்யலாம். இவ்வகை நூல்கள் விரைவாயும் அதிகமாயும் விற்பனையாவதால் இவற்றில் முடக்கிய பணம் விரைவில் கிடைத்துவிடும்.

சிறிய நூல்களை வெளியிடுவோர் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று நூல்களை வெளியிட்டால் விளம்பரச்செலவு, ஏற்றுமதிச் செலவு பிரசாரங்க் செலவு என்பன குறையும். நூல்கள் வெவ்வேறுதுறைசார்ந்தவையென்றால் ஒன்றினால் வருகின்ற லாபம் மற்றதில் வரும் இழப்பை ஈடுசெய்யக் கூடும் என்று இந்த ஆலோசனையைப் பிரபல வெளியிட்டாளராயிருந்த 'சக்தி' கோவிந்தன் கூறியது நினைவில் வருகிறது.

- பணவசதியுள்ள எழுத்தாளர் குணிந்தால் இப்படிச் செய்யலாம். ஆனால் வசதியில்லாத எழுத்தாளர்கள் பஸர் தங்கள் ஆக்கங்களை வெளியிட இயலாமல் இருக்கிறார்களே- இவர்கள் என்ன செய்யலாம்?

பிரசுராலயங்கள் இவர்களுக்கு உதவில்லையென்றால், இத்தகைய எழுத்தாளர்களுக்குள்ள ஒரே வழி, இவர்கள் தங்கள் குழுமன்பான்மை, கட்சிக்கண்ணோட்டம், போட்டி பொறாமைகள் ஆகியவற்றையெல்லாம் கைவிட்டுப் பொறுமையுடன் ஒன்றுகூடிக் கூட்டுறவு முறையிலான நூல்வெளியிட்டகம் ஒன்றை நிறுவி அதன் மூலம் நூல்களை வெளியிட்டுப் பொறுமையுடன் இந்தியாவில் கேளா நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய எழுத்தாளர் கூட்டுறவு வெளியிட்டகம் நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டு இலாபத்தோடு இயங்குகிறதே இங்கே என் இப்படிச் செய்ய முடியாது. இதனால் வங்கிக்கடன் பெற முடியும். எழுத்தார் மாத்திரமே இதில் உறுப்பினராக நிர்வாகிகளாக இருக்க வேண்டும். முதலாளிகள் இதில் புகுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. கூட்டுறவின் பெயரோடு நூற்றுப்பு விற்பனைக்கழகம் ஒன்று முன்பு இங்கு தொடங்கி நல்ல நூல்களை வெளியிட்டது. கூட்டுறவியக்க மேற்பார்வை இல்லாததால் நிறுவனம் நின்றுவிட்டது. திட்டமிட்டு நல்ல முறையில் நடத்தினால் வெற்றிகரமாக இயக்கலாம்.

- நீங்கள் பல சமூக சமய நிறுவனங்களிற் பணியாற்றியிருப்பதாய் அறிகிறோம். அந்த நிறுவனங்கள் பற்றியும் அவற்றில் நீங்கள் பெற்ற அநுஷவங்கள் பற்றியும் அறியலாமா?

கட்டாயம் நீங்கள் அறியவேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சமய சமூக சேவைகளில் ஈடுபடும் போது எனது அநுபவம் மிகவும் பயன்படும். சிறுவயதிலிருந்தே எனக்குச் சேவை மனப்பான்மை வளர்ந்து வந்தது. காரணம் : டோல்ஸ் டோயின் “இனி நாம் செய்ய வேண்டுவது?” விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய “இளைஞர் கனவு” என்னும் நூல்களை மாணவனாயிருக்கும் போதே வாசித்திருந்தமை தான். எனது ஊரிலிருந்து பல தாபனங்களிற் சேர்ந்து தொண்டாற்றியிருக்கிறேன். நான் பேச்சாளான்ல, ஆகையால் நான் எவரோடும் போட்டியிடப் போவதில்லை. நான்தான் முன்னுக்கு நிற்க வேண்டுமென்று எண்ணாமல் பின்னாலிருந்து பணியாற்றுவேன். நான் பல காலம் தலைவராயிருந்த ஒரு சமயச் சங்கம் இப்போது என்னைக் காப்பாளாராக வைத்திருக்கிறது. இந்த நிறுவனங்களில் கசப்பான அநுபவம் எதுவும் ஏற்படவில்லை.

இதன் பின்பு எனது சமூக முன்னேற்றத்துக்காகப் பல ஆண்டுகளின் முன்பு ஒன்றாய்த் தோன்றி நல்ல பணி செய்த இரண்டு நிறுவனங்களிற் கோர்ந்தேன். இச் சங்கங்களின் நானே வயது குறைந்தவன். இவற்றைக் கொடங்கி அயாதுமைக்க பெரியவர்களின் சேவையை சமூகம் உணரவில்லை. மதித்து ஆதரிக்கவில்லை. அடுத்தடுத்து இரு சங்கமும் நின்றுவிட்டன. இந்த சமூகம் முன்னேறப் பாடுபடுவது வீண்முயற்சி என்ற அநுபவத்தோடு சமயப்பணிபுரியும் அகில இலங்கை ரீதியான சமய நிறுவனங்களிற் சேர்ந்து அவைந்துவைந்து தொண்டாற்றினேன். இவற்றிற் பணியாற்றிய தொண்டர்களைப் போற்றிப் பாராட்டாவிட்டாலும் குற்றமில்லை. ஆராயாமல் கூறை கூறவுந் தொடங்கினா வெளியிலிருந்தோர். ஆகவே போதும் இந்தப்பணி என்று ஒதுங்கியிட்டேன். முந்தியவர்களைக் குறை கூறிக் கொண்டு வந்து கையேற்றவார்களும் இன்று கைவிட்டுவிடுவார்கள் போல் நிலைமையிருக்கிறது.

பணப் பழக்கமுன்றான நிறுவனங்களில் தொண்டுபுரியாக்கள் மற்றையோர் பார்வையில் சந்தேகத்துக்குரியவாயே காணப்படுவார். நாம் எமது பகவின் பாலைத்தான் குடித்தாலும் அதைப் பணமாத்தின் கீழிருந்து குடித்தால் அந்தப்பால் கள்ளென்றுதான் கருதப்படும்.

இப்போது 10,12 ஆண்டுகளாகப் பழைய கல்வி நிறுவனாமான ஆரிய திராவிடபாஷாபிலிருத்திச் சங்கத்தில் கல்விப்பணியாற்றி வருகிறேன். 2,3 ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கின்ற சிறு தொகையைப் பிரயாணப் படியாகப் பெற்றுக்கொண்டு சிக்கல் மிகுந்த இந்தப் பணியை - பாட்சைச் செயலாளர் என்ற பணியை - ஆற்ற எவரும் முன்வராததால் இந்த முதிர்ந்த வயதிலும் இதைச் செய்கிறேன். இங்கு கவரவத்தோடிருந்து கடமையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. முந்திய கூட்டராங்க காலத்தில் 55 வயதில் கல்லூரியாசிரியர் வேலையிலிருந்து கட்டாய ஓய்வு பெற்ற போதிலும், அதற்குப் பின்பும் சென்ற 20 ஆண்டுகளாக எனக்கு விருப்பமான கல்விப்பணியிலே ஈடுபட்டிருப்பதாலோதான் இந்த வயதிலும் இயங்கிக் கொண்டிருக்க முடிகிறது.

- முதன் முதலாகக் கதை கவிதை முதலியவற்றை எழுதி எழுத்தாளராக விரும்பும் இளைஞர்க்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

படைப்பாற்றல் என்பது சிலரிடம் மிக்க இளம் பராயத்திலேயே தோன்றியிடுவது. ஆகையால் நல்ல கருத்துக்கள் புதிய சிந்தனைகள் தோன்றும் போது மறந்து மறைந்து விடாதிருப்பதற்காக அவற்றைக் குறித்து வைத்தல் வேண்டும். பின்பு ஆறுதலாயிருந்து சிந்தித்து அவற்றை உருவாக்க வேண்டும். உடனே பத்திரிகைகளுக்கு அனுப்ப அவசரப்படக்கூடாது. பிரசித்தி பெற்ற நல்ல எழுத்தாளர் எழுதியவற்றை அடிக்கடி வாசிக்க வேண்டும். வாசிப்பு பயிற்சியினால் எவ்வளவோ நன்மை பெறவால். வாசிப்பு அநுபவந்தான் படைப்புக்களுக்கு நல்ல உருவங்கொடுக்க உதவும். எழுதியவற்றை மீண்டும் வாசித்துத் திருத்தம் செய்வதும், நல்ல மனமுள்ள பெரியவர்கள் அல்லது நன்பர்களுக்குக் காட்டி ஆலோசனை பெறுவதும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

இளைஞர்கள் தங்கள் நற்செயல்களுக்காகவும் படைப்பாற்றலுக்காகவும் பெருமைப்படலாம். தலைநிபிர்ந்து நிற்கலாம். ஆனால் விணான தற்பெருமையால் தலைவீக்கங் கொள்ளக் கூடாது. நாடும் இனமும் மொழியும் மதமும் இளைஞர்களையே நம்பியிருக்கின்றன. அவர்கள் சுயநலவாதிகளாய் விடாமல், தங்கள் எழுத்தாற்றலால் இயன்ற பணிபுரியத் திடசங்கற்பம் பூண வேண்டும்.

இவையே அவர்களுக்கு என் ஆலோசனைகள்

(நிறைவுபெறகிறது)

# வினாபதிக்கவேணு

## 356வருடம்

காலையிலே எழுந்துகண்ணைக் கூக்கி வானின்  
கதற்றலையிற் பவனிவரும் செய்தி கேட்டால்  
சாலையிலும் கானகத்தும் வைட்டுக் கொன்று  
சடலங்கள் என்பதுதான் முதலில் பின்னர்  
மாலைவரவர் தொடரும்நாட்சி செய்தி எங்கும்  
மரணங்கள் மரணங்கள் என்றே கூட்ட  
காலமிழு ஜயப்போ பிற்காலத்தோர்  
காறியுமிழு கின்றஇழி காலமாச்சே.

தலையில்லா முண்டிரு இடத்தில் என்பார்  
தண்ணீரில் மிதிப்பவைகள் வேறு என்பார்  
கெலையுண்டா பிளைங்கள்தெரு நாயிற் கேடாய்க்  
கொழுத்தளி கின்றகொடுஞ் செயல்கள் சொல்லார்  
விலையில்லா உயிர்பூரிக்கப் பட்ட பின்னர்  
வெற்றுலைச் சிறைத்துழிக்கும் கேடு கூட்ட  
நிலைவந்த தேளங்கள் ஈடு நாட்டில்  
நீதியறிந்திட்ட தென்ன கொடுமை யாமோ.

அரசியலில் இலாபமான்றே நோக்காயக் கொண்டு  
ஆயிரங்க ஓயிரமாய் உயிர்கள் தமினின்  
சிரசரியும் செய்கைதனை எண்ணி நெஞ்சும்  
சிறிதேனும் பொறுக்குதிலை என்ன செய்வோய்  
உரிமைகளைப் பங்கீடு செய்து கொள்ள  
உயர்வழிகள் பலவிருந்ததும் உயிர்பறிக்கும்  
கருமத்தால் அமைதிஇந்த நாட்டை விட்டுங்  
கடுந்தார்கு செல்கிறதே என்கெய் ஹோமோ.

பிள்ளைகளை இழுந்தவர்கள் வேறு கூடப்  
மிழந்தவரைப் பிரிந்தவர்கள் வேறு தம்மை  
அள்ளி அணைத்து) இருந்ததந்தை தம்மைத் தேடி  
அழுகின்ற குழுந்தைகளும் நூறு நூறும்  
என்னளாவந் துயில்தறுச் சோகத் தாலே  
ஏங்குகின்ற மனைவியர்கள் எத்தனைபேர்  
கொள்ளைகொள்ளை யாமிவற்றை எடுத்துக் கூறக்  
கோண்முறையுஞ் சீர்கெட்டுப் போனதைபோ.

கொள்ளிறாயிந்த வல்ளன்ன நன்மை தேறும்  
கூடியொன்றிப் பேசிட்டலே தீவு தோன்றும்  
என்றும்மனப்பக்கமைத்தன வளர்ப்ப தாலே  
ஏற்படுவ தில்லைச்சா தானம் மக்கள்  
ஒன்றுடை வேண்டுமை வேற்றுமைகள்  
உருமாறித் தோழுமையும் தோன்ற வேண்டும்  
நன்றன்றோ நாலுமல்லாம் ஒருதாப் பெற்ற  
நல்மக்க ஓய்வாற்ற தெண்ணிப் பார்

இந்தமண்ணீற் பிழந்தவர்கள் அணைத்துப் பேரும்  
இந்த மண்ணின் சொந்தங்கள் தாமே என்றும்  
பந்தம்ண்ணனும் பண்பிருந்தால் வேற்றுமைகள்  
பிறந்திருக்கா வாய்ப்படொழுந்தே போயிருக்கும்  
வந்துற்ற இட்க்களைந்து மாற்றந் தோன்றும்  
வழிதேடும் வழியொன்றே இன்று நம்முள்  
பந்தியள்ள செயலாகும் அணைத்துப் பேரும்  
புரிந்திதனைத் தொடர்ந்திடுதல் பொறுப்பாம் அன்றோ.

### ‘ஞானம்’ புதிய சந்தா விபரம்

அனுப்ப வேண்டிய பெயர்/ முகவரி :

T. Gnanasekaran  
Gnanam Branch Office  
3-B, 46<sup>th</sup> Lane, Wellawatte.

#### உள்நாடு

தனிப்பிரதி	: ரூபா 50/-
ஆண்டுச் சந்தா	: ரூபா 600/-
அரை ஆண்டுச் சந்தா	: ரூபா 300/-
ஆயுள் சந்தா	: ரூபா 15000/-

சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ  
அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தை தபால் நிலையத்தில்  
மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும்.

இலகுவாக மேலதீகச் செலவின்றி சந்தா அனுப்பும் வழி :  
உங்கள் பகுதியில் உள்ள இடங்கள் நல்லன்று வங்கியில்

**T. Gnanasekaran, HNB - Wellawatte** நடைமுறைக்  
கணக்கு இலக்கம் - 0090672606 என்ற கணக்கில் வைப்பு  
செய்து வங்கி ரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.

#### ஞானம் விளம்பர விகிதம்

பின் அட்டை	: ரூபா 7000/-
முன் உள் அட்டை	: ரூபா 5000/-
பின் உள் அட்டை	: ரூபா 5000/-
உள் முழுப்பக்கம்	: ரூபா 3000/-
உள் அரைப்பக்கம்	: ரூபா 1500/-

**அசஹரதன் அசீரிய நாட்டு** மன்னன், அவன் லயிலியோடு போரிட்டு அவன் இராச்சியத்தை வென்றான். நாடு நகரங்களைக் கொள்ளையடித்து, தீயிட்டுக் கொண்டதி, அவற்றில் வசித்து வந்த மக்களைத் தனது நாட்டுக்கு அடிமைகளாகக் கடத்திச் சென்றான். லயிலியின் படைவீரர்களைக் கொண்டிராமித்துவிட்டு லயிலியை ஒரு கூண்டிலே தள்ளி அடைத்து விட்டிருந்தான்.

இரவு நேரம். மஞ்சத்திலே சாய்ந்திருந்தான் மன்னன் அசஹரதன் லயிலியின் கொலைத் தண்டனையை எப்படி நிறைவேற்றுவது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். இருந்தாற்போல அருகே ஆளரவும் கேட்டது. கண்விழித்துப் பார்த்தான்.

நீண்டிருந்த நரைத்த தாடி; சாந்தம் தவழும் கண்கள். அங்கே புராதன காலத்து மனிதன் ஒருத்தன் நிற்பதைக் கண்டான்.

“லயிலிக்கு மரண தண்டனை

போல் நாளைக்கும் என் அன்புக் குரியவர்களோடு விருந்து கொண்டாடப் போகிறேன். இந்த நிலையில், லயிலி கூண்டில் அடைத்த குருவியோல் கிடக்கிறானல்லவா. நாளைக்கு நாக்கு வெளியே தள்ள, கழுவிலே சாகும்வரை கிடந்து துடிக்கப் போகிறான். பிறகு அந்தத் தஸைப் பிண்டத்தை நாய்க் கூட்டம் குதறிக் கிழிக்கப் போகிறது. இது நடக்கத்தானே போகிறது.”

“அவன் ஜி வனை நீ அழித்து விடமுடியாது” என்றான் புராதன மனிதன்.

“நான் நாற்பதினாயிரம் படை வீரர்களைக் கொன்று மலைபோல் குவித்திருக்கின்றேன். இதோ நான் உயிர் வாழ்கிறேன். அவர்கள் போய் விட்டார்கள். என்னால் உயிர்களை அழிக்கமுடியும் பார்த்தாயா?”

“அவர்கள் இல்லாமல் போய்விட்டாக எப்படி கூறுவாய்?”

“அவர்கள் என் கண்காட்சியில் இல்லை. இதில் எது பரிதாபம் என்றால்

“ஆடையை நீக்கிவிட்டு இத் தொட்டிக்குள் செல்ல வேண்டும்”

அந்த மனிதனின் சொற்படி மன்னன் செய்தான்.

“சரி, இப்போது நான் உன்மீது தண்ணீரை ஊற்றுவேன். உடனும் தொட்டிக்குள் தலையைத் தாழ்த்திக் கொள்” என்று கூறிக்கொண்டு ஒரு கிண்ணத்தில் நீரை அள்ளினான் அந்த மனிதன்.

புராதன மனிதன் அரசனின் சிரசிற்கு மேலாக கிண்ணத்தை தூக்கிப் பிடித்து நீரைச் சரித்தபோது அரசன் தலையைத் தொட்டிக்குள் கவிழ்த்துக் கொண்டான்.

அரசன் அசஹரதன் தலையைக் கவிழ்த்த மாத்திரத்தில் நான் அசஹரதன் அல்லவென்றும்; வேறு யாரோ ஒருவர் என்றும் ஒரு புதிய எண்ணாம் அவனை ஆட்கொண்டது. நான் வேறு யாரோ என்ற நினைப்பு மேலிட்டதும், செல்வச் செழிப்பான ஒரு படுக்கையில் தான் படுத்திருப்பதையும்,

**பறவைஞர்  
சறுகதை**

## மாந்தாநா

வழங்கப் போகிறாயா?” என்று கேட்டான் அந்தப் புராதன மனிதன்.

“ஆம்” என்றான் அசஹரதன் “லயிலியின் உயிரைக் கொல்வது எப்படி என்று இன்னும் முடிவு செய்யவில்லை.”

“அப்படியா, நீதானே லயிலி.” என்றான் புராதன மனிதன்.

“என் சொல்கிறாய். நான் நான்தான். லயிலியிலிதான்.”

“நீயும் லயிலியும் ஒருவரோ” என்றான் அந்தப் புராதன மனிதன் “நீ லயிலி அல்லவென்றோ, லயிலி நீயல்லவென்றோ நம்பிக்கொண்டிருந்தால் நீ தவறு செய்கிறாய்”

“நான் தவறு செய்கிறேனா?” என்று கேட்டான் அசஹரதன் “இதோ என் சொல்லுக்கு ஏவல் செய்யும் அடிமைகள் சுற்றி நிற்கிறார்கள்; நான் பஞ்சணையில் படுத்துக் கொண்டிருக்கின்றேன். இது இல்லையா? இன்றைப்

அவர்கள் பட்ட மரண வேதனைதான். ஆனால் எனக்கு அப்படி விதி இல்லை அவர்களின் விதி கொடியது. என் விதி நல்லது”

“மீண்டும் தவறாகப் பேசுகிறாய். நீதான் மரண வேதனைக்கு உள்ளானாய்; அவர்களல்ல.”

“என் சொல்கிறாய், புரிய வில்லை.”

“உனக்குப் புரிந்துகொள்ள வேண்டுமா?”

“நீ கூறுவதன் பொருள் எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டும்.”

“அப்படியானால், இதோ இவ்விடத்திற்கு வா” என்று நீர் நிரம்பியிருந்த தொட்டியைச் சுட்டிக் காட்டி என்ன் அந்தப் புராதன மனிதன்.

அசஹரதன் எழுந்து நீர்த்தொட்டியினிடத்திற்குச் சென்றான்.

பக்கத்தில் அழகான பெண்ணொருத்தி இருப்பதையும் கண்டான். அந்தப் பெண்ணை இதற்குமுன் அவன் பார்த்ததில்லை. ஆனாலும் அப்படியிருப்பவன் அவன் மனைவிதான் என்று அறிவு சொல்லிற்று.

மஞ்சத்தை விட்டெடுந்த அந்தப் பெண் அவனைப் பார்த்துச் சொன்னாள்; “லயிலி, என் நாதா, கடந்த சில தினங்கள் ராஜீய வேலைகளில் அதிகம் ஈடுபட்டு சிரமத்துக்கு உள்ளான்கள். அதனால் அசதியடைந்து வழமைக்கு மாறாக நீண்ட நேரம் உறக்கத்தில் இருந்தீர்கள். உறங்கும் உங்களை எழுப்பவேண்டாம் என்று நீங்கள் தூங்கும்போது நான் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது கொலு மண்டபத்தில் அரசகுமாரர்கள் உங்கள் சமூகத்தை எதிர்பார்த்திருக்

கின்றார்கள். ஆடையணிகளைத் தரித்துக் கொண்டு அவர்களைச் சென்று பாருங்கள்”.

அந்தப் பேச்சிலிருந்து அசஹர்தன் தன்னை வயிலி என்று அறிந்து கொண்டான். அது அவனுக்கு ஆச்சரியத்தை தரவில்லை. இதற்கு முன்பு தான் வயிலி என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருந்தது எப்படி என்று ஆச்சரியப்பட்டான். அவள் கூறியவாறு எழுந்து ஆடையணிகளை அணிந்துகொண்டு அரசகுமாரர்களைச் சந்திக்க கொலுமண்டபத்தை நோக்கி நடக்கலாணான்.

அரசகுமாரர்கள் மிக்க வணக்கத்தோடு தங்கள் அரசனுக்கு வரவேற்புச் செய்தார்கள். ராஜரிக முறையில் மரியாதை செய்யும் முகமாக நேர்ப்பட எழுந்து நிமிர்ந்து நின்றவர்கள் அரசன் கையமர்த்தியதும் தத்தம் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள். அவர்களில் முத்த குமாரன் பேச்சை ஆரம்பித்தான்.

“அரசன் அசஹர்தனின் அவயதிப்புகளை இனியும் பொறுத்துக் கொள்வதா? போர்தான் இதற்கு வழி” என்று ஆரம்பித்துப் பேசினான்.

அவன் ஆலோசனையை வயிலி ஏற்றுக்கொள்ளவில்லை. அசஹர்தனின் மன்சாக்ட்சியைத் தூண்டும் வகையில் பேசக் கூடியவர்களான தூதர்களை அவனிடம் அனுப்பவேண்டும் என்பது அரசனின் முடிவு. அரசகுமாரர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு தூது செல்வதற்கு அவையிலிருந்த மேன்மக்கள் சிலரை நியமித்தான். அவர்களை ஆலோசனைக்கு அழைத்து, மன்னன் அசஹர்தனுக்கு எடுத்துச் செல்வவேண்டிய தனது செய்தியின் விபரங்களை விளக்கிக் கூறினான்.

இந்த ராஜ காரியம் முடிந்ததும் வயிலி (தன்னை அப்படி எண்ணிக் கொண்டிருக்கிற அசஹர்தன்) வேட்டையாடுவதற்குப் புறப்பட்டான். காட்டுக் கழுதைகளை வேட்டையாட விருப்பந்தொண்டு மலைப்பறக் காட்டினால் சென்றேன். அதிஷ்டம் அவன் பக்கம் இருந்தபடியால் இரண்டு காட்டுக் கழுதைகளை அவனே கொண்றான். வேட்டை முடிந்ததும் அரண்மனைக்குத் திரும்பி, நட்புக்குரியவர்களோடு இருந்து களித்து விருந்துண்டு, அடிமைப் பெண்கள் நடனமாடுவதைப் பார்த்துப் பொழுதைப் போக்கினான்.

மறுநாள் வழக்கப்படி அரண்மனை முன்றவில் நடைபெறும் நியாய சபைக்கு

விஜயம் செய்தான். முறைப்பாடு கொண்டுவந்தவர்கள், நியாய விசாரணைக்கு வந்தவர்கள் எனப்பலர் மன்னன் வருகைக்காக அங்கே காத்திருந்தார்கள். அவரவர் விவகாரங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டு அவனுக்குப் பிரியமான வேட்டைக்கு மீண்டும் புறப்பட்டான். அன்று ஒரு பெண் சிங்கத்தைக் கொல்ல வாய்ப்புக் கிடைத்தது. தான் கொன்ற சிங்கத்தின் குட்டிகள் இரண்டை தன்னோடு எடுத்து வந்தான்.

இல்வாறாக நாட்கள் கடந்து வாரங்களாயின. மன்னன் அசஹர்தனிடம் (தானே அவனாக முன்பு இருந்தான்) அனுப்பிய தூதர்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து காலம் போய்க் கொண்டிருந்தது. ஒரு மாத காலம் கழிந்தபின் தூதர்கள் காது, மூக்குகள், கண் அறுத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் அரசன் முன் வந்து நின்றார்கள்.

லயிலிக்கு செய்தி ஒன்றை அவர்கள் மூலம் மன்னன், அசஹர்தன் அனுப்பியிருந்தான். தூதர்களுக்கு நடந்தது அவனுக்கும் நடக்கும் என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றால் உடனும் குறிப்பிட்டாலும் பொன், வெள்ளி, ஊசியிலை மரத் தூண்கள் நிறையாக அனுப்பவேண்டும் என்றும், அத்தோடு வயிலியும் நேரே சென்று அவன் முன்னிலையில் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் சொல்லி விட்டிருந்தான்..

லயிலி (முன்பு அசஹர்தனாக இருந்தவன்) மீண்டும் அரசகுமாரர்களை அழைத்து ஆலோசனை நடத்தினான். அசஹர்தன் பட்டைகொண்டு வந்து தாக்கும் அவர்களை காலம் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆண்மை வீரோடு ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டான்.

லயிலி கொலைத் தண்டனையை எதிர்பார்த்தவனாக இருப்பு நாட்களை அந்தக் கூண்டிலே கழித்தான். அவனுடைய நட்புக்குரியவர்களும், உறவினர்களும் அவன் கண் முன்பாக கொலைக் களத்துக்குக் கொண்டு செல்வப்பட்டதைக் கண்டான் கை கால்கள் சீவித் துண்டாடப்படும்போதும், உயிரோடு உடலில் தோல் உரித்தெடுக்கப் படும்போதும் கிளம்பிய முனகல்கள், புல்மல்கள் அவன் காதிலே விழுந்தன. அதற்கெல்லாம் சஞ்சலமோ, இரக்கமோ, பயமோ ஏற்பட்டதாக அவன் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு நாள் ஆண் அடிமை அலிகள் அவனுடைய அண்புக்குரிய மனைவியை சங்கிலியில் கட்டி அழைத்துக் கொண்டான். அவர்கள் போவது எங்கே

மிகுந்த வீரத்தோடு போரிட்டனர். யுத்த பூமியை வயிலி (முன்பு அசஹர்தனாக இருந்தவன்) நோட்டம் விட்டான். எதிரிப் படையாட்கள் மலைப் பக்கங்களிலிருந்து எலும்புக் கூட்டங்கள் போல் அணி அணியாகப் பள்ளத்தாக்கில் வந்து பரவித் தனது படையை வளைத்துத் தாக்குவதைக் கண்டான்.

லயிலி ரதத்தை ஓட்டிச் சென்று எதிரிகளைத் தாறுக்கும் மாறுக்கும் குத்தி வெட்டிக்கொண்டு கடும் சமர் நடக்கும் களத்தினுள் புகுந்தான். ஆனாலும் என்ன, வயிலியின் போர்வீரர் பல நூற்றுக்கணக்காகவும் அசஹர்தனின் போர்வீரர் ஆயிரக் கணக்காளவர்களாகவும் இருந்தார்கள். வயிலி காயமுற்று சிறைபிழக்கப்பட்டான்.

எனைய போர்க்கைத்துக்கொண்டு கைத்தியாகச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அசஹர்தனின் படையாட்கள் குழிந்துவர, கால் நடையாக ஒன்பது நாட்கள் நடந்தான். பத்தாவது நாள் தலை நகருக்கு அவனைக் கொண்டு வந்தார்கள். அங்கே அவனை ஒரு கூண்டிலே அடைத்துவிட்டார்கள். பசி பட்டினியின் அவஸ்தையும், ரணங்களின் வலியும் லயிலியை வாட்டியதை விடவும், அவமானும், பொங்கிலிடும் கோயத்தின் கையாலாகாத தன்மையும் அவனைப் பெரிதும் வகைத்தன.

அவனால் செய்யக்கூடியதாய் இருந்தது ஒன்றுதான். தனக்கு நேரிடும் துண்பம் வெளிக்காட்டப்பட்டு எதிரியின் மகிழ்ச்சிக்குக் காரணமாகக் கூடாது. அதற்கு இடம்விடாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆண்மை வீரோடு ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டான்.

லயிலி கொலைத் தண்டனையை எதிர்பார்த்தவனாக இருப்பு நாட்களை அந்தக் கூண்டிலே கழித்தான். அவனுடைய நட்புக்குரியவர்களும், அவன் கண் முன்பாக கொலைக் களத்துக்குக் கொண்டு செல்வப்பட்டதைக் கண்டான் கை கால்கள் சீவித் துண்டாடப்படும்போதும், உயிரோடு உடலில் தோல் உரித்தெடுக்கப் படும்போதும் கிளம்பிய முனகல்கள், புல்மல்கள் அவன் காதிலே விழுந்தன. அதற்கெல்லாம் சஞ்சலமோ, இரக்கமோ, பயமோ ஏற்பட்டதாக அவன் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு நாள் ஆண் அடிமை அலிகள் அவனுடைய அண்புக்குரிய மனைவியை சங்கிலியில் கட்டி அழைத்துக் கொண்டான். அவர்கள் போவது எங்கே



என்பதை அவன் அறிவான். அசஹர்தனின் அந்தப்புரத்தில் இனி அவன் மனைவியும் ஒரு அடிமை. அந்தக் காட்சியைக் கண்டபோது கூட அவன் மனம் தளம்பவில்லை; பொறுமையோடு இருந்தான்.

இந்திலையில் இரு கொலையாளர்கள் வந்து அவன் கூண்டைத் திறந்தார்கள். அவன் கைகளைப் பின்புறமாகச் சேர்த்து ஒரு வார்ப் பட்டியால் கட்டினார்கள். பிறகு அவனை அழைத்துக் கொண்டு இரத்த வெள்ளமாய்க் கிடந்த கொலைக் களத்துக்கு வந்தார்கள். பச்சை இரத்தத்தில் தோய்ந்திருந்த கழுவைக் கண்டான். தனக்கு ஏற்றுவதற்காகத் தன் நெண்பனின் உடலிலிருந்து இப்போது தான் அதை இழுத்து எடுத்திருந்தார்கள் என்பது தெரிந்தது.

அவனுடைய ஆடைகள் களையப் பட்டன தசை முறுக்கோடு வனப்புடன் இருந்த அவன் உடல் மெலிந்து வற்றலாகிக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.

கொலையாளர்கள் இருவரும் இடுப்பைப் பற்றி, உடலை மேலை தூக்கி கழுமுனையில் குத்திப் போடுவதற்கு ஆயத்தமானார்கள்.

மரணம் எதிரே வந்துவிட்டது. சர்வமும் நாசமாகிறது. கலங்காத ஆண்மையோடு பொறுமையை விடாது காக்கும் தீர்மானத்தைக் கடைசி வரைக்கும் நிலை நாட்டப் போராடினான்... ஆனால் விம்மினான், தன்னை விட்டுவிடும்படி வேண்டினான். யார் காதிலும் விழுவில்லை.

இருக்காது! இப்படி நடக்க முடியாது. நான் தூங்கிக் கொண்டிருக்க

வேண்டும். இது ஒரு கனவு - இப்படி எண்ணம் ஓர் மூலையில் எழுந்தது திமிறி விழிக்கப் பார்த்தான். இத்தனைக்கும் நான் லயிலி அல்ல; நான் அசஹர்தன்...

“நீ வலிதான், நீ அசஹர்தனும் தான்” - இப்படி இடையில் ஒரு குரல் கூறியது. அதற்கிடையில், கொலைத் தன்டனை நடக்கப் போகிறதே என்ற பழைய நினைப்பு எழுந்தது. வீரிட்டுத் தொட்டிக்குள்ளிருந்து, தலையை நிமிர்த்தினான். கிண்ணத்திலிருந்து கடைசித் தன்னேரையும் அவன் தலையில் ஊற்றியைப் பிரித்து மேலாக குனிந்து நின்று - கொண்டிருந்தான் புராதன மனிதன்.

“என்ன பயங்கர சித்திரவதை. எத்தனை காலமாக நடந்தது” என்றான் அசஹர்தன்.

“எத்தனை காலம்?” என்று கேட்டான் பூராதன் மனிதன். “நீ தலையைத் தொட்டிக்குள் கவிழ்த்தாய், உடனும் எடுத்துக்கொண்டாய். இதைப் பார், கிண்ணத்து நீர் இன்னும் ஊற்றி முடியவில்லை. இப்போது புரிந்து கொண்டாயா?”

அசஹர்தன் வாயே திறக்காமல் திகிலோடு அந்த மனிதனை வெறித்துப் பார்த்தான்.

“இப்போது உனக்குப் புரிகிறதா?” என்று மீண்டும் கேட்ட பூராதன் மனிதன் தொடர்ந்து பேசலானான் லயிலியும் நீயும் ஒருவரே. நீ சாக்காட்டிய போர் வீரர்களும் உன்னோடு ஒன்றானவர்களே. அவர்கள் மட்டுமல்ல இன்னும் சொல்லப்போனால் நீ வேட்டையாட கொன்று விருந்து படைத்த மிருக ஜீவன்களும் அவ்வாறே.

வாழ்வுக்குரியது உன் ஜீவன் மட்டுமே என்று நீ எண்ணினாம். அந்தத் தப்பான மாயத் திரையை நான் கிழித்தெறிந்தேன்.

“மற்றவர்களுக்கு நீ செய்த தீங்குகளெல்லாம் உனக்கே நீ செய்து கொண்டவை என்பதைக் கண்டு கொண்டாய். ஒரே ஆத்மாதான் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதில் நீ ஒரு பகுதி மட்டுமே. அந்தப் பகுதி முழுமைக்கு நலமோ தீங்கோ, நிறைவோ குறைவோ செய்துவிடமுடியுமா? உன்னை நீ மேம்படுத்த வேண்டுமானால் உன்னை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தும் தடைகளைக் கிழித்தெறிந்து அவர்களையும் நீயென்று கருதி அன்பு செய்ய வேண்டும்.

“மற்ற ஜீவன்களின் உயிரை அழிப்பது உன் சக்திக்கு உட்பட்டதல்ல. நீ கொன்றொழித்த பிற ஜீவன்கள் உன் பார்வைக்குத் தென்படாமல் போய் விட்டிருக்கலாம். ஆனால் அவற்றின் உயிர் இல்லாது போய்விடவில்லை. உன் உயிரின் வாழ்க்கையை நீட்டிப்பதாகவும், மற்ற உயிர்களின் வாழ்க்கையைக் குறுக்குவதாகவும் நம்புகிறாய். அது உன்னால் முடியாத காரியம், காலம், இடம் என்பது உயிருக்கு இல்லை, உயிருக்கு ஒரு நொடிப்பொழுதும் ஒன்றுதான், ஆயிரம் வருடங்களும் ஒன்றுதான், உனது உயிரும் உலகில் பார்வைக்குத் தென்படுகிற, தென்படாத சகல ஜீவகோடுகளின் உயிரும் அடிப்படையில் ஒரே ஆத்மாதான். நாங்கள் உயிரை அழிக்கவும் முடியாது, அதை மாற்றவும் முடியாது. ஏனெனில் உள்ளது ஒன்றேதான். மற்றதெல்லாம் எமது தப்புக் கணக்கு” இவ்வாறு கூறிய புராதன மனிதன் பார்வையிலிருந்து மறைந்து விட்டான்.

மறுநாள் மன்னன் அசஹர்தன் வயிலையும் ஏனைய கைத்திகளையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டான். இனி கொலைத் தன்டனை கிடையாது என்றும் அறிவித்தான்.

அதற்கு மறுநாள் மூத்த குமாரனை அழைத்துத் தனது மனி மகுடத்தை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கானகம் நோக்கிப் புறப்பட்டான்.

கானகத்தில் தான் கற்றறிந்த உண்மைகளைப் பற்றிச் சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தான். பின் நாடு நகரங்கள் தோறும் சுற்றித் திரிந்த காலத்தில் எல்லா ஜீவன்களும் ஒன்று, பிறருக்குத் தீங்கு செய்பவர்கள் தங்களுக்கே தீங்கினபூக்கிறார்கள் என்று போதனை செய்து வந்தான்.

# கன்னிமூர்த்தி வாழ்ந்து இருப்பதற்கு

**அற்முகம் - புதிய தலைமுறைப் படைப்பாளீகள் - 18**

வெவிகம, புதிய தெருவைச் சேர்ந்த ரிம்ஸா மஹம்மத் 1978.04.20இல் பிறந்தவர். கணக்கீட்டுத்துறையில் MAAT.(SL), MIAB. (UK) பட்டங்களைப் பெற்ற இவர் தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். இவரது கட்டுரைகள், கவிதைகள் நவமணி, தினகரன், தினமுரசு, அல்லறஸனாத், மல்லிகை போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. கணக்கீட்டுத்துறையில் ஆழ்ந்த அறிவும், ஈடுபாடும் கொண்ட இவரது “வங்கிக் கணக்கிணக்கக் கூற்று” என்ற கணக்கீட்டு நூலெலான்று 2004இல் சுற்றா பப்ஸிகேஷன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு கணக்கீட்டு நூல் ஓன்றும் “கணக்கீட்டுச் சுருக்கம்”, கவித்தொகுதி ஓன்றும் “ஒரு குரவின் குயில்” வெளியிட வேண்டும் என்று அதற்கான முயற்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இவரது வதிவிட முகவரி :- இல. 283, புதிய தெரு, வெவிகம, தொலைபேசி :- 077 3541610



நித்திராதேவி  
என்னை ஆலிந்கனம்  
செய்ய முன்பு  
நான் என்  
வாழ்வின்  
நிகழ்வுகளை  
அகைபோட்டுப்  
பார்த்தேன்!  
  
பல்வேறு வகையான  
ரணங்கள் தான்  
ஆபரணங்களாக வந்து  
என் வாழ்வில்  
பல தடவை  
மாலை அணிவித்தது!

என் விதியை என்னி  
இந்த உலகத்தையே  
மறந்துவிட  
நினைத்தேன்!

தேன்புச்சி கொட்டினிட்ட  
தோரணையில்  
என் இனிய நினைவுகள்  
ஒவ்வொன்றாய்  
அறுந்து விழுந்தன!

முன்னேற்றப் பாகைத்தையை  
நோக்கிப் பல தடவை  
நான் எடுத்துக்கொண்ட  
அத்தனை உபாயங்களும்  
அர்த்தமற்ற  
உத்திகளாயின...!

தாயானவங்கும்  
தலைமுறைவாகி  
மண்ணுக்குள்  
புதைந்துவிட்டாள்...  
சுய நலத்துடன் பிறந்த  
உடன் பிறப்பா  
சுருட்டிக் கொண்டு  
வாழ்க்கைப்பட்டுப்  
போய்விட்டார்கள்...  
  
தனிமைப்படுத்தப்பட்டு  
கொடுமைப்படுத்தப்பட்ட  
நான் மட்டும்  
தனிமையாய்...  
யோசிக்கின்றேன்!

மனிதனை மனிதன்  
புரிந்து கொள்ளாத நிலை...  
புரிந்துணர்வு என்பது  
மருந்துக்குக் கூட  
இல்லாத  
மனித ஜென்மம்!

காகைப்பற்றி மட்டும்  
யோசிக்கும் உலகம்...  
காசு இல்லா விட்டால்  
தூசு என்று  
மாசுப்பட்டு விட்ட  
பல மனம்!

அனல் தெறிக்கும்  
என் துங்பங்களைத்  
“தணிப்பதற்கு மொனம்”,  
“பொறுமை” என்ற

மருந்தைத் தவிர  
வேறைதையும்  
காணவில்லை!  
  
வனப் பறவைகள்  
சுதந்திரமாகப்  
பறந்து திரிவதைக்  
கற்பனை பண்ணிப்  
பார்க்கின்றேன்!  
  
மரங்கள் மென்மையாக  
சுதந்திரமாக  
காற்றில் ஆடுவதையும்  
கற்பனை பண்ணிப்  
பார்க்கின்றேன்!

என் உள்ளத்தில்  
நம்பிக்கையெனும்  
ஒளி வெகுவாகப்  
பட்சிறது!

என் உள்ளாம்  
உவகைக் கடலாகப்  
பொங்கியது...  
ஏன் என்றால்  
வாழ்க்கையின்  
ரணங்களோயும்  
யதார்த்தங்களோயும்  
அனுபவித்து - என்  
ஆன்மாவை மேலும்  
உறுதியடையச்  
செய்து கொள்வதற்கு  
வாய்ப்பு கிடைத்ததற்கு!!

## கோபா முறையிலான கூட ஒதுக்கீபூர்க்கு கிடு ஆரசியல் அம்ம கவிதை முந் பிரசாந்தனின் கடுரேக்கு எதிர்விளை

I

ரா. நித்தியானந்தன்

20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் என்ற தொகுப்பின் அந்தனி ஜீவாவின் விமர்சனத்துக்கு கடந்த 'ஞானம்' இதழில் பதிலுணரத்துதன் மூலம் மீர் பிரசாந்தன் ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார் என்பது தெரிகிறது.

மலையக் கவிதைகளின் தரம் பற்றி கதைக்கின்ற பிரசாந்தன் அதனை எந்த அளவுகோவைக் கொண்டு பார்த்தார் என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கவிதையாக்கத்தில் தூர் என்பதன் ஏற்றத்தாழ்வு, குறை நிறைகள் என்பது ஒரே கவிஞரின் கவிதைகளுக்கிடையில் வேறுபடுவது போல கவிஞர்களுக்கும், பிரதேசங் கஞக்குமிடையில் வேறுபடுவது பொதுவானது. இதனை மனதில் கொள்ளாது ஓட்டு மொத்தமாக மலையக் கவிதைகள் அனைத்தும் தரச்சிறப்பிழந்தவை என்று கூறுவதும், நல்லன எனக் கருதும் சில கவிதைகளைப் பொறுக்கி கையில் வைத்துக் கொண்டு இதுவே ஈழத்து கவிதைகளின் பிரதியாகும் என மார்த்துவதும் மீர் பிரசாந்தனின் தேடல் குறைபாட்டை எம்முன் நிறுத்துகிறது.

பிரசாந்தனின் தொகுப்பிலுள்ள சில கவிதைகளைக் கொண்டே பார்த்தால் கூட எமது நெஞ்சங்களின் மூலம் முடுக்கெல்லாம் இழையோடு பெருகி வடியும் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாத வார்த்தைக் கோலங்களால் வெளிப்படுத்துவதுதானா கவிதை?

அல்லது எந்த பிரயத்தனமுமின்றி நேரடியாக உணர்ந்து அனுபவிப்பதா கவிதை? இதில் எதை பிரசாந்தன் எதிர்பார்க்கிறார்?

நான் எண்ணுகிறேன், கவிதை என்பது ஒரு நியதிக்குள் அடங்காதது. நியதிக்கும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக் கூடிய கவிதை சார்ந்த வரையறைகள் கிடையாது. இப்படிப் பார்க்கும்போது ஈழத்தின் மணர்கற்கள் போல் சிதறிக் கிடக்கின்ற கவிதைகளில் சுபார் நூற்றிப் பொறுக்கி வைத்துக் கொண்டு இவைதான் கவிதைகள் என்று கூறும் பிரசாந்தின் தொகுப்பில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. அவருடைய கவிதை வகையறாவில் மலையகம் சார்ந்த கவிதைகள் தரம் பெறவில்லையென்பது பிரசாந்தனின் எதிர்விளை.

மலையக் கவிதைகள் தனக்கான காலத்தையும் அதற்கான உள்ளடக்கப் பரப்பையும் ஈழத்துக் கவிதைப் பரப்பினை போல முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் மலையக் கவிஞர்களின் கவிதைப் பதிவுகள் எளிமையானவை, நேரடி தன்மை வாய்ந்தவை. காலத்தின் சாராம்சத்தோடு கவிதை படைக்கப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடும், நிறைந்த வாசகனை உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கமும் மலையகக் கவிதைகளில் காணப்படுகின்றதென்பது நான் கண்ட உண்மையாகும். என்றால் நாம் திருப்பித் திருப்பித் தந்து கொண்டிருக்கும் உவமை, உவமேயம் சொல்லவங்கார உணர்ச்சியை இயக்கும்

## மலையக் கவிதைகள் தரங்குறைந்தவையா?

தன்மை, படிமம், உள்ளோக்கி அர்த்தங்களைக் கொண்டிருக்கும் சொற் திறன் இதனையெல்லாம் இணைத்துக் கொண்டு கவிதையின் தரம்பற்றி பிரசாந்தன் பேசக் கூடும். ஆனால் புதிதாகப் படைப்பாக்கத்துக்கு வருகின்ற கவிஞர் இவற்றை பற்றிதல் வைத்துவிட்டு தனக்கென ஒரு நடையில் கவிதை எழுதி நம் மனதில் விடய நெருக்கத்தைக் கொண்டு வந்தால் அது கவிதையாகாதா? நான் நினைக்கின்றேன் மலையக் கவிதைகளுக்கு இத்தன்மைகள் உண்டு. சிறுகதை போல, நாவைபல் போல, இதன் வரையறைகள் கூட மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் கண்டு கொள்ள வேண்டும். அது வாசகனுக்கும், படைப்பாளனுக்கு மிடையேயுள்ள தொடர்பு. இடையில் தெரிவான் தான் தன் மன முடக்கங்களுக்கேற்ப கவிதையின் திசையை தடுப்பதாக நான் நினைக்கிறேன். எனவே மலையக கவிதை பற்றிய வரையறைகளுக்கும் ஈழத்துக் கவிதைகளுக்கும் இடையே ஒரு நுண் கோடு உள்ளது. அந்த அடிப்படைகளை மறக்கலாகாது.

ஆனால் மேற்கூறிய அடிப்படைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூட மலையகக் கவிதைகளுக்கு நீண்ட வரலாறும், வரலாற்று வரையறைகளும் உண்டு.

மலையக் கவிதை வரலாற்றில் முன்னோடிகள் என்று பேசத் தக்க நடேசேய்யர், அவரின் மனைவி மீனாட்சி அம்மை, சி.வி. வேலுப்பிள்ளை, ஏ.கே. பெரியசாமி என்போரின் கவிதைகள் தவிர்க்க முடியாத தடங்கள் என்பதை பிரசாந்தன் எவ்வாறு மறந்து போனார்? நடேசேயர், தோட்டத் தொழிலாளியின் அவைம் பற்றி இப்படி எழுதுகிறார்.

இந்த மக்கள்  
சிந்தும் வேர்வை  
ஏர்த்தக் காசு தானே  
அடா இதை  
இரவு பகல்  
உறக்கமின்றி  
எய்த்து பறிக்கலாமோ?

இதைவிட ஒரு தரமான கவிதையை எப்படி எதிர்பார்க்கலாம்?

சி.வி. வேலுப்பிள்ளை தமது ஆங்கில இலக்கிய படைப்புகள் மூலம் பெருந்தோட்ட மக்களின் துயர வாழ்க்கையை வெளியிலகுக்குக் கொண்டு வந்தவர்.

மலையகம் களிக்க  
வளர்ந்திடும் கொழுந்தை  
மயங்கிக் கவர  
மாட்சி சேர்க்க  
கரங்களும்

கலை நடனம் பயில  
கைவிரல் பத்தும்  
கண்ணிமைப்பதனுள்  
கைகொள் கொய்வதும்  
என்று சக்தீ பாஸமயா இவரின் கவிதையை இப்படி மொழி  
பெயர்த்துள்ளார். இவ்வாறான சிறந்த கவிதைகள் எப்படி  
பிரசாந்தனின் பார்வையில் இருந்து விடுபட்டுப் போயின?

குறிஞ்சித் தென்னவன், சு. முரளிதான் என்போரின் இரண்டே கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன, குறிஞ்சித் தென்னவனின் ‘குறும்பா’ பற்றி இப்படி ஒரு வரி பேசலாம். “இவரின் குறும்பா மலையக மக்களின் அவலங்களைப் பற்றிப் பேசுகிறது. ஊழல்களை, போலிகளை நையாண்டி செய்கிறது. தரம் வாய்ந்த கவிதைகளான இவை மகாகவியின் ‘குறும்பா’வுன் இணைத்துப் பேசத் தக்கது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இடவைமதி கருதி மலையகக் கவிதைப் பற்றி இங்கு முழுமையாக பேச முடியாமை ஒரு கவலைதான். ஆனால் மலையகக் கவிதை வரலாற்றில் குறிஞ்சித் தென்னவனுக்குப் பின் அரு. சிவானந்தன், ஈழக்குமார், குறிஞ்சி நாடன், பன்னீர் செல்வம், மல்லிகை சி. குமார், பொன் பூபாலன், மலைத்தம்பி, துமிழோவியன், எம். ராமச்சந்திரன் போன்றோர் சிறந்த கவிதைகளை மலையக மக்கள் சார்பாக படைப்பாக்கமாக்கியுள்ளனர் என்பதை பிரசாந்தனுக்கு நினைவுட்ட விரும்புகிறேன்.

மலையகக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் கே. கணேஷ் ஆவார். மொழி பெயர்ப்பு கவிதைகளில் முனைப்பாக கவிதை ஏழுதிய அவர் சுயமான முற்போக்குக் கவிதைகளையும் படைப்பாக்கம் செய்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

நிகழ் கவிதையாக்கத்தில் பலர் கவிதைத் துறைக்கு வந்துள்ளனர் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முழுமையான பெயர்ப்படியலை இங்கு தராமுடியாவிட்டாலும் கணேசநாதன், விரா பாலசந்திரன், எஸ். பாலமுருகன், சோ. தார்ஷினி, மாரிமுத்து சிவகுமார், மரியா என்டன்டா, ஆர். நூனி, ஜே. பிரான்ஸிலஸ், பிரமிளா கந்தையா, கே. நாகபூஷணி போன்றோர் குறிப்பிட்டுப் பேசத்தக்கவர்கள்.

இங்கு ஒன்றை குறிப்பிடலாம், ஈழத்தமிழினம் முழுதும் ஒன்றாய், ஒருணர்வுக்குள் வந்து கொண்டிருப்பதாய் பிரசாந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஒரு காலத்தின் தமிழர் சிந்தனை அப்படித்தான் இருந்தது.

வர்க்கச் சிந்தனைகள் சார்ந்தும் மலையக மக்களின் வாழ்க்கை நிலையினை அவர்கள் படும் துயரங்களை தி. ஞானசேகரன், புலோவியர் சதாசிவம், பெண்டிக் பாலன் போன்ற படைப்பாளர்கள் தமது நாவல், சிறுக்கைகள் மூலமாக வெளிக் கொணர்ந்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் பிறர் ஈன நிலைக்கண்டு துள்ளும் மன நிலை அவர்களிடம் காணப்பட்டமேயே. ஆனால் கவிதைத் துறையைப் பொறுத்தவரை மலையக மக்கள் தொடர்பான கவிதைகளை ஜெயபாலன் போன்ற ஓரிரண்டு கவிஞர்கள் படைத்தனரேயன்றி தரம் வாய்ந்த கவிதைகள் உருவாகவில்லை. இங்கு ஶ்ரீ பிரசாந்தன் சுட்ட மலையக கவிதைகளைப் படைத்திருப்பார் என்பது நம் பார்வைக்கு வரவில்லை. மலையகப் படைப்பாக்கத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் மலையக கவிஞர்கள் மாத்திரமல்ல வடகிழக்கைச் சேர்ந்தவர்களையும்

அது சாரும். ஆனால் மலையக மக்கள் ஈழத்தமிழினம் என்ற வகையில் ஒன்றினைவார்கள் என்பது நடைமுறையில் மிகை கற்பனையாகவே எனக்குப்படுகிறது. ஏனெனில், இம்மக்களின் பிரதேசம், கலாசார அடையாளம், மன்வாசனை என்பன அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாகவே எப்போதும் உள்ளது.

மலையகக் கவிதைகள் தொடர்பாக கேடல் முயற்சியில் மலையக சாகித்திய விழா மலர்களோ, இரா. சட்கோபன், இரா. நிதியானந்தன், குறிஞ்சி நாடன், ஸ்மாலிக்கா, மற்றும் தீர்த்தக் கரை, குன்றின் குரல், நந்தலாலா போன்ற சஞ்சிகைகளும், கலாந்தி துரை மனோகரன், பேராசிரியர் அருணாசலம் போன்றோரின் படைப்பாக்கங்கள் எவ்வாறு பிரசாந்தன் பார்வையில் தவறிப்போயின என்பது ஆச்சரியம் தான். இறுதியாக ஒன்றே ஒன்றை வினவ விரும்புகின்றேன். ஈழத்து இலக்கியத்துக்கு மலையக இலக்கியமே புது இரத்தம் பாய்ச்சியது என்ற அமர் கைலாசபதியின் கூற்று பிரசாந்தனைப் பொறுத்தவரை எந்தளவு உண்மையானது? எடுத்துக்காட்டாக கீழ்க்குறிப்பிடப்படும் மலையகப் படைப்பாளரின் பெண்ணியம் தொடர்பான கவிதை எந்த அளவுகோலில் தரங்குறைந்தது என்பதை பிரசாந்தன் தெளிவுப்படுத்தினால் நன்று.

## பக்மாட்டின் சுயசரிதை

வண்டி

இழுத்த காளையின் களைப்பில்  
பக்மாடு  
அசதியாய்,  
கவலைகளை அசைபோட்டுக் கொண்டு  
சாலையைக் கடக்கிறது.  
அதன் எண்ணமெல்லாம்  
இனி  
கன்றுகளுக்கு பால் கொடுக்க வேண்டும்  
ஈன்ற குட்டகளை நக்க வேண்டும்  
புல் மேய  
நேரம் ஒதுக்க வேண்டும்.

வாலில்

எதோ ஒன்று  
ஊர்வது போல உணர்ந்து  
திடுக்கிட்டு திரும்ப  
இடையில்  
ஒர் எருது  
வாலை நீக்கி  
வேலை காட்டுகிறது  
மனிதராய் இருந்தால்  
திருப்பி அறைந்து விடலாம்  
கொம்பிருந்தும் பசுவாயிற்றே  
விலகி நடக்கிறது.

அப்போது

பட்டியிலுள்ள எருமை மாடு  
அதன் நினைவில்  
விழுந்தது  
வதையின் சுமை  
வயிற்றில் இடித்தது.

## குபவள் தன்னவளானால் முதற்பந்தயென்ன? கடைப்பந்தயென்ன?

-கிண்ணியா ஏ. எம். எம். அலி

“திரு. பூ. ஸ்ரீதாசிங் (பூபாலசிங்கம் புத்தக நிலையம்) தொகுக்கவிருக்கும் “20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் தொகுப்பு நூலுக்கு கவிதைகள் கோரப்படுகின்றன” இவ் விளம்பரம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத் தினசரிகளில் வெளிவந்ததாக எனக்கொரு ஞாபகம். இந்த விளம்பரத்தைத் தன்னவுடன் இக்கவிதைத் தொகுப்புக்குக் கட்டாயம் கவிதை அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உள்ளுணர்வு என்னைத் தூண்டிற்று! ‘நசை’ என்னும் ஆசை எனதுள்ளத்தை நாளாந்தந் தேரைண்டிற்று!

ஆகவே, மேற்சொன்ன அறிவித்தலை அடியொற்றி, அத் தொகுப்புக்கென, தினசரிகளில் சுஞ்சிகைகளில் வெளிவந்த கவிதைகளில் முப்பத்தைந்து கவிதைகளைத் தெர்ந்தேடுத்துப் போட்டோ பிரதி எடுத்தேன். இதற்கான செலவு ரூபா 120/- ஆயிற்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் என்னைப் பற்றிய சூரியப் பிரதானர் ஸ்ரீதாசிங்கிற்கு ஓரங்கல். கவிதைகளின் மகுடம், நாள், மாதம் வருடம் வெளியீட்டாளர் உட்பட்ட பட்டியல் அனைத்தையும் பதிவுத் தபால் மூலம் பத்திரமாக அனுப்பி வைத்தேன். அதற்கானச் செலவு ரூபா 40/- போய்விட்டது.

கவிதா ஞானம் மிகுந்து, கவிதையிற் புரட்சி தோன்றி இருக்கும் காலமாதலால் தின்னணமும் வண்ணமும் மிகுந்த க வி டை த க டை எ டை கே டை தோந்தனுப்பினேன். ஆனால் ஸ்ரீ பிரசாந்தன் பதித்திருந்த வகுத்தாயல்' வரம்பு எது வென்று எனக்குப் புரியவில்லை. அவரது கவிதை பற்றியதான Intellectual Revolution. வீச்க என் போன்றாரின் க வி டை த க டை எ டை முற்றுகையிட்டுச் சிறைப்படுத்தியதை என்னென்று உரைப்பேன்.

திருவாளர் ஸ்ரீ பிரசாந்தன் பீற்றுகின்றார்; ‘அவரது இரசனைத் தாாசில் போட்டு நிறுத்துப் பார்த்தபோது மலையக்க் கவிதைகள் எடைகுறைந்து காணப்பட்டதாக அதனால் அவை 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைத் தொகுப்பில் வாத் தடைப்பட்டதாக! பீற்றுகின்றார்.

மலை நாட்டுக் கவிதைகள் மட்டுமல்ல, ஈழத்தின் எண்டிசையின் கண்ணிருந்து சென்ற கவிதைகளுக்கும் இந்த “எடைகுறைப்பு” நிகழ்ந்தே உள்ளது.

அவரது புலமைப்படி ச்சு முன்னே, புதுதா பொழுந்தலை கவிதைகளாகவும் ‘பழும் நா’ பொழுந்தலை கடன்முறிப் பத்திரங்களாகவும் தென்பட்டனவோ?

இத்தொகுப்புப் பற்றிய அறிவித்தல் எல்லா ஊடகங்களினுடோகவும் வெளியிடப்பட்டு, கவிஞர்களுடைய படைப்புக்கள் கோரப்பட்ட பின்பே, நானும் இத்தொகுப்புக்கு ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தைந்து கவிதைகளை

அனுப்பிவைத்தேன். இத்தொகுப்பின் தலைப்புக்கு அவர் ஒரு சிறு வார்த்தையைச் சேர்த்திருந்தால் என்னைப் போலும் மரபுக் கவிஞர்கள் இத்தனை சிரமமெடுத்துக் கவிதைகளை அனுப்பி இருக்க வேண்டிய அவசியமில்லை.

அந்தனி ஜீவா மட்டுமல்ல, கவிதையோடு தொடர்புடைய எந்த ஜீவனாலும் ஜீரணிக்க வியலாத; தேர்வில் உண்டானது இந்தக் கவிதைத் தொகுப்பெண்றால் கூட மிகையில்லை.

“இடுபவள் தன்னவளானால் முதற்பந்தியென்ன? கடைப்பந்தியென்ன?” இந்த நிலைப்பாட்டிலேதான் ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் தொகுக்கப் பட்டிருப்பதாக எனக்குப் படுகின்றது. இல்லையேல் அப்பந்திக்குச் சமுகந்தந்த என்னைப் போன்றவர்களுக்கு இலைவிரிக்காமைக்கான காரணம் யாதோ?

பிரசாந்தன் அவர்களே! பிரதேச, இன, மத வேறுபாடுகளைக் களைவதுதான் கவிதை! அந்த மனோபாவத்துடன் தான் கவிஞர்கள் வாழ்வார்கள். ஆகவே அவ்வளவுச் சித்தத்தைச் சிந்திவிட்டு, நீங்கள் இந்தப் பாட்டுத் தொகுப்பைப் போட்டு இருக்க மாட்டார்கள் என்பது புலனானாலும் ‘Poetry Revolution’ என்னும் பாப்புர்சி நடந்தேறி

இருக்கும் இக்கால கட்டத்தில் பலரும் இரசனைக்கேற்ற அளவு கோல்களால் கவிதைகளை அளந்து பார்த்தும் பார்த்து, இப்போது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்’ ஆன கதையாகி விட்டது, கவிதைக் கலை!

‘எடை குறைந்து விட்டது எனவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ உங்கள் வாக்கு மூலத்தை நோக்கும் போது உள்ளத்தில் செருந்த ஊறிவருவதும், புதுநாப் பொழுவதான் கவிதை என்ற தடிப்புமே தெரிகின்றது.

உங்களது இரசனைத் தராக நிறுத்தெடுத்தது இவ்வளவு தானா? என்னும் வினாவை எழுப்பக் கூடிய வண்ணமே 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைத் தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளதெனின் அது பொய்யன்று.

ஆகவே பாப்புர்சி யினுடாக எழுந்திருக்கும் புதிய சூழ்நிலைகள் புதிய போக்குகள் இன்னொரு தடவை. இங்ஙனமொரு முயற்சியில் இறங்கும்போது தடைக்கற்களாக அமையாது தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு - செழிப்பு இரண்டுக்காகவும் உங்களது புலமைத் திறனெனும் புனல் பாய்டும்.

இந்தக் கவிதை தொகுப்பை, நீங்கள் தொகுக்கும் வேளையில் புலமைசார் மரபுக் கவிஞர்களையும் அனுகி இருக்கலாம். நல்ல பல கவிதைகளை இத்தொகுப்பு இழந்திருக்காது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.



# திரும்புவினாக்கள் 1

தென்னியான்

**நான் பிறந்தபோது முகமூடியோடு பிறந்ததாக அம்மா சொல்லுவா.** முகமூடி அதின்டமாம். அந்த முகமூடியை எடுத்து வைக்காமல் விட்டு விட்டது, அம்மாவுக்கு மெல்லிய மனவருத்தம். எனக்குச் செய்த தூரோகம் என்பது போல அவ எண்ணாம். முகமூடியை எப்படி எடுத்து வைத்திருப்பது? உண்மையில் எனக்கது தெரியாது. அம்மாதான் சொன்னா பிறந்த உடனே முகமூடியை எடுத்து கவரில் ஏற்றிது விட வேணும். அது நல்லாக காய்ந்த பிறகு உரித்தெடுத்து பத்திரப்பு டுத்தி வைத்திருக்க வேணும். முக்கியமான காரியங்களுக்கு நான் போகும் போது மடிக்குள் வைத்துக் கொண்டால் போன காரியம் வெற்றி. முகமூடி எல்லாத்தையும் வென்று கொண்டு வரும்.

கழுத்தில் மாலை சுற்றிப் பிறக்காதது அம்மா மனக்குப் பெரிய ஆறுதல். மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாதாம். எனக்கு மாமன் ஆரோ! நூரோ! ஒன்றே ஒன்று. அம்மாவின் சகோதரம் தமையன். நான் மாமாவை 'ஆசை' என்றுதான் கூப்பிடுவேன். அப்படிக் கூப்பிடுகிறது அப்ப இருந்த வழக்கம். ஆசைக்குத் தலையிடி வரக்கூடாது. மாலை சுற்றிப் பிறந்திருந்தால் அவருக்குக் கரைச்சல் வந்திருக்கும். மாலை சுற்றிப் பிறக்கிறது என்றால்.....?" கழுத்தில் நங்குக் கொட்டியோடு பிறக்கிறது" அம்மாதான் அதுவும் சொன்னவ. "அப்படி என்றால்....?" எனக்கு விளங்கவேயில்லை. பிறகு அம்மாவை அதுபற்றி நான் கேட்கவில்லை. முகமூடி அதிஷ்டந்தான் நான் மாலை சுற்றிப்பிறக்காமல் விட்டதாக அம்மாவின் நினைப்பு.

முகமூடியை எடுத்துப் பாதுகாக்காதது அம்மாவுக்குப் பெரிய மனக்குறைதான். ஆனால் முகமூடி அதிஷ்டம் கொஞ்சமேனும் இல்லாமல் போகவில்லை. நான் பிறந்து ஒரு வருஷத்துக்குள்ளே அது தன் வேலையை காட்டி இருக்கிறது. ஜயா பெரிய ஒரு காணி வாங்கினார். வீட்டுக்கு முன்னாலும்பள்ளி காணி.

காணி எழுத்துக்குப் பெரியையாவுக்கும் சொன்னார்கள். எங்களுடைய பெரியையாவை நான் சொல்லவில்லை. ஜயாவுக்கு பெரியையா மகன்; அண்ணா, எனக்குப் பெரியையாதானே! குடும்பத்தில் மூத்தவர்களைக் கூப்பிட்டு அவர்கள் சமுகத்தில் நன்மைக் காரியங்களாகச் செய்கிறது அப்ப இருந்த வழக்கம். எடுத்த காரியம் பிச்சல் பிடுங்கல் வராமல் நடக்கும். குடும்ப உறவுகள் இறுகும். மூத்தவர்களுக்கு ஒரு மதிப்பு. இப்ப மூத்தவரிடம் ஏதும் காரியமாக வேணுமென்றால் மதிப்புக் கொடுக்கிறது போல தந்திரமாக வருவார்கள். அல்லது கலியாணத்தன்று "ஒருக்கால் வந்திட்டுப் போங்கோ" என்று மாத்திரம் கூப்பிடுவார்கள். உறவுக்குத் தேவை பணம். சகோதரங்களைப் பின்கீழ்க்கும் பாசக் கபிழு அதுதான்.

ஜயா முந்தின தலைமுறை. சுட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள். பணத்தால் அளக்கத் தெரியாதவர். எல்லாரையும் கூப்பிட்டார்.

பெரியையா கவனம் காணி எழுத்தில் இல்லை. அவர் திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படிப் பார்க்காமல் இருக்க அவரால் முடியவில்லை. நான் அப்படி ஒரு வடிவு. குழந்தை அழகென்றால், பிறகென்ன

சொல்லவே வேணும்! கொள்ளை அழகுதான். அவர் என்ன, யாரென்றாலும் பார்க்காமல் இருக்க இயலாது. அப்படி ஒரு சங்கை!

ஜயா மடியில் நான் இருந்தேன். எழுத்து முடிந்து 'தேத்தண்ணி' குடித்து வெற்றிலை போட்டு வெளிக்கிட்ட பெரியையா, எனக்குக் கிட்ட வந்து சொக்கில் கிள்ளி "பொன்னின் குடத்துக்குப் பொட்டுவேணுமோ!" என்று சொல்லிப் போட்டுப் போனார். ஜயாவுக்கு நல்ல புஞ்சும். பெரிய பெருமை.

அப்ப எங்கள் பெரியையா ஜயாவுக்குச் சொன்னார்! "இவனைக் கொண்டு போய் முதலில் நாலுறுக்குப்பார்" என்று.

நாலுறுக்குப் பார்க்கிறது அம்மாவுக்குத் தெரியாது. ஆத்தை இருந்தவ மூன்று செத்தல் மிளகாய், வேபிலை, மூன்று உப்புக் கல்லு, மூன்று மிளகு கொண்டு வந்து உடம்பெல்லாம் எனக்குத் தடவி, வீட்டுக்கு வெளியிலே தெருவில் போட்டு பன்னாட்ட கொஞ்சத்தி எரிச்சா. அடே அப்பா! என்ன சத்தம்! வெடி வெடித்துப் பறந்தது போல, அவவுக்குப் பெரிய புதினம். இப்படி வெடிக்கிறது என்று காறி மூன்று முறை துபிபிப் போட்டு ஆத்தை வளவுக்குள் வந்தவ.

அப்ப எங்கென்ன தெரியும்! சொக்கில் கிள்ளினால் பொக்கை வாய் திறந்து சிரிப்பேன். அவ்வளவுதான். ஜயாதான் ஒருநாள் இதெல்லாம் சொன்னவார். எனக்குப் பாற் பல்லு விழுந்து முளைத்தபிறகு ஒருநாள் சொல்லிக் கவலைப்பட்டார். "என்ன லட்சணமான முகம் இப்ப என்னடா எண்டால் ஒழுங்கில்லாமல் பல்லு முளைச்சு உள்ள வழிவைக் கெடுத்துப் போட்டு." ஜயா வேதனைப் பட்டார். ஜயா ஒழுங்கெல்லாம் அச்சொட்டாகப் பார்ப்பார்.

நான் அப்ப எட்டாம் வகுப்புப் படிக்கிறேன். வீட்டு வேலி அடைக்க ஜயா கூப்பிடுகிறார். ஜயா வேலிக்கு வெளியில் தெருவிலே, நான் வளவுக்குள். அது பனை ஒலை வேலி. ஜயாவுக்கு என்னுடைய முகம் தெரியாது. எனக்கு ஜயாவின் முகம் தெரியாது. பனை நாரைக் குத்து சில் கோத்து குத்துகிறார். நான் வைத்துப் பிடித்த வியாள் மட்டையில் குத்தாசி பாய்ந்து பட்டென்று குத்துகிறது. ஜயா குத்தாசியை இழுக்கிறார். திரும்ப இன்னொரு இடத்தில் குத்துகிறார். அந்த நேருக்கு வியாள் மட்டை வைக்கச் சொல்லுகிறார். மீண்டும் நார் கோர்த்து குத்துசியால் குத்துகிறார். வியாள் மட்டையில் பிறகு மொரு குத்து. ஜயாவுக்குச் சின்னக் கோபம் வந்துவிட்டது. "இப்படித்தான் கேத்திரி கணிதம் படிக்கிறேயே!" கேத்திரார். அட, ஜயாவுக்கு கேத்திரி கணிதம் தெரியுது. நேர்கோடு படிக்கிறது தெரியுது. ஒழுங்கு தெரியுது. கேத்திராகணிதம் படிக்காதவருக்கு இதெப்படித் தெரியும்? எனக்கு ஆச்சரியம்; வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வது கல்லி வாழ்க்கைக்குப் பயன்படாத கல்லி தேவை இல்லாதது. இது அப்ப எங்கு விளங்கவில்லை. கனகாலம் எடுத்தது இதை விளங்குகிறதுக்கு.

எனது பல் வரிசை பற்றி ஜயா சொன்னது சரி. நடுவில் இருந்து வலப்பக்கம் இரண்டாவது பல்லு வரிசை கொஞ்சம்

உள்ளுக்கு. அது குட்டிப் பல்லல்ல. வேலிப் பொட்டு போல. கவனித்துப் பார்த்தால் தெரியும். எனது முக வட்சணத்தை அது குறைத்து விட்டதாக ஜயாவுக்கு மனக்கவலை. ஜயா உண்மையைத்தான் சொல்லுகிறார். ஜயா பொய் சொல்லமாட்டார். அவர் சொல்லை நம்பத்தான் வேணும். ஆனால் ஓரிக்காமல் சொன்னால் நம்ப இயலாமல் கிடக்கிறது. நான் யார் சொல்லை நம்புகிறது?

என்ன விரும்பின ஒரு பெட்டை சொன்னாள்; “அந்தப் பல்லு உங்களுக்கு நல்ல வடிவு” என்று. அவள் ஏன் பொய் சொல்லுகிறாள்! வடிவ பார்க்காமலே என்ன விரும்பினவள்? அவருக்குத்தானே தெரியும் வடிவு? ஜயாவுக்கு நேர் வரிசை தெரியும் வரிசை தப்பினதிலும் ஒரு அழகு கண்டு அவள் சொன்னாள். அவள் கண்ணுக்கு அந்த அழகைக் காண முடிந்தது. என் மேலே வைத்த அன்பினாலதான் அழகாக் தெரிந்தது என்று சொல்லலாம். அப்ப ஜயாவுக்கு என் மேலே அன்பில்லையே! அவர் எவ்வளவு பட்சம்.

அந்தப் பல்லில் மாத்திரம் அவள் அழகு காணவில்லை. கீழ் வரிசை வேட்டைப் பல் எனக்கு கொஞ்சம் நீளம்: தெர்த்துப் பல். பிரபல சினிமா நடிகருக்கு இப்படித்தான் பல் என்றாள் அவள். அவள் என்னைச் சினிமாக் ஹீரோ ஆக்கினாள். எனக்குப் பெரிய புரூகம். அவருக்கு நான் ஹீரோ.

அந்தக் ஹீரோ நடித்த படம் திரையில் ஒட, பார்த்துக் கொண்டிருந்த ஒரு கும்மெண்ட குமரி “சொக்கைக் கடிச்சி தின்ன வேணும் போல கிடக்கு” என்று அந்தரப் பட்டாளாம் ஊளில் ஒரு கலை. என்ன விரும்பின பெட்டை அந்தக் ஹீரோபோல என்று சொல்லுகிறாள். அவள் வெளியில் சொல்லயில்லை. அவள் யாரை விரும்புகிறாள் அந்தக் ஹீரோவையோ? என்னையோ?

ஆசைப்பட்டது போல ஹீரோ நடிகர் சொக்கை கடிச்சித்திருந்தால், கண்ணத்தில் தழும்போடு பிறகு அவர் தோன்றி இருப்பார். ஆனால் எனக்கு கண்ணத்தில் ஒரு தழும்பு அந்தப் பெட்டை கண்ணில் அது படாயில்லை. ஹீரோவுக்கு இல்லாதது அவள் கண்ணில் தட்டுப்படாதுபோல. அப்ப அவருக்கு யாரிலே விருப்பம்? என்னிலோ! ஹீரோவிலோ! என்னில் அவள் ஹீரோவைப் பார்த்திருக்கிறாள். அதுதான் ஹீரோவுக்கு இல்லாத கண்ணத்துக் காயம் அவள் காணவில்லை. என்னில் யார் அன்பு? ஜயாவா? அவளா?

நான் தப்பினேன். எங்கள் வீட்டுப் பகுமாடு இடித்து நான் தப்பினேன்.

எங்கள் வீட்டில் ஒரு பகுமாடு நின்றது. வெள்ளைப் பகு. ஜயா அழில் நல்ல கரிசனை. ஊர் மாடுகள் போல மேய்ச்சலுக்கு அவிழ்த்துக் கலைக்கமாட்டார். கட்டையில் கட்டி செல்லப்பின்னையாகப் பார்ப்பார். பின்னாக்குத் தவிடு வைப்பார். பனை ஒலை கிழித்து தும்பாக்கிப் போடுவார். காய்ந்த வைக்கோல் அவருக்கு விருப்பமில்லை. புல் அறுத்துப் போடுவார். அன்பாகத் தடவிவிடுவார். காலை, மாலையில் பால் கற்று குடிக்கத் தருவார்.

பகு ஒரு கன்று போட்டது. தாயைப் போல வெள்ளை. வெள்ளை என்றால் எனக்குப் பிடிக்கும். கன்றுக்குட்டிக்குக் கிட்டப் போவேன். தொட்டுத் தடவிவேன். காலைப் பிடித்து மட்குவேன். வாஸைப் பிடித்து இழுப்பேன். அது துள்ளிக் குதிக்கும். ஒடும், விளையாட்டுக் காட்டும். நான் சும்பா விடமாட்டேன். தூத்திப் பிடிப்பேன். எனக்கு நல்ல விளையாட்டு. ஒரு நாள் முதுகைத் தொட்டுத் தொட்டுத் தடவினேன். அது மெல்ல மெல்ல அசைந்து அசைந்து போனது. நானும் விடவில்லை. தடவித் தடவிப் போனேன். துள்ளிக் குதித்து ஓடியது. தூத்திப் போய் வாலில் பிடித்தேன். இழுத்தேன். முசிக் கொண்டு வந்தது தாய்ப் பகு முசுத்தில் இடித்து என்னைக் கீழே தள்ளியது. மற்றநாள் மாட்டையும் ஜயா விற்றார். சரியில்லாத மாடு வீட்டுக்குக் கூடாது என்றார்;

எனக்கு விளங்கவில்லை அந்தப் பகுமாட்டில் எவ்வளவு கரிசைனாயாக இருந்தார்!

அந்த மாடு இடித்த காயந்தான் கண்ணத்தில் எனக்கு. என்ன விரும்பின பெட்டைக்கண்ணில் அது படவில்லை. கண்டிருந்தால் நல்ல வடிவ என்று சொல்லி இருப்பான். அவனை எப்படி நம்புகிறது. அவருக்கும் எனக்கும் இருந்து ஒட்டுவிட்டுப் போக்கு. அம்மாவுக்குச் சங்கதி தெரியாது. அறிந்தால் முகமூடி அதிஷ்டம் என்று சொல்லி இருப்பா.

முகமூடி அதிஷ்டம் அம்மா சொல்லாமலும் இருந்திருக்கிறா.

எனக்கு வடியோர்ட்டம். தண்ணி தண்ணியாகப் போகுது. ஊர்ப் பரியாரிமார் பார்த்துக் கைவிட்டார்கள். பருத்தித்துறை ரேவுட டாக்குத்தருக்குக் காட்டினார்கள். அவப் மருந்து தந்தார். சிவத்தக் கலர் தண்ணி மருந்து. மூன்று நேரமும் குலுக்கிக் குலுக்கி அம்மா பருக்கினா. கட்டுப்படவில்லை. நான் சோர்ந்து போனேன். வெம்பின பிஞ்சாக படுக்கையில் கிடந்தேன்.

என் செய்கிறது? ஜயாவுக்கு தெரியவில்லை.

தொங்கவுக்குப் பார்க்கச் சொன்னார்கள். குடலில் ஏதோ தொங்கப் போக்கச் தலையீர்.... தும்பு.... ஏதோ. வேறு வடியில்லை. எப்படியோ வருத்தும் மாறவேணும். கற்புரம் கொழுத்தி, மந்திரம் சொல்லி திருந்தீ போட்டார். மந்திரக்காரன். வயிற்றிலும் தடவினார் மூன்று நாள். ஒரு சுகமுயில்லை. வயிற்றால் போய் கொண்டிருந்தது. தண்ணி ஒதிக் கொடுக்கச் சொன்னார்கள். செம்பினிறுயத் தண்ணீர்; மாவிலையாலே குத்திக் குத்திமந்திரம் முனுமுனுத்தார். பிறகு ஒரு சொட்டுப் பருகச் சொன்னார். மேலெல்லாம் பூசினார். எனக்குக் குளிருகிறது நடுங்குகிறேன். அவரும் மூன்று நாளில் போய்விட்டார்.

முடிஞ்சபோம் என்றதுதான் மற்றவர்களின் நினைப்பு. வெளியில் சொல்லவில்லை. அம்மா, ஜயா நினைச்சுப் பார்க்க இயலுமே! அம்மா சொயத்துக்கு அழுதபடி, ஜயா அடக்கிக் கொண்டு திருஞ்சார். அம்மா ஒருவருக்கும் சொல்லவில்லை. ஒருநாள் தூக்கிக் கொண்டு தனது ரூக்கு நடந்து போனா. வீட்டுக்குப் போகவில்லை சக்கோடைப் பிள்ளையாரிடம் போனா. அம்மாவின் குலதெய்வம். பிள்ளையார் கலை மார்க்கியில் தூங்கினால் இருப்பதொருநா ஞம் அம்மா நோன்பு.

## விவாதங்கள், வாசகா் கழகங்கள், படைப்புக்கள்

விவாதங்கள் 500 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். ‘வாசகா் பேசுகிறார் பகுதிக்கான கடிதுங்கள்’ 200 சொற்களுக்கும் அடங்குதல் வேண்டும். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்ந்துவரும் இதழில் ஒட்டம்பெறும். புனைபெயில் எழுத்துபவர்கள், தமது சொந்தப் பெயர் முகவரியை வேறாக இணைத்தல் வேண்டும். படைப்புக்கள் பிரசரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படின் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.

–ஆசிரியர்

எந்தநாளும் போவா.வாசலிலே மடியில் கீடத்திக் கொண்டு அழுதா. மூலத்தானத்தில் வடக்கிறதுபோல கண்ணீர் வடிந்தது. அம்மா சுற்றிக் கும்பிட, கற்பூரம் கொளுத்த, தேங்காய் உடைக்க, ஒன்றும் செய்யவில்லை. திருந்றி கிள்ளி எனக்குப் பூசி, தனக்கும் பூசினா. தூக்கித் தோளிலே போட்டுக் கொண்டு, மாலையில் வீட்டுக்கு வந்திவிட்டா.

அம்மா இப்ப அழிவில்லை, கண்ணீர் விடவில்லை. ஆனால் வயிற்றால் போவது நிற்கவில்லை. போய் கொண்டிருக்கிறது.

இரவு என்னை வைத்துக் கொண்டு பக்கத்தில் அம்மா படுத்தா. பாவம்! எத்தனை நாள் கண் விழித்தவ. ஒரு சாமம் நித்திரையாகப் போனா. நித்திரையில் ஒரு கனா. தலைமுடி தாடியெல்லாம் வெள்ளையாக நரைத்த ஒரு கிழவார் ஒரு கையில் வெள்ளிப் பூண் போட்ட ஒரு பிரம்பு. மற்றக்கையைப் பொத்திப் பிடிச்சு “இந்தா இதைப் பிடி” என்று நீட்டுகிறார். அம்மா இரண்டு கையையும் நீட்டி வாங்கிப் பார்த்தா, அது மினார். “வறுத்து அவிச்சக் குடு.” கிழவார் சொல்லுகிறார். அம்மா கண்விழித்து விட்டா. கிழவார் மறைந்து போனார். அம்மா நினைத்துப் பார்க்கிறா. கனா அல்ல. நேரில் வந்து சொன்னது போல இருக்கிறது. அம்மாவுக்கு நித்திரை வருமே விழியது விழியதென்ன எழுப்பி கொஞ்சம் மிளகுகெடுத்து ஓட்டிவே போட்டு வறுத்தா. தண்ணீர் விட்டு அவித்தா. நல்லா ஆற்றி வந்து எனக்குப் பருக்கினா. என்ன புதுவை வயிற்றால் போனது கட்டுப்பட்டது. மூன்று நேர மிளகு தண்ணீரோடு முழுக்க நின்று விட்டது. நான் உயிர் தப்பினேன்.

அம்மாவுக்கொரு நம்பிக்கை, பிள்ளையார்தான் என்னை மீட்டுத் தந்தவர். நம்பினவர்களைக் கைவிடமாட்டார். முகமூடி அதிஷ்டம் என்று அம்மா சொல்லவில்லை. யமனிடம் கையில் இருந்து பிள்ளையார்தான் பறித்துத் தந்தவர் என்று அம்மா நம்புகிறா.

யமன் உயிர் எடுக்கிறது நான் பார்த்திருக்கிறேன். நாடகத்தில் மகா சிவராத்திரி கண் விழிப்புக்கு நாடகம் போடுவார்கள். கோபில்களிலே சத்தியாவான் சாவித்திரி நாடகம் பார்த்தேன். யமன் சத்தியவான் உயிர் எடுக்க வாரான். சாவித்திரி குறுக்கே நிற்கிறாள். யமன் வேடத்தில் அச்சுவேலியில் ஆள். அவருக்கு யமன் என்றுதான் பேர். அந்த யமனைக் கண்டால் சாகப் பயமாக இருக்கும். பயந்து பயந்து ஓடி ஒளிக்க மனம் வரும். அந்தக் கதைகளில் எனக்கு நம்பிக்கையில்லை சந்தேகம்.

பிள்ளையார் உயிர் மீட்டுத் தந்ததை அம்மாதான் சொன்னா. நான் மெல்லச் சிரித்தேன். அம்மா பகவதி கோபித்து அறியாதவ. ஆனால் கோபம் பொங்கியது. பிள்ளையாரிடம் அம்மா கேட்டிருப்பா . இவனை மன்னித்து அருளும் படி.

நிச்சயமாகச் சொல்ல முடியாது.

மருந்து, மந்திரத்துக்கெல்லாம் கட்டுப்படாத நோய் மிளகு அவித்துக் குடிநீரில் எப்படிச் சுகப்பட்டது?

விடை தெரியாத வினா இது.

ஆனால் மிளகு ஒரு மருந்தாகுமென்று வேண்டுமானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

(இன்றும் சொல்லுவேன்)

மலைகளை முடிய மூட்டம் மனங்களை முடிய மூடந்திக்கை கனவுகளைக் கலைக்கும் காலைச் சங்கு.

இருளினை விரட்டும் சூரிய ஒளி - இங்கு பகலிலும் இருட்டாயிருக்கும் லயக்காம்பிறா.

அதற்குள்ளிருந்து சிரிக்கும் எம்ஜியார், ரஜினி, ரிஜப். அடுப்பிலிருந்து புகையும் பச்சை மினாறு.

அடுத்தே இருக்கும்

கோழிக் குடாப்பு

அதற்கு மேலிருக்கும் கவ்வாத்துக் கத்தி, சுரண்டி. வெளிச் சுவரில் தொங்கும் கொழுந்துக் கைடை.

அதற்குள் முத்துப் போட்ட கொங்கானி, குட்டச் சாக்கு.

சுவரையில் சொருகீய மட்கக்கம்பு.

பைராடுமில் கேட்கும் - பெண்களின் ஊர் வம்பு.

இரவில் எங்கோ பேய்விரட்டும் புசாரியின் உடுக்கு ஒகை.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் தகவல் கொண்டு வரும் தப்பு.

இறநி ஊர்வலத்தில் தப்புன் சேரும் தாரை, சங்கு.

தேசிய உணவாயிங்கு

தேங்காய்ச் சம்பல், ரொட்டி.

தாகந் தீர்த்திடும் - வெறும்

தேயிலைச் சாயம்.

வாய் மணக்கும்

வெற்றிலை, பாக்கு.

வாசல் கூட்டும் ஈக்கிலுக்கும் கொடுத்திட வேண்டும் காசு.

பத்தார் தேதி சம்பளம்.

பத்தாரு பல செலவு கடைக்கு.

கடன் கொடுத்த வியாபாரி

காத்திருப்பான் நிலுவைக்கு.

முத்தல் பொறுக்கும் கணக்கு

முனுமுனுக்கும் நிறுவைக்கு.

என்றாலும்...

நாளைய நம்பிக்கைகளுடன்

கொழுந்து கொப்பும்

குலக் கொழுந்துகளின்

கரங்கள்

# நூட்டக்டினா 2007

உமாபதி

கலாசாரத் திணைக்களமும், இலங்கை கலைக்கழகமும் இணைந்து தேசிய நாடகசபையுடன் செய்த நாடகவிழா சென்றமாதம் 03 முதல் 19 வரையிலான திகதி வரை நடைபெற்றது. இதில் 16 முதல் - 19வரை நான்கு தமிழ் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இந்நாடகங்கள் கொழும்பு ஜோன் டி சில்லா ஞாபகார்த்த அரங்கில் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகியது. முதல் நாள் திரு. சோக்கல்லோ டி. சண்முகநாதனின் நெறியாள்கையில் “எந்தெயும் தாயும்” மேடையேறியது. இது குழந்தை. ம. சண்முகவினங்கத்தின் நாடகப்பிரதியாகும். பெற்ற பதினொரு பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் எண்ணத்தில் வாடும் ஒரு பெரியவரின் கதை. பிள்ளைகளின் கடிதங்களுக்கு காத்திருக்கும் பெரியயா ஒரு நாள் இறந்து விடுகின்றார். இவரைக் கவனித்த அயலவர்களே சகல காரியங்களையும் செய்து முடிக்கின்றனர். பழைய கதையில் புதிய நடிகர்கள் தோன்றுகிறார்கள். யாழிப்பாணப் பேச்சுமொழியில் நாடகம் செல்கிறது. நடிகர்கள் எல்லோருமே நன்றாக நடித்திருந்தனர். இதில் சோக்கல்லோவும் ஜெக்சோதியும் பலமேடைகண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேச்சிலே நடக்கச்சைவ துதும்பினாலும் கதைதானாகவே மெல்ல மெல்ல முன்னே செல்கிறது. வழுமையாக நடக்கச்சைவ கொட்டும் சோக்கல்லோ சண்முகம் அவர்கள் நடக்கச்சைவையை சிறைப்படுத்தி தன்பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தினார். காட்சியமைப்பு, இசையில் ஹெலிமேலே பறப்பது எல்லாம் நன்றாக இருந்தது.

ருக்மணி காந்தனும் அவரது மனைவியாக நடித்த வரும் பேச்சினூடாக சிரிக்க வைக்கிறார்கள். சிவா - சுப்பிரமணியத்தின் பேச்சில் சிரிப்பு தானாக வெளி வருகிறது. இருபத்தெந்து வயது மகளாக வரும் ஜெக்சோதி பார்வையால் சிரிக்க வைக்கிறார். பையன் மரண அறிவித்தல் வாசிப்பது மிகப் பிரமாதம். ஜெக்சோதி யின் கடைசிக்கட்டம் வியப்பைத்தருகிறது. இவருக்கும் சோகமாக நடிக்க முடியுமா?



தீர்வு எப்போது? நாடகத்தில்...

என்றுகேள்வியை எழுப்புகிறது. பெரியயா பாத்திரத்தை முன்பு பிரான்சிஸ் ஜெனம் ஏற்றுநடித்திருந்தார். சோக்கல்லோவும் தனது நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டினார். அரங்க நிர்மாணமும் நன்றாகவே இருந்தது. பெரியயா இறந்தபோது சிவா - சுப்பிரமணியம் திருநீறு பூசுகிறார். பெரியயா இறந்தது இவருக்கு தெரியவில்லையா? பெரியயாவின் இறப்பில் அவர் ஏன் தனது துக்கத்தை வெளிக்காட்டவில்லை என்ற கேள்வியும் பிறக்கிறது.

இரண்டாம் நாள். மலையக வாசுதேவனின் தீர்வு எப்போது? என்ற நாடகம் மேடையேறியது. மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு எப்போது என்ற கேள்வியுடனே கதை முடிகிறது. கருத்தடை செய்தல், வெளிநாட்டுப்பயணம், அதனால் பாதிப்புறும் குடும்பம். துரைமாருக்கு தலையாட்டும் தலைவர், இப்படி பல விடயங்கள் வெளியே வருகிறது. நாடகம் ஆரம்பம் முதல் மெதுவாகவே நகர்கிறது. சிறுவன் இறந்தபின்பே நடிப்பிலும்வேகம் வருகிறது. எல்லோரும் நன்றாகவே நடித்தனர். பக்கத்து வீட்டுப் பையனாக நடித்தவர் (ராச) திறமையாக நடித்தார்.

மலையகவாசுதேவன் மேடையில் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார். பெண் வேடமேற்றவர்களும் நன்றாக நடித்தனர். ஆசிரியாக வந்த நவநீதன் ஒரு பிரச்சாரம் செய்பவராகவே தோன்றினார். முக்கிய பாத்திரமும் கூட. அவரது வசனத்தில் அழுத்தம் திருத்தம் இருந்தது. தலைவர்களாக நடித்தவர்கள்



தமிழ்ப் பெண் தடை தாண்டுகிறாள் நாடகத்தில்...

நன்றாக நடித்தார்கள். இதில் சந்திரமோகன் ஒரு போராட்டத் தலைவனாகவே மாறினார். ஆனாலும் அவரது பேச்சில் ஒரு அவசரத் தன்மை உண்டு. நாடக ஆரம்பத்தில் பாரம்பரியக் கலையான காமன் கூட்டது. ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஓப்பனை; உடையில் நன்றாகக் கவனம் செலுத்திய இவர்கள், ஒளி, ஒலியில் கோட்டை விட்டுவிட்டனர். இசைக்கும் அதே கதிதான்! மொத்தத்தில் வாசகம் என்ற மலையக வாசத்தேவனுக்கு இந்நாடகம் பெரும் வெற்றியென்றே கூற வேண்டும்.

முன்றாம் நாள் மலையகத்துமைந்தன் எட்டியாங்கோட்டை எம். கருணாகரனின் “தமிழ்பெண்தடை தாண்டுகிறாள்” மேடையேறியது. தமிழ்ப்பெண் ஒருத்திக்கு ஏற்படும் குடும்பத்து பிரச்சனையே மேடையேற்றப்பட்டது. வளர்ந்து வரும் இயக்குனரான கருணாகரன் 2005லும் மூன்று விருதுகள் பெற்றுக் கொண்டவர். காலமறிந்து கதையை மேடைக்குத்தருபவர். பல பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்றவர். தமிழ் நாடகமாணாலும் நவீன யுக்திகளைக் கையாள்பவர். ஆடல், பாடல், விவாதமென்று மேடை கலகலக்கிறது. ஒளி வேண்டிய நேரம் மின்னி மறைந்தது. வசனங்களுக்கு ஏற்றவாறு மேடையில் ஒளி பரவியது. ஒரு குழுமுயற்சியாக இந்நாடகம் அமைந்திருந்தது. நடித்தவர்கள் அனைவரும் பாடசாலை மாணவர்களாக இருக்கவேண்டும். இவர்களுடன் ஒரு அதிபரும், ஆசிரியரும் இணைந்திருந்தார்கள். சொல்லிக்கொடுப்பதை சரியாக மாணவர்கள் செய்து முடிப்பார்கள். கவனம் செலுத்துவார்கள். அதனாலும் இந்நாடகம் சிறப்பாக அமைந்தது. தமிழ்ப்பெண்ணாக நடித்தவர் (வனிதா) எந்த அளவிற்கு, எப்படி நடிப்பைக்காட்டவேண்டும்,

என்று உணர்ந்து நடித்தார். நடித்த பாத்திரங்கள் அனைத்தும் நன்று. புதுமையாக நடித்த சிறுவன் மிகவும் வேகமாக நடித்தார். வாளெனாலிக்கும், புதுமைக்கும் ஏதோ தொடர்பு உண்டு போல; ஏனெனில் முகத்தோற்றறமும் அசைவும் ஒரே மாதிரியாக இருந்தது. நெறியாளரே இசையையும் வழங்கினார். ஆடல் சற்றுக் கூடிவிட்டது. இசை நன்றாக இருந்தாலும் பாடல் எடுப்பவில்லை. ஓளியமைப்பு, அரங்க நிர்வாகம் நெறியாள்கை மிக நன்று. நாடகவிழாவில் இந்நாடகவிழாவிற்கே அதிகரசிகார்கள் கூடி இருந்தனர். பெண்ணியம் பற்றிப் பேசுவோர் பலருக்கு அழைப்புக் கொடுத்தும் கேகாலை மலரைத்தவிர பெண்கள் பற்றி பேசுவோர் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம்நாள் வெள்ளிலிலாக் கலாவயத்தின் “ஒன்று எங்கள் ஜாதியே” மேடையேறியது. இனங்கள் எல்லாம் ஒன்று என்ற கருத்தோடு மேடையேறியது. மலையகத்து பக்கமே கதை செல்கிறது. மலையகம் பற்றி பெரிதாகச் சொல்லப்படவில்லை. ராஜ்சேகரனும் - தெஹலன் குமாரியும் கதாபாத்திரங்களாக காதல் பொழுகிறார்கள். நாடகம் சினிமாப் பாணியில் செல்கிறது. நாடகம் வேறு சினிமா வேறு என்பதை மறந்த நிலையில் நாடகம் இடம்பெற்றது. செல்வம் பெர்ணாண்டோவும், மல்லிகாக்ரீத்தியும், முதலாளி, முஸ்லீமாக நடித்தவரும் நன்றாகச் செய்திருந்தனர். செல்வம் பெர்ணாண்டோ தனது நடிப்பை கண்ணின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். சிலவேடப் பொருத்தங்கள் சகிக்க முடியாமல் இருந்தது. இசையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடியலகும் நன்றே! இந்நாடகத்தில் நடித்தவர்கள்; சினிமாவை மறந்து மேடை நாடகமென நினைத்து நடித்தால் இந்நாடகம் பெரிய பலனைத்தாம்.

நாடகவிழாவில் விருதுகளோடு பண்த்தொகை அதிகமாக கொடுப்பதாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தவர்கள் கூறினார்கள். இம்முறையல்ல. இது கலைஞர் கலைச்செல்வன் இரண்டு வருடங்களுக்கு முதல் நாடகசபைத்தலைவராக வந்ததுமே இதுக்காகப் போராடிப் பெற்றுக்கொண்ட காரியமாகும். இதில் யாரும் உரிமைகோரவும் முடியாது. கலைச்செல்வனால் தான் நாடகக் குழுவில் பண்த்தொகைகளும், கலைஞர் கௌரவங்களும் கிடைத்தது என்ற தகவலும் கிடைத்தது. கலைச்செல்வன் காலத்தில் அழைப்பிதழ் கிடைத்தது. இம்முறை என் கிடைக்கவில்லை என்ற கேள்வியை ஒரு நாடகசபை உறுப்பினரிடம் கேட்டேன். நாடகக் குழுக்களுக்கே அழைப்பிதழ் கொடுத்து அவர்களுடாக பார்வையாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள் என்ற செய்தியும் கிடைத்தது. ஏதோ ஒரு வருடத்திற்கொருக்கால் நல்ல ஒரு சில நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நாடகசபை உறுப்பினர்கள் முயற்சி எடுத்தால் இன்னும் நன்றாகச் செயல்படமுடியும்.

# சமகால வைக்கும் நிலைகள்

உங்கள் பிரதேசத்தில் இடம்பெறும் கலை இலக்கிய நிகழ்வுகள் பற்றி செய்திகளை 200 சொற்களுக்கு மேற்படாமல் எழுதி அது தொடர்பான அழைப்பிதழையும் இணைத்து எமக்கு அனுப்பிவையுங்கள். அவை ஞானத்தில் இடம்பெறும்.

—ஞானபண்டிதன்

**ஜீயாவிற்கு** அளவெட்டியில் இருக்கும் தன் தங்கை மீது அளவிலாப் பிரியம். அளவெட்டி மாமி என்றால் அவரின் விழிகள் பாசத்தால் விரியும். முகம் பிரகாசமாகிவிடும். அதேவேளை அவர் ஒரே தமையன் பெரிய ஜீயாவைச் சற்றும் அவருக்குப் பிடிக்காது. ஏன் என காரணம் எனக்குத் தெரியவில்லை.

பெரிய ஜீயா சின்னக்கடையில் புகையிலைக் கடை வைத்திருந்தார். மாதத்தில் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வருவார். நான் அறியத்தக்கதாக அவர் தனியாள். மனைவியைத் திருமணமாகி எட்டு வருடங்களிலேயே பறி கொடுத்துவிட்டாராம். அவர்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் கிட்டவில்லை. மனைவியைப் பறிகொடுத்தினார் இரண்டாந் திருமணத்திற்குப் பலர் வற்பறுத்தியும் அவர் உடன் பலவில்லை. பிள்ளைகள் இல்லாததால் தங்கள் மீது மிகுந்த வாரப்பாட்டுடன் இருந்தார்கள் என பெரியக்கா கூறுவா. பெரிய ஜீயாவிற்கு ஆறுமுகம் எனப் பெயர் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. அந்த அப்பாவி மனிதன் மீது ஜீயா ஏன் பாராமுகமாக இருக்கின்றார் என்பதற்கான காரணம் புரியவில்லை.

ஜீயாவின் தோற்றும் மிகவும் கம்பீரமானது. அன்றி முடித்த கொண்டை, வாயையும் மூக்கையும் இணைக்கும் முகப் பகுதியை நிறைத்த தடித்த மீசை, இடுப்பில் வெள்ளை வெளேர் என்ற வேட்டி, தோளில் கரைபோட்ட சால்வை என்பன அவரின் தனித்துவ தோற்றத்தைச் சுட்டுவன. அம்மா செக்கச் செவேல் என்றிருக்க ஜீயா பொது நிறம். ஜீயாவின் விழிகளில் எப்போதும் கண்டிப்பும் கருணையும் நிறைந்திருக்கும்.

ஜீயாவின் சனிக்கிழமை எண்ணைய் முழுக்கு விசேஷமானது. அரையில் சால்வை ஒன்றைக் கட்டிக்கொண்டு விரித்த சாக்கை கொண்டில்

அமர்ந்து கொள்வார். கொண்டையை அவிழ்த்துவிடுவார். கருகருவென்று அவர் தலைமுடி அவர் முதுகு முழுவதையும் மறைத்துப் பரவிக்கிடக்கும் “எங்களுக்குக் கூட இந்த மனிசனர் தலைமுடி மாதிரியில்லை. என்ன நீளம், என்ன அடர்த்தி...” என்று அம்மாவே பொறாமைப் படுவார்.

பாதாதி கேசமாக நல்லெண் ஜெயை உடல் முழுவதும் தாராளமாகப் பூசிக்கொள்வார். நகக்கண் ஒவ்வொன்றும் அழுத்தி எண்ணெயைச் சளிக்கச் சளிக்கப் பூசிக் கொண்டு எதற்காகவோ காத்திருப்பார். அம்மா அவ்வேளை ஒரு சிரட்டை நிறைய ஆட்சிறைச்சிக் கறியிடன் வந்து ஜீயாவிடம் நீட்டுவார். வாங்கிக் கொண்டு, “சற்குணம் வா...” என்று என்னை அழைப்பார். அந்த அழைப்பிற்காகக் காத்திருக்கும் நான் ஒடி வருவேன். என்னுடன் கூடவே ஆசை அண்ணரும் ஒடிவருவான்.

“இவங்களுக்குக் கனக்கக் குடுக்காதையுங்கோ. முழுகிலிட்டுச் சாப்பிட மாட்டான்கள்” என்று கூறிவிட்டு அம்மா செல்வா. அவற்றைக் கவனத்தில் எடுக்காத ஜீயா எங்களுக்கு ஊட்டியாடி தானும் சாப்பிடுவார். சாப்பிட்டு முடித்ததும் வாயைக் கொப்பிக்குத்துவிட்டு தான் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் வீரகேசரிப் பத்திரிகையை எடுத்து என்னிடம் தந்துவிட்டு, போத்தலுடன் நல்லெண்ணைய் எடுத்து வாய் நிறைய ஊற்றி நிரப்பிக் கொள்வார். சாக்கில் படுத்துக் கொள்வார். கனனங்கள் உப்பி இருக்கும். நான் அவர் அயந்து தூங்கும் வரை வீரகேசரி வாசித்துக் கொண்டிருப்பேன்.

ஜீயாவிற்குப் பல் கொதி வந்ததாகவோ, ஏதாவது பல்லைச் சூத்தை தாக்கிப் பிடுங்கியதாகவோ நானரியவில்லை. என்பது வயதில் சாகும் வரை தான் படுத்திருக்கும் ஈசிக்செயின் கீழ் எப்போதும் பழைய ஓர்

ஒவல் ரின் பேணியில் நிரப்பி வைத்திருக்கும் கற்கண்டை எடுத்து மொற மொறவென்று கடித்துச் சாப்பிடுவார். பிற்காலத்தில் நானும் மனைவியும் பிள்ளைகளும் அவரிடம் சென்றால் எங்களுக்கும் பேணி யிலிருந்து எடுத்துக் கற்கண்டுதருவார். அவர் பற்களின் வலிமை சனி முழுக்கின் விழேசத்தால் தான் வந்தது என எண்ணிக் கொள்வேன்.

வாய் நிறைய நல்லெண்ணைய் நிரப்பி உப்பிய கன்னங்களுடன் படுத்திருக்கும்போது இரண்டு கரத்தாலும் கண்ணங்களில் ஒரு சிறு தட்டுப்போட்டு எண்ணைய் பளிச்சென வெளிவருவதைப் பார்க்க எனக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. ஜீயா மீதிருந்த மரியாதையால் கடைசி வரை அப்படிக் குறும்பு செய்யவில்லை.

நித்திரைவிட்டெடும் பியதும் அரப்பும் ஐந்தாறு தேசிக்காயும் கொதித்தபடி தயாராகக் கிணற்றியில் இருக்கும். அம்மா ஜீயாவின் நீண்ட கூந்தலை அரப்பிட்டுத் தேய்த்து சுத்திகிரித்து விடுவார். ஜீயா முழுகி முடிய அரைக்கின்ற ஆசை அண்ணரும் ஒடிவருவான்.

ஜீயாவின் உலகம் மிகச்சிறியது. காலை நேரகாலவத்தோடு வெளிக்கிட்டுக் கடை திறக்கப்போவார். மத்தியானம் சாப்பிட வருவார். பின்னர் ஒய்வெடுக்காமல் மீண்டும் கடைக்குப் போவார். இரவு படர்ந்ததும் திரும்பிவருவார். திரும்பிவரும்போது ஆசை அண்ணருக்கு இதரை வாழைப்பழும் கற்கண்டும் வாங்கி வருவார். எங்களுக்கு பொரிகடலை, முறுக்கு என ஏதாவது பலகாரங்கள் செல்லையாக கடையில் வாங்கி வருவார்.

எங்களுக்கு ஜீயா மீது பயமும் மரியாதையுமிருந்தது. ஆசை அண்ணருக்கு மட்டும் அவை கிடையாது. ஜீயாவைக் கண்டதும் ‘கந்தையன் வாறான்’ என்பாராம்.

அண்ணர் அப்படி அழைப்பது ஜயாவிற்கும் பிடித்தமாக இருந்தது.

வெள்ளிக்கிழமைகளில் விரதம். இரவுச் சாப்பாடு வீட்டில் சாப்பிட அவருக்குப் பிடிக்காது. வரும் வழியில் மனையாளத்தான் தேநீர்க் கடையில் தோசை வாங்கிவருவார். அக்கடையின் மிளகாய்த் தூள் பொடியும் சம்பலும் சேர்த்துத் தோசையுடன் சாப்பிடுவதில் அவருக்கு வெகு பிரியம். அவர் சாப்பிட்டுவிட்டு மித்து வைத்திருக்கும் மிளகாய்த் தூள்பொடியை எடுத்து நாக்கில் தடவுவதில் எனக்கு அலாதியான கவை. அதேபோல அம்மா அரிவாளில் சிறுசிறு துண்டுகளாக வெட்டிய பாண் துண்டுகளை சொதியில் தோய்த்துத் தோய்த்து உண்பதில் அவருக்கு வெகு விருப்பம்.

மாலை வீட்டிற்கு வந்ததும் கைகால் முகங்கழுவிலிட்டு திருநீறு நெற்றியில் பூசிக்கொண்டு வெளியே பறப்படுவார். ஒரு மணித்தியாலம் கழித்துத் திரும்பி வரும்போது சுருட்டுப் புகைத்தபடி வருவார். வெகு காலமாக எனக்கு அவர் என் இரவு படா வெளியே செல்கிறார் என்பதற்குக் காரணம் புரியவில்லை. பிற்காலத்தில் ஒருநாள் அம்மா சொன்னதாக நினைவு. சுந்தரத்திடம் வாடிக்கைக்கள் குடிக்கப் போய் வருவதாக அறிந்தேன்.

நாங்கள் அம்மன்கோயில் வீதியில் வசீத்த கல் வீடு இரண்டறைகள், நடுக்கூடம், இரண்டு பக்கங்களிலும் விறாந்தைகள் கொண்டிருந்தது.

ஜயா நானறிந்த நாளிலிருந்து வெளி விறாந்தையில் வாங்கில் பாய் விரித்துப் படுப்பார். பனிக் காலத்தில் விறாந்தைக்கு மறைப்புக் கட்டிலிட்டுப் படுப்பார்.

தலமாட்டில் அரிக்கன் லாந்தரும் நெருப்புப் பெட்டியும் எப்போதும் இருக்கும். வெளி விறாந்தையில் ஜயா படுத்திருப்பதால் சில வேளைகளில் சினிமா பார்த்துவிட்டு இரவு திரும்பி வரும் பொது அகப்பட்டுக் கொள்வேன்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அளவெட்டிக்குத் தங்கச்சியைப் பார்க்கச் செல்வார். அங்கு தங்கிச்

சாப்பிட்டுவிட்டு மாலை திரும்பி வருவார். தங்கையில் அவருக்கு வலு பிரியம். இரண்டாவது அக்கா பிறந்தபோது பெயர் பதிவதற்காக ஜயா கச்சேரிக்குப் போனார். அம்மா, மகேஸ்வரி என்று பெயர் பதியும்படி கூறியனுப்பினா. ஜயா கச்சேரிக்குப்போய் தன் தங்கையின் பெயரான பாக்கியம் எனப் பதிந்து வந்துவிட்டார். இந்த இரகசியத்தை மனிசன் கடைசி வரை எவருக்கும் சொல்லவில்லை. அக்காவிற்குக் கலியாணமாகி அத்தான் தன் ஒய்யுதியத்திற்கு அக்காவின் பிறப்பத் தாட்சிப் புத்திரம் தேவைப்பட்டபோது கச்சேரியில் தேடுதல் நடத்தினார். தகப்பன் பெயர், தாய் பெயர், பிறந்த திகதி எல்லாம் சரியாக இருந்தது. அக்காவின் பெயர் மட்டும் பாக்கியம் என்றிருந்தது.

ஜயாவைக் கேட்டபோது நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்.

“உங்கட எண்ணப்படி நான் கச்சேரியில் பெயர் பதியிலில்லை. எல்லாப் பிள்ளையருக்கும் நான் விரும்பிய பெயர் தான் வைச்சிருக்கிறன்.” என்று பிற்காலத்தில் இரகசியத்தை அவிழ்த்தார்.

“முத்தவன் யோகரெத்தினத்திற்கு என்ன பெயர் வச்சியள்?”

“யோகவது”

“மகேஸ் அக்காவுக்கு பாக்கியம்... முத்தவன் கந்தசாமிக்கு?”

“குணசிங்கம்...”

“இரண்டாமவன் ஜயராசசிங்கத்திற்கு?”

“குணரெத்தினம்”

“ஆசை அங்கா தங்கேஸ்வரிக்கு?”

“எஸ்வரி...”

“தம்பி தவேந்திரராசாவுக்கு...”

“குணராசா...”

“பாவி மனிசன்...” என்றா அம்மா.

ஜயா இவ்வகையில் விசித்திரமானவர் தான். ஏதாவது தேவைக்குப் பிறப்பு அங்காடசிப் பத்திரம் தேவைப்பட்டபோது கச்சேரியில் புதிய பெயரோடு விண்ணப்பிக்க வேண்டி யிருந்தது. தன் பெண்பிள்ளைகளுக்கு ஜயா வைத்த பெயரில் இணைப்பில்லை யெனினும் ஆண் பிள்ளைகளுக்கு குணசிங்கம், குணரெத்தினம், குணராசா என ஒரை ஒழுங்கு இருந்தது. இரண்டாவது அக்காவிற்குத் தன் தங்கையின் பெயரை வைத்தார். மூத்த அக்காவிற்கு யோகவதி என்றும் மூன்றாவது அக்காவிற்கு ஈஸ்வரி என்றும் ஏன் பெயர் வைத்தார் என்றும் அறிவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அவிடம் கேட்கத் துணிச்சல் இருக்க வில்லை. அப்பெயர்களில் ஜயாவிற்கு ஏதோ பிணைப்பு இருந்திருக்கிறது.

அக்காமாரிடம் விசாரித்துப் பார்த்தேன்.

“எனக்கா யோகரெத்தினம் உன்னை



என்று எல்லோரும் கூப்பிடுகினம். ஜயா என் பிறப்புச் சேர்ட்டிபிக்கேற்றில் யோகவதி என்று பெயரைப் பதிந்தார்? ஆசை அக்காவிற்குத் தங்கேஸ்வரி என்று பெயர் இருக்க ஏன் ஈஸ்வரி எனப் பெயரைப் பதிந்தார்?"

"தெரியவில்லையா..."

நான் அப்போது இந்துக் கல்லூரியில் ஏ.ச.எஸ்.சி படித்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு கல்வித் தேவைக்காக எங்கள் பரம்பரை விபரங்கள் தேவைப்பட்டது. கடையைப் பெரிய அத்தானிடம் ஒப்படைத்துவிட்டு, ஜயா அப்போது தளர்ந்து போய் வீட்டில் ஒம்பு நிலையில் இருந்தார். அவரிடம் விசாரித்து குறித்துக் கொள்ளாரு நான் விரும்பினேன். ஒரு நாள் மாலை நேரம் ஜயாவும் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது நான் அங்கு வந்தேன்.

"ஜயா உங்க ஜயா பெயர் வேலுப்பிள்ளை. அம்மா பெயர் சின்னம்மா. உங்க தங்கச்சி பெயர் பாக்கியம். அவ புருசன் பெயர் பொன்னம்பலம். உங்க அண்ணர் பெயர் ஆறுமுகம். அவர் மனைவி பெயர் என்ன, ஜயா?"

ஜயாவின் முகம் கவலையில் சற்று வாடியது போல எனக்குப் பட்டது. என்னை ஏறிட்டுப் பார்த்தார். சற்று நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மெதுவாக அந்த வயோதிபர் பேசினார்.

"அவவின்ர பேர் யோகவதி... வீட்டில ஈஸ்வரி என்று கூப்பிடுவினம்..."

இதுவரை காலம் விடுபொது விடுக்கைத்தக்கு விடை ஓரளவு கிடைத்துவிட்டது.

மெதுவாக ஈஸ்சி செயரில் சரிந்து கொண்டார். அதன் பின் எதுவும் பேசவில்லை. கடும் சிந்தனை வயப்பட்டவராக விழிகளை மூடுக்கொண்டார். இள வயதுக் கணவுகள் நினைவில் சுதிரிட்டனவோ?

"எல்லாம் நான் பேந்து சொல்லுறன்" என்றா அம்மா மெதுவாக.

இரவு அம்மா தோசை சுட்டு என் கோப்பையிலிட்டுக் கொண்டிருந்தா. நிலத்தில் அவ முன் அழங்கிருந்தேன்.

அம்மா கூறினா: "கண்டுக்குழி உனர் ஜயாவின் ஊர். அவர்கள் மூன்றுபேர் தான். ஜயாவின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் யோகவதி என்ற ஈஸ்வரி இருந்தா. அவ நல்ல வடிவாம். உனர் ஜயாவிலும் பார்க்க உனர் பெரிய ஜயா வடிவு. உனர் ஜயாவிற்கு யோகவதியில் விருப்பம் இருந்ததாம். அவுக்கும் விருப்பு இருந்ததாக ஜயா நம்பியிருந்தார். இருந்தாற் போல ஒரு நாள் உன் பெரிய ஜயா யோகவதியைக் கூட்டிக் கொண்டு ஒடிவிட்டாராம். இதனால்..."

"எனக்கு இப்ப எல்லாம் விளங்குது அம்மா."

## புரவலர் புத்தகப் பூங்கா

மாதாந்தம் ஒரு நால் இலவச வெளியீட்டுத் திட்டம்

எழுத்தாளர்களே! இதுவரை உங்கள் படைப்புக்கள் நாலுருவும் பெறவில்லையா?

கவலைவேண்டாம். எம்மை நாடுங்கள்.

- \* உங்கள் படைப்புக்கள் கவிதையாகவோ, சிறுக்கதையாகவோ, நாவலாகவோ இருக்கலாம்.
- \* ஏற்கனவே எந்தவொரு படைப்பும் நாலுருவும் பெறாத கன்னிப் படைப்பாளிகளின் ஆக்கங்களே ஏற்றுக்கொள்ளப்படும்.
- \* ஆக்கங்களின் இருபிரதிகளை பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். உறையின் இடது பக்க மூலையில் "புரவலர் புத்தகப் பூங்கா - இலவச நால் வெளியீட்டுத் திட்டம்" எனக் குறிப்பிடல் வேண்டும்.
- \* நாலாக்கம் தொடர்பாக எமது தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
- \* நாலின் அளவு  $4\frac{1}{2}$ " ஓ  $6\frac{1}{2}$ " ஆக அமையும்
- \* பக்கங்கள் 60 – 80 வரை
- \* நான்கு வர்ண அட்டை
- \* 300 பிரதிகள் அச்சிடப்படும். பிரதிகள் யாவும் வெளியீட்டு விழாவின் பின்னர் நாலாசிரியருக்கு வழங்கப்படும்.
- \* நால்கள் ஞானம் பதிப்பக வெளியீடாக அமையும்.

தொடர்புகவரி: **தேர்வுக் குழு,**

**புரவலர் புத்தகப் பூங்கா**

இல 25, அவ்வல் சாவியா ரோட்,

கொழும்பு – 14.


தொ.பே. 0724803508 ; 0785318503

ஒட்டு மொத்தமாகவே  
உயிரை உருட்டி, ஒன்றே  
முச்சில் உறிஞ்சிக் கொண்டு  
பார்க்கும் இடமெல்லாம்  
பல்விக்கிறது உன்  
நினைவுப் புதம்!!

வாழ்க்கையின் ‘இடைக்காலத்தில்’  
பாடைகட்டி புறப்பட்ட  
உன் வழியனுப்புதல்களில்  
புறப்பட்டுப் போனது  
இளமைக்காலங்கள்.

வார்த்தைகள்.  
சீற்கள் விசாரங்கள்  
துளையிட முடியாத  
புதிய கவசங்களை  
முற்றுகை போட்டுவிட்டேன்;

நீ விழிலுமிடய அந்த  
சாலையில் கீடந்து இன்னும்  
உடைந்து கொண்டிருக்கிறது  
என்  
பளிங்குக் கண்கள்!



வறள் பிரதேசமாக்கப்பட்ட  
அந்த ‘காதல் தேசம்’  
ஏகாந்த இரவுகளில்  
எலும்புகளை துளையிடும்  
புற்று நோயாசிப்  
போன காலங்களை  
இசை கொஞ்சம்  
காப்பாற்றுகின்றது  
பேரன்பே!!

அனிச்சையான  
திருப்பங்களில்  
திடுதிப்பென்று அள்ளும்  
காற்றாக நீ  
இருக்க வேண்டும்.

இப்படி இப்படி  
இதயத்தில் ஏதோ ஒரு  
தொல்லை...!  
மனப்பஞ்சவை மயானக்  
கரைகளில் மட்டும்  
சூடுகட்டி மெனங்  
சுமக்கிறது,  
மீண்டும்  
ஒரு மெசியாவாசி  
உயர்த்தெழு  
மாட்டாயா...?  
என்று அசட்டு  
விருப்பங்களில்...!!!

**தரமான தங்க நகைகளுக்கு...**

**NAGALINGAMS**

**Jewellers**

**DESIGNERS AND MANUFACTURERS OF 22KT.  
SOVEREIGN GOLD QUALITY JEWELLERY**

101, Colombo Street, Kandy.

Tel 081 - 2232545



# பூதிய தலைமுறைப் படைப்பாளிகள் - 19



**அற்முகம் - புதிய தலைமுறைப் படைப்பாளிகள் - 19**  
**கரவெட்டி வதிரியைச் சேர்ந்த தர்மராஜா அஜங்தகுமார் 1984ல் பிறந்தவர்.**  
**யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட் மாணவன். கவிதை,**  
**சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல் விமர்சனம் ஆகியதுறைகளில்**  
**ஸ்டூடிஓ கொண்டு எழுதிவருகிறார். மாவட்ட மட்ட தமிழ் மொழித்தின**  
**கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம் (2000), வலம்புரி நடாத்திய**  
**செல்லத்துரை ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு,**  
**புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல்**  
**பரிசுகள் (2005), (2006) பெற்றுள்ளார். சிறுவர் பாதுகாப்பு நிதியம் அனுசரணையுடனான**  
**'துளிர்' சஞ்சிகையின் ஆசிரியர் (2003), 'புதியதரிசனம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர்.**

**தொடர்பு முகவரி :- யார்வத்தை, வதிரி, கரவெட்டி**

**சுருகுகளின் மீது மிதித்துச் செல்கையில் ஓயாது கேட்டுக் கொண்டே இருக்கும் சத்தம் காதுகளை 'விறாண்டி' எரிச்சலை ஊட்டியது.**

நடக்க நடக்க கால்கள் கடுத்தன முழந்தாள்கள் மடங்கத் தொடர்விகி தசைநார்கள் விம்மிப் புடைத்து இறுகி, இனி வாழ்நாளிலே நடக்க முடியுமோ என்ற எண்ணம் 'போகப் போக' வலுத்தது.

வியாத்து வியர்த்துக் கொட்டியது. அம்மா என்னையை அப்பி விட்டது போல தலையெங்கும் வியர்த்துக் கொட்டி, முகமெல்லாம் வழியத் தொடங்கியது.

கண்களை மறைக்க உருண்டு வந்த துளியை வலத்தோளால் 'யார்த்தித்' துடைத்தேன்.

கொஞ்சக் காலத்துக்கு முந்தி வியர்க்கத் துவங்கினாலே சந்தோசம் வந்துவிடும். தோட்டத்திலேயோ - வளவிலயோ அப்போது நின்றேன் என்றால் ஒடிப்போய் கண்ணாடி பார்ப்பேன். அந்த வியர்வை முத்துகள் மீது பெருவிருப்பு தழைத் தோங்கியிருந்தது. ஆனால் 'இந்த' அவசரத்தில் ஓர் அரிகண்டமாய்...

பிடரியைத் தள்ளியபடி 'அந்த', அசரீரி இப்போதும் தொடர்வதான் பிரமை சுற்றிச் சுற்றி, கழுன்று கழுன்று வந்தபடியே இருந்தது.

'கிழுக்காம் - காட்டுப்பாதை வழியே போ, கால்கள் கடுக்கும், சோரும் - மனம் சலிக்கும் வலிக்கும் என்ற போதும் நீ தளராதே; உன் வலப்பாதத்தை இதுவரை உன் கண்காணாப் பெருமள் ஒன்று தைக்கும். அந்த முள்ளை நீ எடுக்கும் போது இரத்தம் பீங்சியடிக்கும்.

அந்த இரத்தம் 'வெறுமை' வியாபித்த காட்டுவெளியில் உன் கண்ணுக்கு மாறாய், கவர் ஒன்றின் தோற்றும் எழுப்பும். காலில் இருந்து எடுத்த முள்ளை கவரை மோதத்தக்கதாய் வீச்சாய் எறி - அங்குதான்...

தடைப்பட்ட ஒலிநாடாவாய் 'அவ்வளவத்தோடு' எங்கிருந்தோ ஒலித்துத் தவழ்ந்த அசரீரி உறைந்து விட்டது.

நம்பமுடியாத புதிர் போட்டு; தெளிந்து, குழுமி, குழுமித் தெளிந்த மனசு எதற்கும் பார்ப்போம் என்ற வீம்பில் கிளம்பிவிட்டது.

கால் போன காட்டுப் பாதை - அசரீரி எந்தப் புதையலைக் கண்டடைய எனக்குக் கட்டளை தந்தது என்ற ஆர்வமும் தேடலும் நெஞ்சக் கூட்டுள் ஒளிர்ந்தபடியே இருந்தது.

ஜீயோ 'கீர்தி' என்ற வலி காலில் இருந்து பீறிட்டது

குனிந்தேன்  
 'கண்டறியாப்' பெருமள்?  
 ✶ ◆ ◆

கவரை நான் மோதினேனா?  
 கவர் என்னை மோதியதா?  
 எப்படியோ கவரைத் தாண்டி  
 'அதற்குள்' போனேன்.

பறந்தா - நடந்தா - ஒடியா என்பதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

நாசித் துவாரங்களுள் அப்த்தியாய் நுழைந்த மணம் தலையைக் கிறுகிறுக்க வைத்தது.

பல தசாப்தங்களாய் திறக்கப் படாதது போன்ற புத்தகங்கள் தூசியோடு குவிந்து குவிந்து கிடக்கின்றன. அதில் ஒரு புத்தகம் புறநடையாய் வெளிச்சத்துள் வீழ்ந்து கிடந்து பிரகாசம் பொழுந்தது.

எதையோ நினைக்க உன்னுகையில்,  
 'ஒளிர்கின்ற புத்தகத்தை  
 பலித்திரமாய் எடுத்துக் கொண்டு  
 உன் இருப்பிடம் ஏரு,  
 சாந்தியும் சமாதானமும் தான்  
 இனி...'

அசீரிரி திரும்பவும் என்னுடன் பேசியதில் - விஷயத்தை அறிந்ததில் - மூளை குளிர்ந்து பரபரப்பு வீச்கக் கொண்டது.

அந்தப் புத்தகத்தை நடுங்கும் கையோடு - பக்தியோடு எடுத்தேன்.



**'சமாதனம்'**

ஓளிர்ந்தபடி விகசித்த தலைப்பை  
வாசித்ததும் நெஞ்சன் ஏதோ  
குளிர்ந்தபடி இறங்கியது.

கையில் புத்தகத்தை வைத்திருக்கும்  
போதும் கண்கள் கூசும் வெளிச்சம் -  
படர்ந்து படர்ந்து வியாபிக்கத்  
தொடங்கியது.

சுவர் என்னை மோதியதா?

சுவரை நான் மோதினேனா?

சருகுகளின் மீது திரும்பவும்  
நடக்கத் தொடங்கியிருந்தேன்.

மனம் குளிர்ந்து போய் -  
எல்லையற்ற அமைதியின் பிரகாசத்தை  
உணர்ந்தபடி யே நடந்து  
கொண்டிருந்தேன்.

சருகுகளின் சத்தம் காதுகளுக்கு  
கேட்கவேயில்லை.

திடைரன்று

திரும்பவும் காலில் கூர் என்ற வலி  
குனிந்தேன்

'கண்டறியாய் புது முள்'  
அசீரியின் உடன் படிக்கையில்  
திரும்பவும் முள் என்று சொல்லவே  
இல்லையே,

வலி தாங்காது 'சப்பாணி'  
கட்டுவது போல் இருந்து பாதத்தை  
திருப்பி கண்கள் முனங்க - உற்றுப்  
பார்த்தபடி

மெதுமெதுவாய் முள்ளை  
எடுத்தேன்.

குபுக்கென்று இரத்தம் முகத்தில்  
பாய்ந்தது.

அதிர்ச்சியோடு முகத்தை  
'சேர்ட்டால்' ஒற்றி ஒற்றி இரத்தத்தைத்  
துடைத்தேன்.

முள்ளை கையில் எடுத்து உற்றுப்  
பார்த்தேன்.

'கருமூரடான முகத்தையும் -  
இரண்டு கொம்புகளையும் கொண்ட  
அரக்கனின் தோற்றமாய் முள்'

இருட்டுள் இருப்பதான நிலை  
என்?

ஜேயா, புத்தகம் எங்கே?  
புத்தகம் கீழே விழுந்து எப்படியோ  
இரத்தத்தில் தோய்ந்திருந்தது.

வெளிச்சம் அவிந்து போய்  
செத்துக் கிடந்தது புத்தகம், புத்தக மேல்  
அட்டையை கைகள் பதறப் பதற  
துடைத்துப் பார்த்தேன்.

முடியவில்லை, தலைப்பு அழிந்து  
விட்டது.

உள் ஒற்றைகளைத் திறந்தேன்.  
எங்கும் இரத்தம்! இரத்தம்!  
கையிலிருந்த புத்தகம் அச்சத்தில்  
தழுவியது சருகுகளின் சத்தம் என்னை  
'உடைத்துக்' கொண்டு போகத்  
துவங்கியது.

## நூல் மதிப்புரை

நூல் மதிப்புரைக்கு நூலின் இரு பிரதிகளை அனுப்புதல் வேண்டும்.

இரு வருடத்தினுள் வெளிவந்த நூல்களே மதிப்புரைக்கு ஏற்றுக்  
கொள்ளப்படும்.

நூலின் உள்ளே கையெழுத்தில் எதுவும் எழுதி இருத்தல் ஆகாது.

சஞ்சிகைகள், பத்திரிகைகள் மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

“உங்கட எக்கவுண்ட் நம்பரத் தாங்க புள்ளி” அவன் எதற்கென்றே கேட்கவில்லை. நம்பிக்கையுடன் நம்பரைக் கொடுத்தான்.

வாய்நிறையக் கிடந்த பல்வெள்ளாவ் காட்டுக் கொண்டு அவர் வாங்கிக் கொண்டார். அத்துடன் அவருடன் வந்திருந்த வெள்ளைக் காரத் துரைக்கு விளக்கமுங்கொடுத்துக் கொண்டிருந்தார்.

எழுந்தோடி வந்து புகுந்த சனாமியின் அகோர வீச்கக் காப்பட்டு உடைந்து நொருங்கிக் கிடந்த வீட்டை, இல்லை இல்லை இடிபாடுகளைப் பார்த்த வண்ணம் இருவரும் என்னென்னவோ பேசிக்கொண்டார்கள். வெள்ளைக்காரன் நெற்றியைச் சுருக்கிப் புருவங்களை உயர்த்தித் தனது அனுதாபங்களைப் பச்சாதாபத்துடன் தெரிவித்து நின்றான்.

“புள்ளி இவர் ஒரு பெரிய கோஸ்வான்! உங்களுக்கும் ஒரு வீடுகட்டுத் தருவதாகச் சொல்கிறார்” அந்த வெள்ளைக் காரனை அழைத்து வந்திருந்த “கரங்கொடுக்கும் பவுண்டேஷன்” தலைவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தான். அவனது ஊர் எம்பிக்கில்லாத செல்வாக்கோடு இவர் வந்து சென்ற பின்னர், அவர்கள் கட்டித்தரப் போகின்ற நிவசத்தின் தோற்றும் அவனது நேத்திரங்களில் நிழற் படமாய்த் தோன்றியது.

சனாமி அடித்து நொருக்கிய உறையுள்க்குப் பதிலாக புதியதொரு நிவசம் கிடைக்கப்போகும் பூரிப்பில் அவன் புதையுண்டுபோனார்.

அவளைப்பற்றிய விபரங்களையும், அவள் தனது வேதனையைக் குறித்துப் பண்ணிய பாப்பொச்சாரணத்தையும் கேட்டு தத்தமது இதய ஒலிநாடாவில் பதிவுசெய்து கொண்டவாக்கள்போல் “கெகொப் பவுண்டேஷன்” தலைவரும் அந்த ஜோப்பியனும் வெளியேறிச் சென்றனர்.

\* \* \*

அவர்கள் வந்ததும், அந்த அபலையைச் சந்தித்ததும் உடைந்து இடிந்து வீழ்ந்து கிடந்த இடபாடுகளைப் பார்த்ததும் உறுதிமொழி பகர்ந்ததும், கணக்கிலக்கத்தைப் பெற்றுக் கொண்டு சென்றதும் நேற்றுப் போலிருக்கின்றது!

நாவை வெளியே பேட்டுக் கொண்டோடும் நாயைப்போல காலச் சாலையில் களைப்பற்று ஒடிக்கொண்டிருந்தன நாட்கள். இங்கனமோடிய நாட்கள், ஒரு வற்சரவட்டத்தை ஒடிமுடித்த ஒரு நாட் பொழுது – கெகொப் பவுண்டேஷன் தலைவரின் சபாரி (Safari) வாகனம் திடீரென அவனது வாசலில் வந்து நின்றது.

“என்ன மோ நல்ல செய்தியோடுதான் வந்து இருக்கின்றார் போல” அவன் இவ்வாறு எண்ணிக் கொண்டார்,

இந்த ஓராண்டுகாலவட்டத்தின் முடிவிலே, சபாரியின் வருகை மூன்றாம் முறையும் நிகழ்ந்துள்ளது. அதன் வருகை

நிகழும் நாளில் “பாதிக்கப்பட்டவர்களுக்கான பார்சல்” என்ற பெயரில் இரண்டொரு தடவை பொதி கிடைத்த உண்மையை அவன் மறக்கவில்லை. பொதிவந்த சேதியைப் புறந்தள் முடியாதது போல தனக்குட் கிடக்கும் உள்ளம் கொதிவந்து அவியுந் தருணத்தைக் குறைக்கத்தான் இயலுமா?

ஆமா? அவருக்குக் கொதியைக் கொடுக்கும் அந்தக் கொடுரோ நிகழ்வினை இன்றைக்கும் மறக்கவே முடியவில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் போர்த்தீ ஜாவாவை விட்டெரிந்த ஆண்டொன்றில், சபார் ஓன்றரைத் தசாப்தங்களுக்கு முன்னர் அவனது வாய்க்கைத் துணையைக் குண்டொன்று பலிகொண்ட சோக சம்பவம் நிகழ்ந்தது. அதன் பிறகு அவன் கைம்மை நோன்பிருப்பதையும் வசந்த காலத்தில் வரட்சிப் புயல்வீசியதால், இப்போன் இளமை வாழ்வையும் அவன் எப்படி மறப்பாள்? மறக்கத்தான் முடியுமா? அவளால் மட்டுமல்ல அவ்வூர் மக்களாலும்கூட அந்நிகழ்வை மறக்க முடியவில்லை.

இவ்வளவும் போதாக்குறைக்குச் சனாமிவேறு! சோகச்சமையை அவனது தலையிற் தூக்கி வைத்துவிட்டது!

ஆனால் தூக்கி வைத்த சுமையை இறக்கவைக்க விரும்புமாப் போலும் பச்சாதாபம், கழிவிரக்கம், தேஷவந்து விபரங்கோரும் வேட்கை! இவையாவும் சிறுமீணப் போட்டு பெரும்மீணப் பிடிக்கும் யுக்தியா? சனாமி என்னும் தளத்தில் அவன்போலும் அபலைகளை மூலதனமாக்கித் தமது சட்டை ஜேபிக்களை நிரப்பிக் கொள்ளும் வாஞ்சையா?

இல்லையேல்-  
கணக்கிலக்கத்தோடு சென்றவரைக் காணவில்லை! உறுதி மொழியும் அன்னார் மேற்கொள்ளவிருந்து வழியும் காலாவதியாகி விட்டனவோ?

‘இல்லை’ காலாவதியாகவில்லை’ என்பதை நிருபிக்குமாப் போன்று, நீண்ட நாளான போதிலும், சபாரி வந்து நின்றது. இந்தமுறை ‘க்கொ’ பவுண்டேஷன் தலைவரின் தம்பிதான் அதனைச் செலுத்தி வந்திருந்தார்.

“புள்ளய வரச் சொல்லுங்க” அவளை அழைத்தார்.

“என்ன கனகாலத்திற்குப் பொறவு! ஆர் முன் எடுத்தது” எனக் கேட்டுக் கொண்டே அவன் வந்தாள்.

“ஆரும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அழகான வாகனம்! அதில் வரக்குள்ள முன் எடுக்க வேண்டி வருமோ”

“ஒங்களுக்கு என்ன? வாகனத்தில் மட்டுமா வருவீங்க? வான ஊர்திலையும் வருவீங்க” என்று ஒரு போடு போட்டாள்!

மேலும் அவனே “வெள்ளைக் காரனைக் கொண்டாந்தீங்க வீடு கட்டித் தாரோம் என்றீங்க! எக்கவுண்ட் இலக்கத்தை எடுத்தீங்க, ஆனா இன்னும் ஒன்றையும் காணல்” என ஒரே



முச்சில் கேட்டாள்.

“வரும்! வரும் வீடு! காசி எல்லாம் வரும்” நறுக்குத் துண்டு தெறித்தாற்போல கெகா பவண்டேஷன் தலைவரின் தம்பி பதிலை ஏற்றந்தார்.

“நாங்க ஏழைகள்! சனாமியாலையும் பாதிப்படைஞ்சோம். சனாமிக்கு முன்னே நாட்டில் நடந்த சண்டையால் உசிர எழுந்தோம். உடமைய எழுந்தோம். எங்களைப் போல இருபக்கமும் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதானமாகக் கொண்டேதான் இன்றைக்கு எத்தனையோ ஒதுவிகள் இந்த நிறுவனக் காரர்களும், அரசாங்கமும் செய்து வாறாங்கி! நீங்களும் ஒதுவுகிற உள்ளத்தோடுதான் என்னைப் போன்ற கைம்பெண்களிடம் விபரம் எல்லாம் எடுத்துப் போன்றங். ஆனால்... அடுத்த சனாமியும் வரப்பாக்குது. ஒன்னையும் காணல்லையே” அவரது பதிலுக்கான வினாவை விஸ்த்தாரமாக்கி வைத்தான் அவள்.

“நான் வாப்பாவைச் சந்தித்தபோது எல்லாத்தையும் சொல்லி இருக்கின்றேன். வாப்பா ஒன்னுஞ்சொல்லையா?”

“சொன்னாங்கதான்”

“என்ன சொன்னாங்க”

“இப்போதைக்குப் பத்து வீடு கட்டுவதற்காகத்தான் அந்த வெள்ளக்காரன் காச தந்தாகவும், அந்தக் வீடுகளைக் கட்டி ஆர் ஆர்க்கு கொடுப்பது என்பது பற்றித் தீர்மானித்ததாகவும் சொன்னாங்க”

“எல்லாத்தையும் சொல்லித்தான் இருக்காங்க. சரிசரி இன்னும் பல வீடுகளைக் கட்டிக் கொடுக்கத்தான் போகிறோம்” அடுத்த திட்டமாக நாற்பது வீடுகளைக் கட்ட இருக்கிறோம்.

இந்தாங்க அந்தப் பொதியை எடுங்க என்னு சபாரிக்குள்ளே கிடந்த பாதிக்கப் பட்டவர் கஞக்காக வழங்கும் பார்சலைச் சுட்டிக் காட்டினார். ‘கெகா’ பவண்டேஷன் தலைவரின் தம்பி.

சபாரி திரும்பிப் பறந்துகொண்டிருந்தது!

“மோர்ப் பானை ஒடைஞ்சி தெருநாய்க்கஞ்கு எல்லாம் கொண்டாட்டம் போல, சனாமி வந்து போன பொறவு நம்மட ஊரிலே எல்லோருக்கும் கொண்டாட்டம்! விழேசமாக வீடுகள் கட்டுவதில் சம்மந்தப்பட்டவங்களுக் கெல்லாம் ‘மோர்ப்பானை ஒடைஞ்ச நல்ல முகூர்த் தந்தான்’ இப்போ!”

கொந்தாரத்துக் காரங்க ஒருபக்கம்! கல் அறுக்கும் கூட்டம் மறுபக்கம்! சீமேந்தும் மணலும் கலந்து அறுத்த கல் எண்டாலும் சினுசினுக்கும் மழை வந்தாலே போதும் கரைஞ்சி போற வெவளிலே

கல்லு! இதுபோக பலகை கொண்டுவர ஒரு கூட்டம்! கைமரம், தடி கொண்டு வர இன்னொரு கூட்டம்! இதெல்லாம் ஏற்றிப் பறிக்க மற்றொரு கூட்டம்! அல்லாஹ்ரவே! கடை விரிச்சி பெரிய அளவிலே பிலினஸ் நடத்தும் பஜார்! ஆகக் கடைசியிலேயே பார்த்தா நீட்டி நிமிர்ந்து படுத்துறங்க ஒண்ணாத வீடு. அதுக்கும் கூட உனக்கு எனக்கு என்று அடிப்படி! தேனைத் தொட்டவன் நக்கக் கூடாது என்று தடுக்க முடியாதுதான். ஆனால் இவங்களெல்லாம் முழுசாக குடிச்சிப் போட அல்லவோ முண்டி அடிக்கிறாங்க! இத ஆரிட்டப் போய்ச் சொல்லுறவு? ஆற்றாமையுடன் அந்த அபவை தன்னந்தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளது முத்த மைந்தன், தான் கொணர்ந்திருந்த சஞ்சிகையொன்றிலிருந்து “2004 இயற்கை அனாத்தும் சொல்லும் செய்தி” என்னுந் தலைப்பிலான ஒரு வியாசத்தை உரக்க வாசித்துக் கொண்டிருந்தான். அச்செய்திகள் அவளது செவிப்பறைகளையும் சென்றறைந்தன.

“தம்பி அதக் கொஞ்சம் உரத்துப்படி, கேட்போம், சனாமியைப் பற்றி இதுவரை சொல்லப்படாத செய்தி போல கிடக்கென்றான்” அவள்.

அவன் தொடர்ந்து படிக்கத் தொடங்கினான்: 2004-12-26 ஆம் திகதி ஆருமே எதிர்பார்த்திராத வண்ணைம் அகோரமாய் எழுந்தடித் தூயிப் பேரவை. அந்தப் பேரவைக்கு ‘சனாமி’ என்றொரு பெயருஞ் சொல்லப்படுவது அன்று நம்மில் அநேகருக்குத் தெரியாது. அன்று குல்கொண்டு வீசிய சனாமி அனாத்தும் முதல், இன்று 2006 ஆண்டின் இறுதிப் பகுதிவரை

இயற்கை அனர்த்தங்கள் எல்லாத் திக்கிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன! அவ்வனர்த்தங்கள் பீதியை ஊடுகின்றன. பெரும் பெரும் வடிவங்களில் வந்து போகின்றன.

குறிப்பாகக் கூறப்போனால் பூமியதிர்ச்சியாகவும், எரிமலைக் குழம்பாகவும், கடற் கொந்தளிப்பாகவும், கடும் வரட்சியாகவும், பெரும் வெள்ளமாகவும், காட்டுத் தீயாகவும் புதுப்புதுப் பெயர்களுடனான கொள்ளை நோயாகவும் ஏன் நிலக்கரிச் சுரங்கங்களின் வெடிப்புகளாகவும் இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன! நிகழ்ந்தும் முடிந்துள்ளன.

அன்மைக் காலமாக அதிகரித்துச் சென்று கொண்டிருக்கும் இந்த இயற்கை அனர்த்தங்களைப் பார்க்கின்ற பொழுது உலகில் ஏதோ நடக்கப் போகிறதாய்த் தோன்றுகின்றது. அல்லாஹுத் தூலா இவற்றினாடாக மனிதனுக்கு ஏதோ அதன் அந்திம காலத்தை அடைந்து கொள்ளப் போவதற்கான அடையாளமா இவை?

இவ்வகை இயற்கை அனர்த்தங்களால் இறையச்சம் பெருகிவிட்டதா? உள்ளங்களில் நற்தெளிவு பிறந்து விட்டதா? அநியாயங்கள் அழிந்து நியாயங்கள் நிமிர்ந்து விட்டதா? எல்லாமே கேள்விக்குறி! எவ்வகையிலாவது பொருளீட்டுவதில் மட்டும் வெறி!!

உலகப் பற்றுறுதியோடும் உல்லாச போகத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும், வாழுத் துடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் இதயங்களில் படிந்திருக்கும் அசுத்தங்களை இவ்வனர்த்தம் அப்பறப்படுத்தவும், அநியாயங்களையும் அழித்து விடுவதாகவும்... அவன் தொடர்ந்து வாசிக்கப் போனான்.

“இரு இரு ஆர் சொன்னது? இந்த அனர்த்தங்கள் மனிதன்ட உள்ளத்தில் உள்ள அழுக்கையும் இந்த மண்மீது நிறைஞ்சி போன அநியாயங்களையும் அழிச்சி விடுவதென்று”

“இத் ஆருஞ் சொல்ல உம்மா, அல்லாஹுதான் சொல்கிறான்”

“அல்லாஹ் சொன்னாலும் கூட அதை அலட்சியம் பண்ணுற மனிசர்களா மாறுவார்கள்? எப்போ சொாமி வரும்? எங்கே சரண்டலாம்? எப்படிச் கருட்டலாம் என்றெதிர் பார்க்கும் மனிசர்களின் உள்ளத்து அழுக்கா ஓடிப் போகும்?” தனக்குத் தனக்கு என்றால் சளகு படக்கு படக்கு என்பார்களே. அப்படித்தான்டா தமிழி நமக்கு உதவ வந்தவங்களும் கூட” தாயின் பாப்பொச்சாரனாத்தைத் தனது காதில் வாங்கிப் போட்டுக் கொண்டு மீண்டும் அவன் வாசிக்கத் தொடங்கினான்.

“எப்பொழுதும் அநியாயமும் அசுத்தமும் அதிகாரத்தில் இருக்கக் கூடாது. அல்லாஹ் அதனை அனுமதிக்க மாட்டான். இதனைத்தான் அல்லாஹ் கூறுகிறான்”

“அந்த நாட்களை நாம் மக்கள் மத்தியில் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டிருப்போம்” (அல்குர் ஆன்)

அசுத்தமும் அநியாயமும் அழிந்து, சுத்தமும் நியாயமும் நிலைத்து நல்லமையார்கள் ஆட்சி பீட்டு ஏறப் போகும் நாள் வெகு தூரமில்லை! இந்தப் பூமியில் மாற்றம் ஒன்று நிகழ்வதற்கான சூழ்நிலையை இறைவன் உருவாக்கப் போகிறான். அல்லது “அந்த நாட்களை மக்கள் மத்தியில் மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டிருக்கும்” இறைவன் பூமியை முழுமையாகப் புரட்சிப் போடுகின்ற அந்த நாளின் அதி சீக்கிரமாக வருகையை மாற்றிக் கொடுத்துவரும் நாட்களுக்குள்ளேயே மறைத்து

வைத்துள்ளானோ? யார் அறிவார்?

அவன் கருத்துள்ளிக் கேட்ட கட்டுரையை மகன் படித்து முடித்த போது பொதியைத் தந்துபோன ‘சபாரி’ (வாகனத்தின் நாமம்) கூட வந்து போனதையே மறந்து போனார்.

காலம் சருகுபோல் கருகுக் கொண்டிருந்தது.

பொதியோடு வந்து போகும் ‘சபாரி’ இப்போதெல்லாம் பொதி இல்லாமற் கூட வருவதில்லை. நிதியோடு கூடிய வாழ்வறுதி நிருபணமாகிவிட்டதால் வண்டி ஏன் வரவேண்டும்?

“தேன் தொட்டவர் நக்கட்டும்! ஆனால் முழுமையாகக் குடிக்க முனைவதுதான் கூடாது” இப்படி அந்த அபஸையால் எண்ணாமலும் சிந்திக்காமலும் இருக்க முடியவில்லை.

ஆகும் ஆகாதென்ற விதிவிலக்கைப் பேணுபவர் எண்ணிக்கையின் விழுக்காடு சொற்பமே! இது விடுவிக்கப்படவில்லாத வேணவா ஆயிற்று!

ஆதலால் தேன் தொட்டவர் நக்காமல் இருக்க வேண்டியதில்லை! நன்றாகவே குடிக்கட்டும்! ஆனால் அந்தத் தேனுக்குரிய பங்காளிகளை மறந்துவிடுதல்தான் குற்றம்!

சனாமி அனர்த்தம் சுமத்திய, சோகப் பளுவை இறக்கி வைப்பதற்கு இவர்கள் வந்தார்களா? அல்லது ஆசைப் பளுவை அவர்கள் சுமக்க வந்தார்களா? எதுவுமே விளங்குதல்லை.

கணக்கிலக்கம், அத்தோடு ஆஸ்பற்றிய விபரம் எல்லாம் பெற்றுக் கொண்டு சென்ற போதிலும் தேனுக்குரிய பங்காளிக்குத் தேன் இன்னும் கிடைக்கவில்லையே!

அவள் இத்தனை எண்ணைக் கற்பனைகளையும் இதயக் குளத்தில் எறிந்த வண்ணமே கிடக்கின்றாள்.

நாஞும் பொழுதும் நடந்துபோனாலும் சலனமற்றதாய் இதயக் குளம்! ஆயினும் சபாரி மட்டும் இப்போதெல்லாம் வீட்டுப் பக்கம் வருவதே இல்லை!

--00--



எழுந்து வா  
 ஆடு வேறோடு  
 ஹைகைள் பிரப்பு  
 தனிர்கள் தைன்து  
 தலை நீட்ரிக்குந்து  
 தலை தீநு  
 தின்னும் ஒரு  
 திடு திருப்பலாடு  
 ஹைகைள் முறியலாடு  
 தைலை உதீரலாடு  
 சைன்து விடாதே  
 உள்கைள்ளோரு  
 உரடை சென்  
 உள்ளிடும் திருக்கும் வரை  
 ஜெடும் துளிர் விடு  
 ஆடு வேறோடு  
 ஜெடு ஜெடும்  
 எதிரி கைளக்கும் வரை

# நூனம்

## கலைகிலெக்டிய டிக்ஷுபதி

நூனம் பண்டிதன்

### நூனம் இலக்கியப் புரவலர்கள் கொரவிப்பும் நூல் வெளியீடும்

நூனம் இலக்கியச் சஞ்சிகையின் ஏற்பாட்டில் மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் நடாத்திய மேற்படி நிகழ்வு 28.01.2007 அன்று கண்டிடி. எஸ். சேனநாயக்க நூல் நிலையக் கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சோ. சந்திராகேரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன் வாவேற்புரை நிகழ்த்தினார். நூனம் இலக்கியச் சஞ்சிகை ஒரு பார்வை என்ற தலைப்பில் தெளிவத்தை ஜோசப் சிற்புரை ஆற்றினார். திருமதி நூனம் நூனகேரன் எழுதிய இந்துமதம் என்ன சொல்கிறது பாகம் - 2 நூல்வெளியீடும் இந்திகழ்வில் இடம்பெற்றது. நூலின் முதற்பிரதியை அல்லாஜ் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார் நூல் பற்றிய கருத்துரையை திருமதி கோகிலேஸ்வரி ராம்குமார் நிகழ்த்தினார். திரு அந்தனி ஜீவா கருத்துரை வழங்கினார். இந்திகழ்வில் நூனம் சஞ்சிகையின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள் விருது வழங்கிப் பொன்னாடை போர்த்திக் கொரவிக்கப்பட்டனர். இலக்கியக் காவலர் லக்கிலேன்ட் எஸ். முத்தையா ஜே.பி. நாகவின்கம் ஜூவலர்ஸ் இலக்கிய காவலர் இரத்தினசபாபதி மோகன், சமூகத் தொண்டர் - சமூக ஜோதி கோரன் சோமாலன் சமூகத் தொண்டர் - சமூக ஜோதி என்.எஸ். சிவானந்தன், சமூகத் தொண்டர் - எம். சத்தியழுர்த்தி ஜே.பி, சமூகத் தொண்டர் எம். பெரிசாமி ஆகியோர் நூனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் விபரிக்க, பேராசிரியர் சந்திராகேரன் இலக்கியப் புரவலர் அல்லாஜ் ஹாசிம் உமர் ஆகியோர் கொரவம் வழங்கினார். நூலாசிரியர் நூனம் நூனகேரன் ஏற்புரை வழங்கினார். இந்திகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை அதிபாக்கன், மாணவ மாணிக்கியர் ஆகியோருக்கு நூனம் இதழ்களும் நூனம் பதிப்பக நூல்களும் வழங்கப்பட்டன. மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் செயலாளர் கவிஞர் இக்பால் அலி நன்றியுரை கூறினார்.

### வ. இராசையா அவர்களின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம்

நூனம் கலை இலக்கியப் பண்ணையின் ஏற்பாட்டில் அமர். வ. இராசையா அவர்களின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம் 04.03.2007 நூயிற்றுக்கிழமை கொழும்புத்தமிழ்ச்சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. நூனம் ஆசிரியர் திரு. தி.

நூனகேரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பத்மாசோமாந்தன், திருவாளர்கள் ஏ. இக்பால், தெளிவத்தை ஜோசப், பெடாமினிக் ஜீவா, கம்பவாரிதி இ. ஜெயராஜ், கே.எஸ். சிவகுமாரன், த. சிவகுப்பிரமணியம் ஆகியோர் இரங்கல் உரைகள் நிகழ்த்தினார். திரு தெளிவத்தை ஜோசப் பேசுகையில் அமர். வ. இராசையா அவர்களின் செயற்பாட்டில் இருந்த தகவம்' அமைப்பின் பணிகளை விதந்து கூறி அதனை இராசையா மாஸ்டரின் வழிவந்த திருமதி வசந்தி அவர்களும் திரு. தயாபார் அவர்களும் தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் பேசிய பலரும் இராசையா மாஸ்டரின் பணிகளையும் எழுத்தாளர்களை அவர் ஊக்குவித்த முறைமைகளையும் எடுத்துக் கூறினார். இராசையா மாஸ்டரின் குடும்பத்தினாளின் சார்பில் அவரது மகள் வசந்தி தயாபார் ஏற்புரை நல்கினார்.

### இன ஒற்றுமையைச் சீத்தரிக்கும் திரைப்படம்

"ஓரே நாளில் - எக்கம தவச்" என்ற இன ஒற்றுமையைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் ஆரம்பவிழா 12.05.2007 சனிக்கிழமை இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சராசி திரையரங்கில் நடைபெற்றது. பிரில்லியன் கிரியேஷன் சார்பில் ஏ.ஆர்.எம். றாசீன் தயாரித்து அளிக்கவிருக்கும் இத்திரைப்படத்தின் ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தனாவும் சிறப்பு அதிதிகளாக சட்டத்தரணி இஸ்மாயில் பி.ம. ஆரிப், அ. முத்தப்பன் செட்டியார், தம்பி ஜூயா தேவதாஸ், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் எ.எச்.எம். அஸ்வர், இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் அசோக சேராங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

### வித்தியாதீபம் மலர் வெளியீடு

வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியியல் கல்லூரியின் பதின்மூன்றாவது ஆண்டு நிறைவேலையாட்டி 'வித்தியாதீபம்' மலர் வெளியீடு 16.05.2007 புதன் அன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பீடாதிபதி கே. பேனாட் தலைமையில் நடைபெற்றது. இந்த மலரின் ஆசிரியர் எம் கெளரி முகுந்தன். நூலின் முதற்பிரதியை சி.எ. இராமசாமி பெற்றுக்கொண்டார். பிரதம விருந்தினராக டாக்டர் எஸ். சுதாகரன் கலந்து சிறப்பித்தார். எம். குசைதாசன், சி. இராசநாயகம், செல்வராசா ஆகியோர் விழாவில் உரையாற்றினார்.

## **வாழும்போதே வாழுத்துவோம் நிகழ்வு**

உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு சுயாதீன தேசிய முன்னணி ஏற்பாடு செய்த “வாழும் போதே வாழுத்துவோம்” நிகழ்வு அல்மனார் மத்திய கல்லூரியில் 06.05.2007 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. ஊடகவியலாளர்கள் ஏ.எல்.எம். கல்மீ, ஏ.சி. அகமத் ஸெப்பை, எஸ். சிவப்பிரகாசம், எம்.ஏ. பகுர்மன், வி.ரி. சுதாதேவாராசா, ஐ.எல்.எம். நிலான், பி.எம்.எம்.ஏ. காதர், எஸ். பேரின்பராசா ஆகியோர் இவ்விழாவில் கொரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் அமைச்சர் றபுப் ளக்கீம், நவமணி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம். அஸ்வர், ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் கொரத்தை வழங்கினர். மகுர் மௌலானா அப்துல் கையும் ஆகியோரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

## **அறிவுச்சுரங்கம் நூல்வெளியீடு**

அகில இலங்கை நகைக்கவை மன்றத்தின் விழாவும் அறிவுச் சுரங்கம் நூல் வெளியீடும் 22.04.2007 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கே. அரசாத்தினம் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதிகளாகத் தெ. அஸ்வரன் தம்பதிகள் கலந்துகொண்டனர். “நகைக்கவை வேந்து இ. சிறிஸ்கந்த ராசாவின் 13ஆவது நூலாக வெளிவந்திருக்கும் ‘அறிவுச்சுரங்கம்’ நூல் பலவகைப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கிய அறிவுப் பெட்டகமாக திகழ்கிறது. நூலாசிரியரின் பணி பாராட்டப்படவேண்டியது” என வாழுத்துரை வழங்கிய பேராசிரியர் சோ. சந்திரசேகரம் குறிப்பிட்டார். செல்வி சரணியா ஞானதேவன், செல்வி நாகபூசணி கருப்பையா, இரகுபதி பாலசிறீதான், உடுவை தில்லை நடராசா, எஸ்.ஆர். பாலச்சந்திரன் ஆகியோரும் சொற்பொழிவாற்றினர். புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

## **அட்டன் மதுரத் தமிழ் இலக்கியப் பேரவை அங்குரார்ப்பணம்**

ஞானம் சுருசிகையின் ஏப்ரல் மாத அட்டைப்படத்தில் இடம்பெற்ற மலையக எழுத்தாளர் கலாபூஷணம் மல்லிகை சி. குமார் அவர்களை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், கவிஞர் கே. பொன்னுத்துரை ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கொரவித்தனர். 02.04.2007 அன்று அட்டனில் நடைபெற்ற இந்திகழியிற்கு எழுத்தாளர் பாலா சங்குப்பிள்ளை தலைமை வகித்தார். அட்டன் மதுரத் தமிழ் இலக்கியப் பேரவையின் அங்குரார்ப்பண விழாவின் போது நடைபெற்ற இந்திகழியில், திருதி. இரா. கோபாலன் அந்தனி ஜீவா, மாரிமுத்து சிவகுமார், சிவனுமேனாகரன், தமிழ்நாடு மனிமேகலைப் பிரசுரகர்த்தா திரு. ரவி தமிழ்வாணன் உட்படப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

## **குறைந்தபட்சக் கோரிக்கைகள் நூல் அறிமுகம்**

திருகோணமலை விழுது அலுவலகத்தில் “குறைந்தபட்சக் கோரிக்கைகள்” கவிதை நூல் அறிமுகவிழா கவிஞர் ஷல்லிதாஸன் தலைமையில் நடைபெற்றது. சம்பூர் எம். வத்னாருபனின் இந்நாலுக்கு சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் யதிந்திரா ஆய்வுரை நிகழ்த்தினார். எழுத்தாளர் எஸ். தனபாலசிங்கம் அவர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்.

## **இராமேஸ்வரம் திரைப்படத்தில் சுழுத்துக் கலைஞர் தங்கவேலாயுதம்**

இலங்கைத் தமிழ் அகதிகளின் கதையைக் கூறும் “இராமேஸ்வரம்” படப்பிடிப்பின் ஆரம்பவிழா 02.07.2007 அன்று சாலிக் கிராமத்தில் உள்ள ஜி.ரி.ஏ. பிலிம்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றது. இப்பத்தில் ஜீவா, பாவனா ஆகியோர் பிரதான பாகங்களில் நடிக்கின்றனர். மனிவண்ணன், கஞ்சாக்கருப்பு, கருணாஸ், சம்பத் ஆகியோருடன் இணைந்து நம்நாட்டுக் கலைஞர் தங்கவேலாயுதமும் நடிக்கிறார்.

அழுத்தின் மூத்த நாடகக் கலைஞர்களில் ஒருவரும், சிறுகதையாசிரியருமான தங்கவேலாயுதம், அழுத்தின் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். தங்கவேலாயுதம் சிங்களச் சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்து ஞானம் சுஞ்சிகையூடாக வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

## **இந்து தர்மத்தில் பத்துக்கள் சீன்னத் திரை இறுவெட்டு வெளியீடு**

பாபா கிரியேசன் அளிக்கும் கலாபூஷணம் சு. துரைசிங்கம் அவர்களின் இந்து தர்மத்தில் பத்துக்கள் இறுவெட்டு வெளியீடு 20.05.2007 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஞான எந்தல் சி. சிவசரவணபவன் சிற்பி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திரு. எஸ். கோணேஸ்வரன் (ஸ்கிரிப் நெறி SL) நெறியாள்கையில் வெளிவந்திருக்கும் இந்த இறுவெட்டுணை செல்வி சுற்சொருபவதி நாதன், திரு.எஸ். நடேச்சார்மா, திருமதி பத்மா சோமகாந்தன், திருமதி ஹேமா சண்முகச்சார்மா, திருமதி கோகிலா மகேந்திரன், சோக்கெல்லோ சண்முகம், திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, மீதுயாளன், கவிஞர் துரையார், திரு.க. புவனேந்திரநாதன் ஆகியோர் இணைந்து வழங்கியினர் என்று இந்திகழியில் திரு.வி. சிவாகர், திரு. இ. உருக்குமணி காந்தன், சோக்கெல்லோ தா. சண்முகநாதன், கலாந்தி வி. தேவராஜ், கவிஞர் துரையார், பேராசிரியர் சி. தில்லைநாதன், திரு.மு. கிரிதுரன், சைவப்புலவர் க. செல்லத்துரை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

## **குது விவக்கம்**

அழகம்மா கொஞ்சம் இஞ்சவா சொல்றதக் கேளு அன்னமணியைப் போறவழியில் ஒழுங்கையில் கண்டன் பழகின நேசம் பாத்துக் கணகாலம் பழகத்தில் பாசமுடன் “வாகாபுள்ளி” எண்டு சொல்லிக் கூப்பிட்டன் பக்கெண்டு சிரிச்சி பகிடிப்பண்ணி கோபிச்சாள் பதறிப்போய் குள்ளி ஏன் எண்டு கேட்டன் மக்குமனிசியே சழுதி போய் வந்த என்னைநீ மரியாத ஒல்லாமல் ‘வாகா’ எண்டு கூப்பிடலாமா பக்கத்தில் வந்து பட்டாசாய் வெடிச்சிப் போனாள் பெரிய வெக்கத்தோடு ஆக்கள் புதைம் பாத்தாங்க அடியே, அன்னமணி அவள் பணியாளாய் போனவள் அருமை தெரியாதா அவஞ்குகு நம்முனை காவுக்கு ஆடவர் தோனிலும் கா. அரிசைவயர் நாவிலும்காளன்டு அறிஞர்ச்சாசிவஜயர் பாராட்டிச் சொன்னாராம் எப்பவோ போடுது வெக்கம் பிரியாதஹாயுபம் (H1) பாயும்தான் (BYE)



# புதிதை தீவை தீவாணி

என். செல்வராஜா  
நாலகவியலான்,  
ஸ்டன்

## கவிதை சிந்தும் கண்ணீர் (பாரிஸ்)

இவ்விதமுக்கான புலிட இலக்கியப் பதிவுகளை பாரிசிலிருந்து வெளிவந்துள்ள கவிதை சிந்தும் கண்ணீர் என்ற கவிதைத் தொகுப்பு பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கவுள்ளேன். இந்நூலாசிரியர் வி. பாஸ்கரன் சாவகச்சேரியின் கிராமங்களில் ஒன்றான மீசாலையில் பிறந்தவர். உயர் கல்வி வரை மீசாலை விக்கினோஸ்வரா மகாவித்தியாலயத்தில் பயின்றவர். 1985இல் பிரான்ஸ் தேசத்திற்குப் புலம்பெயர்ந்து அங்கு பாரிசில் வாழ்ந்து வருகின்றார். பாஸ்கரன், தான் உயர்கல்வி கற்கும் பொழுதே கவிதைகள் எழுத ஆரம்பித்தவர். படிப்படியாக பாடல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பவற்றை மீசாலையூர் சுதந்திரன் என்ற புனைபெயரில் இவர் எழுதிவந்திருக்கிறார்.

தற்பொழுது, இவற்றுடன் மேலதிகமாகச் சிறுவர் நாடகத்துறையிலும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இவரது ஆக்கங்களில் பல பாரிஸ் ஈழநாடு, சிரித்திரு, தென்றல், ஈழபூசு, சுட்டுவிரல் ஆகிய ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஜீ.பி.சி. தமிழ் வாளொலியினாடாகவும் இவரது சில படைப்புக்கள் வான்மைக்கு வந்துள்ளன. இவர் வான்மதி, மாணவன் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியிருக்கின்றார். தமிழ்ச்சோலையில் இணைந்து தமிழ்க்குழந்தைகளின் தமிழ்மொழிக் கல்வியிலும் கலைத்துறை யேம்பாடுகளிலும் தன் பங்களிப்பினை நல்கிவரும் வி. பாஸ்கரனின் கவிதை சிந்தும் கண்ணீர் என்ற நூல் வண்டன் வாசகன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு செப்பெட்டு 2007இல் வெளிவந்துள்ளது. கவிஞர் காசி ஆணந்தனின் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ள இத்தொகுதியின் 61 கவிதைகளும், சில பாடல்களும் தாய்மொழி உணர்வினையும், தாய்மன் பற்றினையும், விடுதலை வேட்கையினையும், மனிதநேயத்தையும் தன் பிரதான பாடற்பொருளாகக் கொண்டமைந்துள்ளன.

இந்நூலுக்கு ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகத் தலைவரும் நாடக ஆசிரியருமான எம். அரியநாயகம் விரிவான அணிந்துரையொன்றினை வழங்கியுள்ளார். வி. பாஸ்கரனையும் அவரது முதல் வெளியீடாக மலர்ந்துள்ள இந்நூலையும் வெகுவாகப் பாராட்டியுள்ள அவர் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் படைப்புகள், இலக்கிய களங்கள்

மிக இறுக்கம் பெற்றுவரும் இவ்வேளையில், புலம்பெயர்ந்தோர் இலக்கிய வானில் ஓளிபரப்பவரும் ஒரு புதியவரவாகத் தான் பாஸ்கரனைப் பார்ப்பதாகவும், அவரது கவிதைகளில் சொல்லானுமை, பொருள்வீச்சு என்பவற்றையும் தனது சமூகத்தின்பால் அக்கறைகொண்ட ஒரு படைப்பாளியின் ஏக்கத்தையும் காணமுடிவதாகக் குறிப்பிடுகின்றார்.

புலம்பெயர்ந்து கடல்தாண்டி வந்துவிட்டாலும்கூட ஈழப் போராட்டத்தின் சமகால நகர்வில் அவரது ஆழ்ந்த அவதானிப்பை அனைத்துக் கவிதைகளிலும், பாடல்களிலும் ஓரளவு தீவிரமாகக் காணமுடிகின்றது. தன் உணர்வுகளை தான் பெற்றுள்ள இலக்கிய அறிவுக்குள் நின்று முடிந்தவரை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். புலம்பெயர் இலக்கியத் துறையில் வி. பாஸ்கரனின் அறிமுகம் வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தில் தாயக உணர்வுகளை மானசீகக் கவிதைகளாக வடிப்பதுடன் மாத்தீரம் நின்றுவிடாது தன்னைச் சுற்றியுள்ள புலம்பெயர் மண்ணின் யதார்த்தத்தையும் உள்வாங்கி ஐரோப்பிய மண்ணில் வாழும் தேர்ந்துகொண்ட ஈழத்துக் குழுமம் பேசும் மக்களின் வகிபாகத்தையும் ஆய்ந்தறிந்து, இன்று புலம்பெயர்ந்தோரின் நிலைப்பற்றியும் அவர்களது புலிட வாழ்வியல் தரிசனங்களையும் கவிதைகளாக்கும் அளவிற்கு அவரது பார்வை விரியவேண்டும் என்று விரும்புகின்றேன். அதற்கு இன்று தாயகத்திலும் புலிடத்திலும் வெளிவந்து கொண்டிருக்கும் நல்ல ஈழத்துக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளின் பரிச்சயம் அவருக்குத் துணைசெய்யும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த நாலுக்குச் செல்வோம்.

## தாமரை - உலகக்கிண்ணத்துக்கான கீரிக்கெட் சிறப்பிதழ் (பாரிஸ்)

உலகக் கிண்ண கீரிக்கெட் போட்டிகள் அன்னமையில் முடிவடைந்த நிலையில் கீரிக்கெட் தொடர்பாக தமிழில் வெளிவந்த சிறு நூலொன்று பற்றிய குறிப்பினை இங்கு பதிவுசெய்கின்றேன்.

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் ஸ்ரீ பாரதி அச்சகம் என்ற பதிப்பகம் அன்னமைக் காலங்களில் அவ்வப்போது தாமரை என்ற தலைப்பில் விளம்பர இதழ் ஒன்றினை வெளியிட்டு வருகின்றது. பாரிஸ் நகர வர்த்தக அமைப்புகள் பற்றிய தகவல்களும், நுகர்வோர்களுக்குப் பயனுள்ள செய்திகளும்

தாமரை இதழ்களில் இடம்பெறுவதுண்டு. கடந்த 1998ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகக் கிண்ண உறைபந்தாட்டப் போட்டியின் போது உலகக்கிண்ணம் 98 என்ற தலையில் சிறப்பிதழ் ஒன்றையும் மீபாதி பதிப்பக்தினர் வெளியிட்டு வைத்திருந்தார்கள். இந்த ஆண்டும் அன்றையில் 2007 உலகக்கோப்பை கிரிக்கட் சிறப்பிதழ் என்ற தலையில் தாமரை தனது சிறப்பிதழ் ஒன்றை 2007 மார்ச் 13 முதல் ஏப்ரல் 28 காலத்திற்குரிய மலராக வெளியிடப் பட்டுள்ளது.

50 பக்கங்களே கொண்ட இச்சிறு நூலில் ஏராளமான கிரிக்கெட் செய்திகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தாமரை நிர்வாக ஆசிரியர் இரா. சிறீதாரன் அவர்களின் மிக ஆழமான தேடவில் வெளிப்பாடாக உலக அரங்கின் கிரிக்கெட் செய்திகளும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர்களது விளையாட்டுச் சாதனங்களும் சுருக்கமாகவும் செறிவாகவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஆங்காங்கே முக்கிய செய்திகளைத் தாங்கிய கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களும் இந்நூலில் சிறப்பிடம் பெற்றுள்ளன.

2007 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபடும் நாடுகள் பற்றியும், விளையாட்டு வீரர்கள் பற்றியும் அடிப்படைத் தகவல்களை தமிழ் ஆதாரவாளர்கள் பெற்றுக்கொள்ள இந்நூலிலுள்ள தகவல்கள் உதவுகின்றன. ஈழத்துத் தமிழ் வெளியிட்டுத்துறையில் விளையாட்டுத்துறை என்றுமே முதன்மையிடம் பெற்றிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விரல்விட்டு எண்ணக்கூடிய நூல்களே ஈழத்தவார்களால் தமிழில் இத்துறையில் எழுதப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுக் கசப்புனர்வின் மத்தியில் அவ்வப்போது, இத்தகைய சிறு நூல்களில் வெளியிட்டுடன் திருப்பிடப்படுக் கொள்ளவேண்டியவர்களாகவே ஈழத்துத் தமிழ் வாசகர்கள் உள்ளனர்.

## **உயிர்த்தி, நங்கூரம் (கவிட்சர்லாந்து)**

அடுத்ததாக, கவிட்சர்லாந்தில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் நூலாயினி தாமரைச்செல்வனின் இரண்டு கவிதை நூல்களை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன். தமிழகத்தின் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரரின் உயிர்மை பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் உயிர்த்தி, நங்கூரம் ஆகிய இரண்டு நூல்களும் ஏக்காலத்தில் டிசம்பர் 2005இல் வெளியிடப்பட்டுள்ளன.

தனது பதினேழாவது வயதில் தாயகத்திலிருந்தபோகே கவிதை உலகில் தடம்பதித்தவர் நூலாயினி தாமரைச்செல்வன். ஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டி என்ற கிராமத்தில் பிறந்து ஆரம்பக்கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், பின்னர் உயர் கல்வியை யாழ்ப்பாணம் வேம்படி மகளின் கல்லூரியிலும் கற்றுத்தேர்ந்தவர். ஈழத்தில் போராட்டச் சூழ்நிலையால் கல்வியைத் தொடரமுடியாமல் இந்தியாவுக்குச் சென்று திருச்சி Holy Cross கல்லூரியில் ஒருவருடம் கல்வி கற்றார். அந்தக் காலம் இந்திய அமைதிப் படையினரின் இலங்கை ஆக்கிரமிப்புக்காலமாக இருந்தது. அக்காலகட்டத்தில் சமாதானம் மீள வரும் என்ற நம்பிக்கையுடன் தாயகம் திரும்பிய பல ஈழத்தமிழர்களுள் நூலாயினியின் குடும்பமும் அடங்கியிருந்தது. சமாதானம் அங்கும் கானல்ஸ்ராக அமைந்ததால் 1991இல் புலம்பெயர்ந்து குடும்பத்தினருடன் கவிட்சர்லாந்துக்கு வந்து குடியேறிவிட்டார்.

நூலாயினி தாமரைச்செல்வனின் கவிதைகள் ஆரம்பத்தில் புகலிட வாணாவிகளில் களம்கண்டு உத்துவேகம் கொண்டன. நீண்டகாலமாக இணையத்தளங்களை அவை அழுகுபடுத்தி வந்துள்ளதை இணையத்தள வாசகர்கள் அறிந்திருப்பார்கள். யாழ், வார்ப்பு, அப்பால், குரியன், பதிவுகள், ஊடறு, நிலாமுற்றம், திண்ணண, திசைகள், தமிழ்முதம், தமிழ் மன்றம் ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. சக்தி, ஈழநாடு, வடவி, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், அவள் விகடன், பூவரச ஆகிய ஊடகங்களிலும் இவரது கவிதைகள் எழுத்துருவில் பிரசுரமாகியுள்ளன.

இன்று தனக்கெனத் தனியான தொரு இணையப் பக்கத்தை வைத்திருக்கும் கவிஞரான நூலாயினி, சிறந்ததொரு புகைப்படப் பிடிப்பாளரும்கூட. இவரது புகைப்படக் கருவிக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட இயற்கை அழகின் வித்தியாசமானதொரு பரிமாணத்தைக்கண்டு நான் பிரமித்துவிட்டேன். எமது கண்ணுக்குச் சாதாரண மரப்பட்டைகளாகவும், மன்னின் படிவுகளாகவும் தெரிந்த காட்சிப்படிமங்கள் பல இவரது கவித்துவமான புகைப்படக்கண்களுக்குள் அழகான நவீன ஒவியங்களாகச் சிக்கிக் கொண்டதை இவரது இணையத்தளத்தில் கண்டு பிரமித்துப்போனவர்களுள்ளானும் ஒருவன். இவரது கவித்துவம் மிக்க புகைப்படத்துறைப் பதிவுகள் இவரை கவிஞராகவும் மாற்றியதா அல்லது கவித்துவம் கொண்ட இவரது பார்வை இவரை ஒரு நல்ல புகைப்படக்காரராக்கியதா என்பதை அவர் தான் எமக்குச் சொல்லவேண்டும்.

இணையத்தளங்களில் மட்டும் தேங்கியுள்ள இவரது புகைப்படங்கள் இவரது கவிதை நூல்கள் எதிலும் தலைகாட்டாதது எனக்குள் ஒரு குறையாகப்படுகின்றது. குறைந்த பட்சம் ஆட்டைப் படங்களையாவது இவர் தனது கவித்துவச் சிற்திரங்களால் வடிவமைத்திருக்கலாம். அதையும் தமிழகத்தின் உயிர்மை பதிப்பகத்திடம் விட்டுவிட்டார் போல் உள்ளது. ஏனைனில் இவரது உயிர்த்தி, நங்கூரம் ஆகிய இரண்டு கவிதை நூல்களிலும் நந்தா கந்தசாமி என்பவரின் ஒத்த தடத்தில் பயணிக்கும் இரண்டு ஓவியங்களே இடம்பெற்றுள்ளன.

நூலாயினி தாமரைச்செல்வனின் நங்கூரம் என்ற கவிதைத் தொகுப்பு பற்றிய உள்ளடக்க அறிமுகத்திற்கு முதலில் வருகின்றேன். நங்கூரம் என்ற இத்தொகுதி பலவகையான காதலைச் சொல்லிச் செல்கின்றது. காதலை அதன் நூண்ணிய உணர்வுகளை ஆண்களின் பார்வையிலேயே அதிகமாகத் தரிசித்து வந்த இலக்கிய வாசகனுக்கு நூலாயினியின் நங்கூரம் கவிதைகள் புதிதான அல்லது வித்தியாசமான உணர்வினை நிச்சயம் வழங்கும். ஏனைனில் ஆண் பெண் இருவருக்குள்ளே முகிழ்க்கும் காதல் உணர்வினை ஒரு பெண்ணின் பார்வையில் மிகத் தெரிவாகவும் அழகாகவும் இந்நூலில் சிற்தரித்துள்ளார். இங்கு ஒருதலைக்காதல், இருதலைக்காதல், பெற்றோரால் பிரிந்து போயிருக்கும் காதல், ஏமாற்றுக் காதல், கபட்னஞ்சின் காதல், இனமத பேதங்களால் பிரிந்து நிற்கும் காதல், மொழியால், இனத்தால் பிரிந்து நிற்கும் காதல், மனதுள் மட்டும் பூத்துவிட்டு உதிர்ந்துவிட்ட காதல் - இப்படியாகப் பலவேறு காதல்களைப் பேசுவதாக இக்கவிதைகள் விரிகின்றன.

உலகில் பிறந்த ஒவ்வொரு மாணிடரையும் அவரது வாழ்வின் ஏதோவொரு காலகட்டத்தில் காதல் தன் வசப்படுத்தும் என்பது வாழ்வியல் நிதர்சனம். பெரும்பாலும் இவையதில்தான் காதல் உணர்வு அரும்பும் சாத்தியம்

இருந்தாலும்கூட வாழ்வின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்தான் காதல் உணர்வு ஏற்படவேண்டும் என்ற விதி ஒன்று இல்லை. நளாயினி தாமரைச்செல்வனின் நங்கூரத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு கவிதைக்கு உரிமைகோருபவாகவே இருப்பார் என்பது உறுதியாகும். அக்கவிதையின் நாயகனாகவோ நாயகியாகவோ அவர் நிச்சயம் தன்னை மனத்தளவில் இனம்காட்டியவராக இருப்பார்.

நளாயினி தன் உள்ளக்கிடக்கையை முகவரையாகக் கூறுகின்றார்: “ஒவ்வொருவரது காதல் மனநிலையை, உணர்வை இயன்றவரை தமிழ்க் கயிழேறி என் உணர்வு மண்டலத்துடன் போராடி தமிழ்க் கயிற்றால் கட்டி, இழுத்துவந்து உங்கள்முன் கவிதைகளாய் தந்துள்ளேன் என்கிறார். மொத்தம் 31 கவிதைகள் நங்கூரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 16ம் பக்கத்தில் உள்ள காத்திருப்புகள் என்ற கவிதையும், 30ம் பக்கத்தில் உள்ள இனபவில் என்ற கவிதையும் வரிவடிவம் மட்டுமே மாற்றப்பட்ட ஒரே கவிதையாக இருப்பதால் 30 கவிதைகள் என்று கூறுவதே பொருந்தும்.

பரிசோதனை முயற்சியாக நாட்டாரியல் பாணியில் தேதி ஒன்று குறிங்கையா என்ற கவிதை எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. தமிழகத்துக் கிராமிய மணம் கமமும் இக்கவிதையின் மூலம் நளாயினியின் கவிதைத்தளம் ஈழத்துக் கவிதைப்பாணியிலிருந்து விலகி தமிழக கிராமியத்தளத்தில் சென்று நிற்பதாகப்படுகின்றது. நங்கூரம் என்ற இக்கவிதைத் தொகுப்பின் மூலம் காதலை கவிதையாக்கிய நளாயினி, தொடர்ந்து உயிர்த்தி என்ற தொகுப்பின் வாயிலாக நட்புக்கு வரைவிலக்கணம் தேட முயல்கின்றார்.

உண் - பெண் தோழை பற்றிப் பேசும் கவிதைகளாக உயிர்த்தி அமைகின்றது. இங்கு ஆண் - பெண் இருபாலாரினதும் சமத்துவம் பேணப்படுவதுடன் அவரவர்களின் தனித்துவமும் காக்கப்படவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. தமிழகப் படைப்பாளி புதிய மாதவி அவர்கள் இந்நால் பற்றித் தன் இணையத்தளமொன்றில் குறிப்பிடும்போது, எல்லா மதங்களையும் ஆண்கள் தான் உருவாக்கினார்கள். எல்லாக் சட்டங்களையும் அவர்களே படைத்தார்கள். எல்லாக் கல்வி முறைகளையும் ஆண்களே நிர்ணயித்தார்கள். இப்படி எல்லாம் ஆண்களால் உருவாக்கப்பட்ட சமூகப் பின்னல் கொண்ட சமுதாயத்தில் இதுவரைக்கும் பெண் தன்னுடைய தனித்துவத்தை இழக்காமல் பிழைத்திருப்பது மாபெரும் அற்புதம் என்கிறார். இயற்கையே பெண்ணைப் பாதுகாத்து வந்துள்ளது என்று கூறும் புதிய மாதவி, உயிர்த்தி அணையாமல் இருக்க இயற்கை அவள் தனித்துவத்தை அடைகாத்து வந்துள்ளது என்று குறிப்பிடுகின்றார். இங்கு நளாயினி தாமரைச்செல்வன் ஆண் பெண் நட்பை உயிர்த்தியாகக் கண்டு உருகுகின்றார்.

நங்கூரம் போலன்றி உயிர்த்தி தலைப்புகளாற்ற கவிதைகளைக் கொண்டதாக உள்ளது. மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம் நளாயினியின் உயிர்த்தி கவிதைத் தொகுதியின் பக்க வடிவமைப்பில் சில குள்றுபடிகளை செய்திருப்பதாக எனக்குப் படுகின்றது. சில பக்கங்கள் கவிதையின் அந்தம் காணமுடியாத இரண்டு வரிகளை மட்டும் கொண்டதாக அமைந்துவிட்டுள்ளது. இரு பக்கங்களில் அமையக்கூடிய ஒரு நீண்ட கவிதை 2 முதல் 4 வரிகளை மட்டும் பக்கத்துக்கொண்றாகக் கொண்டு 10,12 பக்கம் வரை நீண்டு செல்கின்றது. மொத்தம் 144 பக்கங்கள் கொண்ட

இத்தொகுதியை பதிப்பாளர்கள் முறையாகக் கவனமெடுத்து பதிப்பித்திருந்தால் நங்கூரம் போன்று கச்சிதமாக அமைந்திருக்கும் வாய்ப்பு உண்டு.

கவிதைகளுக்குத் தலைப்பு முக்கியம் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். தலைப்பு வாசனை கற்பனைப் பிரபஞ்சத்தில் சுதந்திரமாக அலைவதைக் கட்டிப்போடும் என்று கூறும் எதிர்வாதத்தை ஒருசில இடங்களில் தான் ஏற்றுக்கொள்ளமுடிகின்றது. உயிர்த்தி தொகுதியின் கவிதைகளுக்குத் தலைப்பிடப்பாமைக்கு அது தான் காரணம் என்று கருத இடமுண்டு. காரணம் தோழை பற்றிய ஒவ்வொரு கவிதையின் கருத்தும் முதலில் வாசித்த கவிதையின் தொடர்ச்சியாக எடுத்துச் செல்கின்றது. இக்கவிதைகள் ஒழுங்குமுறையாகப் பிரிந்து பக்கவடிவமைப்புச் செய்யப்பட்டிருந்தால் நளாயினியின் எண்ணம் நன்றாக ஈடேறியிருக்கும். பக்கங்களை குழப்பி வைத்திருப்பதால் ஒரு கவிதையின் முடிவும் மறுகவிதையின் தொடக்கமும் தேடி சாதாரண வாசகர் குழப்பவேண்டியள்ளது.

நங்கூரத்தில் நளாயினியின் முன்னுரை இடம்பெற்றிருந்தது. அதில் கவிதைசார் உள்ளக்கிடக்கையை வெகுவாகப் பகிர்ந்துகொண்டிருந்தார். உயிர்த்தீயில் தலைப்பற்ற கவிதைகளுக்கான தன் புரிதல்களையும் முன்னுரையாகப் பகிர்ந்து கொண்டிருந்திருக்கலாம் என்ற எண்ணத் தோன்றுகின்றது. இதன்மூலம் இலக்கியச் சுவைஞரிடம் தன் அழகிய கவிதைகளை நெருக்கமாக எடுத்துச் சென்றிருக்குமுடியும். பெற்றோரின் ஆசி உரையுடன் மட்டும் மட்டுப்படுத்திக்கொண்டு, உயிர்த்தி கவிதைகள் அடுத்த பக்கத்திலேயே படாத் தொடங்கிவிடுகின்றது.

நங்கூரம், உயிர்த்தி ஆகிய கவிதைத் தொகுதிகளுக்கு அடுத்தபடியாக பூக்கள் பேசினால், உயிர்கொண்டு திளைத்தல் ஆகிய இரு தொகுதிகளை வெளியிடும் எண்ணத்தை அவர் தன் நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார். நளாயினியிடமும் அவரை யொத்த பிற புகலிடப் படைப்பாளிகளிடமும் இச்சந்தரப்பத்தில் ஒரு வேண்டுகோளை நாம் விடுக்கவேண்டியள்ளது.

தமிழகத்தில் நூல்களை பதிப்பிப்பதால் தமிழக வாசகர்களுடன் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளன் நங்கு பரிச்சயமாவது உண்மைதான். சாத்தியமாகும் இன்றைய நிலையில், தயவுசெய்து உங்கள் படைப்புக்களை ஈழத்து வாசகர்களிடமும் சென்றடைய முயற்சி செய்யுங்கள். தாயகத்தில் எமது படைப்புக்களை நூலுருவில் உலாவலைப்பதும் எமது அடையாளங்களை அங்கு தங்கவைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமான விடயமாகும். அதுவே புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளியின் தார்மீக உரிமையும் கூட. தமிழகத்தில் பதிப்பிக்கப்படும் ஈழத்தவரின் நூல்கள் பல எமது கைகளை வந்தடைவதில் நீண்டகாலத் தாமதங்கள் ஏற்படுகின்றன. அவற்றை எளிதில் புகலிடத்திலும், தாயகத்திலும் ஒரே வேளையில் கிடைக்கச் செய்யும் சிக்கலற்ற விளியோக நடைமுறைகள் இன்றுவரை ஏற்படுத்தப்படவில்லை. பொருளாதார, வாப் நோக்கங்களால் அது திட்டமிட்டு தடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வெளியிடப்படும் எமது நூல்களின் மீளபதிவுகள் தாயகத்திலும் வெளியிடப்பட்டு பரவலான விளியோகத்தை மேற்கொள்வது முக்கிய மானதாகும்.



## ஆக்க ஒலக்கயப் படைப்புகளில் ஆங்கல மொழிப் பிரயோகம்

**புலோனியூர் இரத்தின வேலோனின்  
நெஞ்சாங்கூட்டு நினைவுகள் சிறுகதைத்தொகுதி  
ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்டதன் எதிர்வினை)**

ச. முருகானந்தன்

**தமிழ் மொழி இன்னும் 50 ஆண்டுகளுக்குள் அழிந்து விடும் என்ற அச்சறுத்தலுக்கு மத்தியில் இன்றைய தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் ஆங்கில மோகத்துள் மூழ்கி, தமிழை பற்றி தள்ளி வரும் இன்றைய காலகட்டத்தில், ஆங்கில மொழியின் ஊடுருவல் பற்றி இரத்தின வேலோனின் சிறுகதை ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்டமை காலத்தின் தேவை கருதிய முக்கியமான ஒரு கலந்துரையாடலாகும். தேசிய வாளொலிகளின் பகல் இரவு சேவைகள் கூட ஆங்கிலத்துள் அமிழ்ந்து போடுவார்கள்.**

இரத்தின வேலோனின் நெஞ்சாங்கூட்டு நினைவுகள் சிறுகதைத் தொகுதியில் வடமராட்சிப் பிரதேச மொழியாடல்களுடன் பல கதைகள் இடம்பெற்றுள்ளன சரவணை, ஒற்றைப்பேண முதலான சிறுகதைகள் வடமராட்சிப் பாரம்பரியம் மிகக் கதைகளாகவும், மன உணர்வுகளை உச்சியம் சிறுகதைகளாகவும் இத்தொகுதிக்கு மகுடம் குட்டி நிற்கின்றன. நாடற்கு எழுத்தாளர் இரத்தின வேலோனது ஒன்பதாவது நூலாக வெளிவந்த இத் தொகுதியின் அட்டைப்படம் மூவாணத்தில் அமையாவிட்டாலும், கதைகளில் வழைமையான கவையை உணர்முடிகிறது. அலங்காரம் செய்யாத புதுமணப்பெண் போன்ற அட்டைப்படம் சிறிது நெருடலாகவே இருக்கிறது.

இத்தொகுதி பற்றி விமர்சனம் செய்த தம்பு சிவா, இத்தொகுதியிலுள்ள பிறந்தநாள் சிறுகதையில் 30க்கு மேற்பட்ட ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டதை அடுத்து, இது தொடர்பாக காத்திரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழக சிறுகதைகளில் பயன்படுத்தப்படுமெனவு இதில் மோசமாக ஆங்கிலச் சொற்பிரயோகம் இல்லை என நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் எம்.கே. முருகானந்தன் குறிப்பிட, இப்படியான சொற்பிரயோகங்கள் நடுத்தரவர்க்க கதைமாந்தர் உலாவரும் கதைகளில் தவிர்க்க முடியா தனது என நீர்வைப் பொன்னையனும் படைப்புருவாக்கங்கள் மொழிகளுக்கு அப்பாற்பட்டவை என ஞானம் ஆசிரியர் டாக்டர் ஞானசேகானும் குறிப்பிட, அதை மறுத்து பருத்தியூர் பாலவைவநாதனும் டாக்டர். ச. முருகானந்தனும் இன்னும் சிலரும் குறிப்பிட்டனர்.

ஆங்கிலம் உலகமொழி ஆங்கிலத்தை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனினும் ஆங்கிலத்தை ஆங்கிலமாக பேசுதலன்றி, அதை தமிழ் உரையாடல்களில் சேர்ப்பது உசிதமல்ல என்றும், அவ்வாறு அதிகமாக கலந்து உரையாடுவதன் மூலம் தமிழின் தனித்தன்மை குன்றிவிடுமென்றும், இன்று ஏழ சொற்கள் கொண்டதமிழ் வசனத்தில் மூன்று அல்லது நான்கு ஆங்கிலச் சொற்களைக் கலந்து உரையாடுவது தவறு என்றும் ச. முருகானந்தன் குறிப்பிட்டார். ஆங்கில மொழிகளை அதிகம் கலந்து உரையாடல்களை அமைக்கும் போது, அது சாமான்ய

வாசகனுக்கு புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும் என சிவகப்பிரமணியம் குறிப்பிட்டார்.


கத்தி, சத்தகம், மூடல், குஞ்சுப்பெட்டி, பங்கார், பின்னை, பேந்து போன்ற பேச்சு மொழியிலுள்ள சொற்களைக் கையாண்ட கதைகளிடையே, ஆங்கில மொழிப் பிரயோகம் மிகக் கதைகள் நெருடலாக இருப்பதாக, பால வைவநாதன் குறிப்பிட்டார். பங்கார் போன்ற பிரதேச மொழி சொற்களைத் தன்னால் புரிந்து கொள்ள சிரமமாக இருந்ததாக தேவெகளாரி குறிப்பிட்டார். நாளாந்த வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை, படைப்புகளில் பயன்படுத்துவதில் தவறில்லை என தீனகரன் ஆசிரியர் சிவா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

உண்மை தான். எமது நாளாந்த வாழ்க்கையில் பல ஆங்கிலச் சொற்களை உரையாடலில் பயன்படுத்திப் பழகி விட்டோம். ஓலல், எல், ரீயுசன், தியேட்டர், ரேடியோ, போட்டோ, போன், கார் பஸ், ரீவி, சயிக்கிள் என பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

எமது தமிழ்மொழி காலத்தால் அழியாது சிறப்புற வேண்டுமானால் நாம் இயன்றவரை தமிழ் சொற்களை நாளாந்த வாழ்வில் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன் படுத்தும் போது அவை நெருடலாக இருப்பதாக பின்தள்ளுவது உசிதமல்ல. தமிழ் வாழ வேண்டுமானால் நாம் ஆங்கில மோகத்தைக் கைவிடவேண்டும். புதிய சொற்களுக்கு பொருத்தமான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்து பயன்படுத்துவது காலத்தின் தேவையாகும். இன்றைய தலைமுறையினர், தமது உரையாடலில் ஆங்கிலத்தை சேர்த்து உரையாடுவதை நாகரீகமாக கருதுகிறார்கள். ஏற்கனவே அழகான தமிழ்ச் சொற்களை பழக்கத்தில் இருந்ததையும் புறம் தள்ளிவிட்டு, ஒத்த ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகின்றமை வேதனையாகிறது.

யாழிலிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனியதெங்கும் காணோம் என்ற கவிஞரின் கூற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆங்கில மோகம் கொண்டு அவைவது ஏனோ? தொலைக்காட்சி, வாணொலி, திரைப்படத் துறையினருக்கு புரியவையுது எங்ஙனம்? எனினும் பூஜைக்கு மணி கட்டுத் தானாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் தேவ்ந்து விடும். அழகான தமிழ்ச் சொற்கள் எல்லாம் அற்றுப் போய்விடும். எனவே குறைந்தபட்சம் ஏற்கெனவே இருக்கிற தமிழ்ச் சொற்களையாவது பயன்படுத்தி தமிழை அழிவிலிருந்து மீட்போம். புலம் பெயர் தமிழர்களை விட, இல்லாவிய தமிழர்களை விட மோசமாக எமது தேசிய தமிழர்கள் தான் தமிழை மிதிக்கிறார்கள்.

நன்றி என்றும், வணக்கம் என்றும் கூறுவது வன்னியில் நெருடலாக இல்லாத போது, கொழும்பில் மட்டும் என் நெருடலாக இருக்க வேண்டும்? சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். தமிழை தமிழர் நாம் வாழவைப்போம்.



# திரைக்குறையுக் கலைஞர்கள் வெள்ளுப்பு வினாக்கல்

## எஸ். நடராஜன்



30 வருடங்களுக்கு மேலாக ஒவியரப்புத் துறையிலும் 20 வருடங்களுக்கு மேலாக ஒவியரப்புத் துறையிலும் பணியாற்றி வருபவர் S. நடராஜன் இலங்கை வாணோவியில் அறிவிப்பாளராக, செய்தி வாசிப்பவராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, வாணோலி மாமாவாக அரும்பணியாற்றிய அவர் ஆயை கும்பாளிஷேகம், தேந்தி திருவிழா என்பனவற்றின் நேர்மூக வர்ணனையாளராகவும் இருந்துள்ளார்.

ரூபவாலினியின் “தீ” அமைவரிசையிலும் செய்திவாசிப்பவராக இருந்து இப்போது கைவ நீதி நிகழ்ச்சிக்குப் பங்களிப்பைச் செய்து வருகின்றார்.

இரு ஊடகங்களினது செய்தி பிரிவுகளில் தொடர்ந்தும் அவரது கேள்வி இருந்து வருகிறது.

**10**வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி ஆரம்பித்து 28ம் திகதி முடிவடைந்தன. இந்தியா 118 தங்கப் பதக்கங்களைப் பெற்று முதலாம் இடத்திலும், பாகிஸ்தான் 43 தங்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும் உள்ளன. 37 தங்கப் பதக்கங்களைப் பெற்ற இலங்கை 3ம் இடத்தை அடைந்துள்ளது. தெற்காசிய நாடுகளின் அடுத்த விளையாட்டுப் போட்டிகள் பங்களாதேவின் டாக்கா நகரில் நடைபெறும்.

உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற புகழையும் பெருமையையும் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தின் போதும், 1965ம் ஆண்டில், மண்டலம் சேரா நாடுகளின் கண்காட்சியை நடைபெற்றது. அணிசேரா நாடுகள் பல அவற்றின் தயாரிப்புக்களையும் உற்பத்திப் பொருட்களையும் அங்கு காட்சிக்கு வைத்திருந்தன. விவசாயம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், கைத்தொழில், நீர்ப்பாசனம், கடற்றொழில், வீட்மைப்பு விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலான அதி நவீன உற்பத்திப் பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை முக்கிய அம்சமாகும். 50க்கு மேற்பட்ட நாடுகள் பங்குபற்றின.

பலவருடால இடைவேளைக்குப் பின்னர் இடம் பெற்ற, நாடுகள் பல பங்கு பற்றிய கண்காட்சி இது என்பதனால் இதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது. இதனைப் பார்வையிடவேன நாட்டின சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து சென்றனர். இவர் கருங்குத் தேவையான சகல தகவல்களும் வழங்கப்படவேண்டுமென்பதில் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தீவிர கவனம் செலுத்தினார்கள். சகலவித தகவல்களும் தயாரிக்கப்பட்டு மும்மொழிகளிலும் அவை அறிவிக்கப்படுவதற்கான ஒழுங்குகள் பூர்த்தி செய்யப்பட்டன. பொதுமக்களுக்கான தமிழ் மொழி அறிவிப்புக்களை செய்வதற்கு, வர்த்தக சேவையின் அப்போதைய அறிவிப்பாளர் ராஜாகுரு சேனாதிபதி கனகரத்தினமும் நானும் அனுப்பப்பட்டோம்.

பாரிய அளவில் இடம் பெற்ற கைத்தொழில் கண்காட்சி என்பதனால் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து சென்றார்கள். கொழும்பு 7ல் இருந்த முன்னைய குதினைப் பந்தும் மைதானத்தில் இது இடம் பெற்றது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்து, எனைய அம்சங்களையும் விபரங்களையும் திரட்டி, எமது சக்திக்குப்பட்ட வகையில் எமது கடமையை சிறப்பாகப் பூர்த்தி செய்தோம்.

பார்வையாளர்களாக வழந்தவர்கள் கண்காட்சியை மாத்திரம் பார்த்து விட்டுப் போகவில்லை. மும் மொழிகளிலும் அங்கு

இடம் பெற்ற அறிவிப்புக்கள் உட்பட பல விடயங்களை அவதானித்தார்கள். சொந்த இடங்களுக்கு அவர்கள் திரும்பியதும், தமிழ் நிகழ்ச்சி அதிகாரிக்கு கண்காட்சி அறிவிப்புக்கள் சம்பந்தமான பாராட்டுக் கடிதங்கள் அனுப்பி வைத்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அ “தமிழில் இடம் பெற்ற எல்லா அறிவிப்புக்களும் நன்றாக இருந்தன. அறிவிப்பாளர்கள் இலங்கை வாணோலியைச் சேர்ந்தவரென்பதனால் அவருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

ஆ. பொதுமக்களுக்கான அறிவிப்புக்களைச் செய்த அறிவிப்பாளர் நான் பாராட்டுகின்றேன். அவருக்கு நல்ல குரல் வளம் உள்ளது. அவரது அறிவிப்புக்கள் பற்றி மற்றும் பலரும் பாராட்டியதை நான் அவதானித்தேன். என்னால் நேரடியாக வந்து பாராட்டுக்களை தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.”

என்பன போன்ற பல கடிதங்களை தமிழ் நிகழ்ச்சி அதிகாரி என்னிடம் தந்தார். இந்தக் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு “நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்ற அந்த 2 சொற்களுமே பல கோடி ரூபா பெறும்.

வாணோலி நேயர்கள் – நிகழ்ச்சிகள் சம்பந்தமான விருப்பு, வெறுப்புக்களை கடித மூலம் தெரிவித்தார்கள். தமிழ் ஒவியரப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே அவர்களுது ஒரே நோக்கமாக இருந்தது. சுய புராணம் என குற்றம் சுமத்தப்பட்டாலும் 1976ம் ஆண்டுக் காலப்பகுதியில், பாரானுமன்ற உறுப்பினர் M.H.M. நென்னாயிக்கார் அவர்கள், சில ஆலோசனைகளைத் தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்ததை இங்கே குறிப்பிடவேண்டும்.

“உங்களது செய்தி வாசிப்பு விரைவாக இருக்கிறது. ஆனால் தெளிவாக இருந்ததை ஏற்றுக் கொள்கின்றேன். ஓரளவு ஆறுதலாக, சில சொற்களுக்கு அழுத்தம் கொடுத்து வாசிப்பாளர்களானால், உங்களது செய்தி வாசிப்பு சிறந்ததாக இருக்கும். பாரமாக்களும் தமிழ் செய்திகளைக் கேட்டே – சமய, சமூக, பொருளாதார, உலகியல் அறிவை விருத்தி செய்து கொள்கிறார்களென்பதனால், அவர்களும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் செய்தியை வாசிப்பது – அறிவிப்பாளர்களின் கடமையாகும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒவியரப்பாகும் நிகழ்ச்சிகள், அவற்றின் தயாரிப்பு, அறிவிப்புக்கள் என்பனவற்றை வாணோலி நேயர்கள் தீவிரமாக கவனிக்கும் காலம் ஒன்றிருந்தது. அவை பற்றிய தங்கள்

கருத்துக்களை உடனுக்குடன் தமிழ் நிகழ்ச்சி அதிகாரிக்கு அறிவித்தார்கள் தொலைபேசி மூலமும் விருப்பு - வெறுப்புக்கள் தெரிவிக்கப்பட்டன. இவை எல்லாம் அடுத்து வரும் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகத் தயாரிக்க பெரிதும் உதவின என்பதை மறுக்க முடியாது. ஆங்கிலத்தில் அதனை Feed Back என்று குறிப்பிடுவோம்.

நேயர்களின் விமரிசனத்துக்குள்ளான மற்றொரு நிகழ்ச்சி பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். அறிவிப்பாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டு 30 நிமிடத்துக்கான பிரதி தயாரித்து இசைத்தட்டுக்களிலிருந்து பாடல்களைச் சேர்த்து மாதம் 1 தடவை நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பும் மறை இருந்து வந்தது. பொதுவாக - தாய்ப்பாசம், காதல், சகோதர உறவு, கல்வியின் சிறப்பு போன்ற தலைப்புக்களிலேயே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.

எனது மறை வந்ததும் “காவடிச் சிந்து” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பினேன். M.L. வசந்தகுமாரி போன்ற கலைஞர்கள் பாடிய காவடிச் சிந்துப் பாடல்கள் அதில் இடம்பெற்றன. நிகழ்ச்சி ஒலிபரப்பாகி 2வார காலத்தில் தீவுகத்தைச் சேர்ந்த நேயர் ஒருவர் இந்த நிகழ்ச்சி பற்றி முறைப்பாடு செய்திருந்தார்.

“நிகழ்ச்சி நன்றாக இருந்தது. கீழும் அதிகமான காவடிச் சிந்துகளை ஒரோ நேரத்தில் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் காவடிச் சிந்தை இயற்றிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் பெயர் ஒரு இடத்திலும் குறிப்பிட்ட வில்லை. அவர் இல்லாமல் - காவடிச் சிந்து இல்லை என்பதனால் அவரது பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மையில் ஒரு பாரிய தவறுதான். 250 மைல்களுக்கப்பாலிருந்து எங்கேயோ ஒரு மூலமில் வாணோலி நிகழ்ச்சிகளை கேட்பவர்கள் இருக்கிறார்களே! அது பற்றிய விமர்சனங்களை உடனுக்குடன் தெரிவிப்பவர்களும் உள்ளனரே! என்று மகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய துரிதகதியில் இயங்கும் மக்களின் வாழ்க்கையில் இவை சாத்தியமாகுமோ? என்பது கேள்விக் குறி.

நேரடி ஒலிபரப்புக்கள், நேர்முக வர்ணனைகள் பல தரப்பட்டவை. ஆலய தேர்த்திருவிழா, சூம்பாபிழேகம், கண்டிப்பெரஹர, சுதந்திர தின வைபவம், விளையாட்டுப் போட்டுகள் பிரமுகர்களின் இறுதி ஊர்வலம் என்பன இவற்றுட் சில. இவற்றின் நேர்முக வர்ணனையின் போது பொருத்தமான சொற்பிரயோகம் முக்கியமாகும்.

விளையாட்டுப் போட்டி சம்பந்தமான நேர்முக வர்ணனையின்போது உற்சாகத்தையும் குதூகலத்தையும் காண்பிக்கும் வகையிலான சொற்பிரயோகங்களை மேற்கொள்ளலாம். குரவிலும் ஓராவு குதூகலத்தைக் காண்பிப்பது - வரவேற்கப்படும். இதற்கு எதிர்மாறானது - பிரமுகர்களின் இறுதி ஊர்வல நேர்முக வர்ணனை. மறைந்த வரை மேன்மைப்படுத்தும் வகையிலான கண்ணியமான சொற்பிரயோகம். குடும்ப அங்கத்தவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள், சமூகமளித்துள்ள பிரமுகர்களின் விபரங்கள் என்பன முக்கியமானவை. குரலினும் அமைதியும், சாந்தமும் பிரதிபலிக்க வேண்டும்.

வரலாற்றுப்புகழ் பெற்ற கண்டி பெரஹரவின் நேர்முக வர்ணனை - அதன் பாரம்பரியத்துக்கும், தெய்வீகத் தன்மைக்கும் மதிப்பளிக்கும் வகையில் சாந்தமான தொனியில் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. இத்தகைய நேர்முக வர்ணனையின் போது வீணா சொற் சிலம்பங்களை நேயர்கள் விரும்பமாட்டார்கள். தற்சமயம் சிங்கள மொழியில் மாத்திரம்

இடம்பெறும் பெரஹர நேர்முக வர்ணனை, சில வருடங்களுக்கு முன்னர் - மும் மொழிகளிலும் சமகாலத்தில் நடைபெற்றது. மும் மொழிகளிலும் செய்தி அறிக்கைகள் ஒலிபரப்பானதை யடுத்து இரவு 9.30க்கு ஆரம்பமாகும். நேர்முக வர்ணனை நாள் இரவு 12.00 மணிவரை நீடிக்கும். கண்டியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் முதல் மாடியில் சிங்கள + தமிழ் + ஆங்கில நேர்முக வர்ணனையாளருக்கான ஒலிவாங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

புத்தர் பெருமானின் கீழ்த்தாடை இடப்பக்க தந்தம் பாதுகாத்து வைக்கப்பட்டு பூஜிக்கப்படும் ஸ்ரீ தலதா மாளிகையில் பெரஹர சம்பந்தமாக நடைபெறும் சகல நிகழ்ச்சிகளையும் இங்கிருந்து பார்க்க முடியும். அவ்வாறு இடம்பெறும் நிகழ்ச்சிகளை அவதானித்து அவற்றை நேர்முக வர்ணனையாக வழங்குவதே முன்று அறிவிப்பாளர்களின் கடமையாக இருந்தது.

இதற்கான ஆயத்தங்கள் பெருமளவு செய்யப்பட வேண்டியிருந்தன. தலதா மாளிகையின் வரலாற்றுப் பாரம்பரியம், அங்கு நடைபெறும் வழிபாட்டு விபரங்கள், சுற்றியுள்ள தேவாலயங்களின் தொடர்புகள் - கடமையாற்றுவோரின் பணிகள், பெரஹர பற்றிய தகவல்கள் உட்பட சகல விடயங்களும் கைவசம் இருந்தால் தான் நேர்முக வர்ணனையை சிறப்பாகச் செய்ய முடியும். சில வருடங்களுக்கு முன் ஒரு தடவை இடம்பெற்ற சம்பவம் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். கண்டிப் பெரஹர நேர்முக வர்ணனைக்கான சகல ஒழுங்குகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டன. நேரம் இரவு 9.25. கொழும்பில் தலைமை நிலையத்துக்கும் எமக்கும் இடையிலான தொடர்புகளும் ஏற்படுத்தப்பட்டுவிட்டன. எந்த நேரத்திலும் நேர்முக வர்ணனை ஆரம்பிக்கப்படலாம் என்ற குழ்நிலை. இந்தச் சமயத்தில் தான் தலதா மாளிகையிலிருந்து ஒரு அறிவித்தல் கிடைத்தது. தவிர்க்க முடியாத காரணங்களினால் பெரஹரவை 9.30க்கு ஆரம்பிக்க முடியாது. 10.30க்கே ஆரம்பிக்கும். தேவையான ஒழுங்குகளைச் செய்து கொள்ளவும்” என்பதே அந்த அறிவித்தலாகும்.

நேரம் இரவு 9.27 எமது பொறுப்பதிகாரி அறிவிப்பாளர் மூவரிடமும் இரண்டே இரண்டு கேள்விகளை மாத்திரம் கேட்டார்.

1. இந்த ஒருமணி நேர இடைவெளியை உங்களால் நிரப்ப முடியுமா? அல்லது
2. நிலையம் திரும்பி மீண்டும் 10.30க்கு இணைப்பை ஏற்படுத்தவா? என்று கேட்டார்.

இகற்கு பதிலளிக்க 1 வினாடி தான் கால அவகாசம் எமக்கு இருந்தது. “1 மணிநேர இடைவெளியை நாங்களே நிரப்புகின்றோம். நிலையம் திரும்பி வாத்திய இசையை ஒலிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை! என்று கூறினோம்.

ஸ்ரீ தலதா மாளிகை பெரஹர சம்பந்தமாக 1 மணி நேரமல்ல - 3 மணி நேரம் பேசக்கூடிய தகவல்கள் எம்மிடம் இருந்ததே இத்தகைய அசாத்திய துணிவிற்கான காரணம் என்று கூறினால் அது மிகையல்ல.

இப்படிப்பட்ட ஆலோசனையை வழங்கியவர். முன்னாள் பதில் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்த C.V. ராஜகந்தரம் அவர்கள். நேர்முக வர்ணனையின் போது எத்தகைய குழ்நிலையையும் ஈடு செய்யக்கூடிய வகையில், உங்களை நீங்களே தயார் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

(முற்றும்)



# உற்றுவு நோல்

நோய வச்சுவல்லாங்

## ஸ்டன் ஜெயிலில் செக்ஸ் கொடுமைகள் பொதுவாக மேற்குலக நாடுகளில் உள்ள

சிறைக்காலைகள் எமதூர் சிறைகள் போல இருக்காது என்று ஒரு நண்பர் சொன்னார்.

அவர் நினைத்துச் சொன்னது இங்கு மனித உரிமைகள் தொடர்பாக அதிகமாக அக்கறை எடுப்பார்கள் துன்புறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்.

ஆனால் ஜோப்பிய நாடுகளில் உள்ள சிறைகளில் மிகவும் வன்மையானது ஓரினச் சேர்க்கையாகும். சிறைகளில் உள்ளவர்கள் தாமாகவே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளதாக சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஓரினச் சேர்க்கையில் விருப்பம் இல்லாதவர் ஒருவர் ஜெயிலுக்குள் போனாலும் அவர் வற்புறுத்தி புணரப்படுவார் என்கிறார் ஜெயிலுக்கு போய் வந்த ஒருவர்.

ஒரு கொலை கேளில் மாட்டுப்பட்டு இங்கே பிரித்தானிய சிறைக்கு போய்விட்டு வந்த ஒருவரைச் சந்தித்தது எனக்கு இங்கே சிறையில் நடக்கும் விடயங்கள் தொடர்பான ஒரு தெளிவை ஏற்படுத்தியது.

பொதுவான நம்பிக்கைகள் உடைந்தது. தனக்கும் ஜெயிலில் இருந்த வெள்ளைக்கார கைத்திகள் பின் வழியாக புணர்ந்தார்கள் என்றார் அவர்.

தான் விருப்பமில்லாமல் அடம்பிடித்த போது அவரை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள்.

பின்னர் செக்ஸ் வைக்க அனுமதித்த பின்புதான் தனக்கு அவர்கள் அடித்ததை நிறுத்தினார்கள் என்றார். ஆண்கள் செக்ஸ் செய்வதற்கான ஓயில் போன்றவை சிறைக்குள் கைத்திகளின் நண்பார்களால் எடுத்து வரப்படுகின்றதாம். அத்தோடு போதைப் பொருட்களும் தாராளமாக சிறைக்குள் வருகின்றதாம்.

பெண் கள் பகுதி சிறைக்கத்தவுக்குள்ளும் பாலியல் புணர்ச்சி மற்றும் போதைப் பொருள் பாவனை இன்னும் கஞ்சா பாவனை தாராளமாக இருக்கின்றதாம்.

நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களுக்கும் ஜெயில் காவலர்களுக்குமிடையில் தொடர்பு வந்து விடுகிறது. அதனால் இலகுவாக ஜெயில் காவலர்களுக்கு வஞ்சம் கொடுத்து போதைப் பொருள் உள்நுழைவதாக சொன்னார் அவர்.

போதை அடித்து விட்டு இருக்கும் மயக்க நிலையில் அதீத புணர்ச்சி மட்டும் தான் அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு என்பதாக அவர் சொன்ன பொழுது அதிர்ந்தேன்.

ஓரினச் சேர்க்கையைத் தவிர வேறென்ன பொழுது போக்கு அவர்களுக்கு என்றார். சில வேளை ஜெயிலர்களும் கைத்திகளோடு செக்ஸ் வைத்துக் கொள்வதாக சொன்னார். எல்லாமோ ஹோமோ செக்ஸ்.

இது ஒரு வகை துன்புறுத்தலுக்குள் கொண்டு சென்று, வெளியில் வரும் பொழுது ஒரு மெண்டலாகவே வருவார் என்றும் அவர் சொன்னார்.

ஒரு பாலுறவு விருப்பமில்லாதவர்களோடு பலவந்தமான செக்ஸில் ஈடுபடும் பொழுது அவர்கள் மன நோய்க்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலமை ஒரு புறம் மறுபுறம் ஜெயிலில் துன்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன. அதீத சத்தம் போட்டு தூங்க விடாமல் பண்ணுவது. கிரிமினல் குற்றங்களோடு உள்ளே போகின்றவர்கள் வெளியில் வரும் பொழுது மூளை பிச்கியவர்களாகவே வருகிறார்கள். அவ்வளவு தூரம் உள்ளியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுத் தான் வெளியில் விடப்படுகிறார்கள். ஏனெனில் மீண்டும் ஒரு கிரிமினலாக அவரை வெளியில் ஊருக்குள் விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.

ஆனால் செக்ஸ் தொல்லைகளும், செக்ஸ் வன்முறைகளும் நிறைந்தது ஜோப்பிய சிறைகள் என்பது தான் உண்மையான விடயம்.

## ஒரு ஆங்கில ஆசிரியையின் செக்ஸ் மோகம்

இங்கு இங்கிலாந்தில் ஆசிரியை 26 வயதுடைய ஸாவிலா கிங் இவருடைய கதைதான் பிரபல்யமாக இருக்கிறது.

காரணம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மாணவர்களுடன் செக்ஸ் செய்திருக்கிறார். 15,16 வயது மாணவர்களுடன் செக்ஸ் வைத்திருக்கிறார்.

தொடர்ந்தும் அதிக செக்ஸ் நாட்டமுள்ளவராக இருந்த ஸாவிலா சிறிய ஆண்களையே அதிகம் விரும்பி அவர்களை தனது கணவனார் வேலைக்கு போகும் சமயம் பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களோடு செக்ஸ் வைத்திருக்கிறார்.

இன்ரெந்ற் சற்றிங் மூலமாகவும் SMS மூலமாகவும் மாணவர்களுக்கு மனக்கினுப்பூட்டும் செய்திகளை கதையாடல்களை அனுப்புவாராம். முதலில், அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தனது வைலைக்குள் மாணவர்களை விழுத்தி செக்ஸ் செய்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தி வீட்டுக்கு கொண்டு போய் ஈடுபடுவாராம்.

ஸாவிலா கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார். 15 வயதில் இருந்து 18 வயதுவரை 3 வருடம் செக்ஸ் வைத்துக்கொண்டு வேலைக்கு வரும் மாணவன் மூலமாகவும் விஷயம் வெளியில் வந்துள்ளது.

தகுந்த ஆதாரங்களோடு ஆசிரியைக்கைது செய்யப்பட்டார். ஏழு பாலியல் வன்முறை குற்றங்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது இப்பொழுது.

இங்கு ஜோப்பாவில் அதிகமாக பாடசாலைகளில் செக்ஸ் வைத்துக்கொள்வது சாதாரணமாகவே ஒருவிடயம். ஆனால் விடயம் பெரிதாகி வெளியில் தெரியும் பொழுதுதான் பிரபல்யமாகிறது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் செக்ஸ் தொடர்பான கதையாடல்கள் பொதுவாகவே இருக்கின்றன.

இன்ரெந் தொழில்நுட்ப மூலமாகவும் தகப்பன் தாயின் பழக்கவழக்கங்கள் மூலமாகவும் பிள்ளைகள் பாலியல் தொடர்பாக மிக விரைவாகவே தெரிந்து கொள்கின்றனர். தகப்பன் தாய்மார் பிள்ளைகள் பார்க்கிறார்களோ என்ற கவலை கூட இல்லாமல் முத்தமிடுதல் செக்ஸ் வைத்துக் கொள்வது வெள்ளைக்காரர் மத்தியில் சாதாரணமாகவே இருப்பதனால் பிள்ளை அதனைப் பார்த்து தனது மூளையில் பதித்து வைத்துக் கொள்கிறது.

14, 15 வயது பிள்ளைகள் பியர் குடிப்பதும் ரோட்டில் வைத்து முத்தமிடுவதும் சாதாரணமாகவே இங்கு ஜரோப்பிய நாடுகளில் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

மனத் தூண்டுதல் அதனை நியலாக செய்ய தூண்டும் பொழுது அவர்கள் அதற்குள் தாமாகவே போய்விடுகிறார்கள். போனபின்னர் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் அப்படியே ஆகி விடுவார்கள். அத்தமாக சின்ன வயதில் மன ரீதியாக பிற்பு அடைவதற்கும் செக்ஸ் குற்றவாளிகளாக மாறுவதற்கும் இவை காரணங்கள்.

## வில்பா ஷெட்டியும் முத்தங்களும்

முத்தங்கள் எப்பொழுது சர்ச்சைக்குரியனவாகின? உண்மையில் முத்தமிடுதல் தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருப்பதை என்னவென்று சொல்ல.

ஒரு இந்தியப் பெண்ணுக்கு வெள்ளைக்காரர் முத்தமிட்டதுதான் பிழை என்கின்றனரா பொதுமக்கள். அந்த சர்ச்சைக்குரிய முத்தங்கள் தொடர்பாக இங்கே இங்கிலாந்திலும் இந்தியர்கள் பேசுகிறார்கள்.

தில்லியில் எயிட்ஸ் விழிப்புணர்வுபிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் வைத்து அமெரிக்க நடிகர் ரிச்சர்டு ஜெர்ரி வில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து கொடு கொடுவதற்கு முத்தங்கள் பெரும் சலசல்பை வட இந்தியாவில் ஏற்படுத்தி விட்டது.

பொது மக்கள் குழநி விட்டனர். எப்படி இப்படி முத்தமிடலாம் என்பது தான் பிரச்சினை.

வில்பா ஷெட்டி அது பரவாய் இல்லை என்று சொன்னாலும் மக்கள் விட்டபாடில்லை.

ஜெர்ரியின் கொடும்பாவியை ஒரு சாரார் எரித்தனர். வில்பாவை கொர்சீயதற்காக.

வில்பா ஷெட்டியின் கொடும்பாவியை ஒரு சாரார் எரித்தனர். ஜெர்ரியை கொர்சீ விட்டதற்காக இரண்டு தரப்பாக எதிர்ப்பு இருந்ததை காண்டிந்தது. பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் வில்பா சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதன் பின்பு இந்த முத்த விவகாரம். பிறகு இப்பொழுது வில்பா பேயை வணங்கினார் என்பது லேட்டஸ் செய்தி.

தனது தாய் பிறந்த ஊரான Nidohidi கிராமத்துக்கு சென்று அங்கு நடந்த பூத கொல்லா' என்ற முழுமையான பேயை வணங்கும் சடங்கில் கலந்து கொண்டார் வில்பா.

பூத கொல்லா என்பது துஞு மொழி பேசும் சமூகத்தினரின் பழமையான சடங்காகும்.

வில்பாவின் அம்மாவின் தாய் மொழி துஞுவாகும். பேய் வணங்கு சடங்குக்கான ஏற்பாடுகள் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வில்பா சொல்லியிருக்கிறார்.

என்ன இருந்தாலும் பிரபலமானவுடன் சர்ச்சைகளும் பின்னால் குடை பிழித்துக் கொண்டே வந்து விடும்.

## 25 வருந்களின் பின்பு எனது அவிவி மாஸ்டர்

உண்மையில் அதிர்ச்சிதான். வாழ்வு வருடங்களோடு சேர்த்து உருண்டோடிய படி இருக்கின்றது. ஓவ்வொரு

பிறந்த நானும் எமது வயதை கூட்டிக் கொண்டு போய்விடுகிறது.

சின்ன வயதில் நான் பிறந்த ஆஸ்பத்திரி, நான் தவழ்ந்து திரிந்த வீட்டு முறை, நான் அன்னித்தின்ற எனது மன், நான் முதன் முதலில் நடை வண்டில் பழகிய வீட்டு முறைம் அம்மா எனை கட்சி என்ன உறங்கவைத்த முற்றத்து பலாமாம், முதன் முதலில் பயணம் செய்த CTB பஸ் வண்டி, நான் பழகிய பைசிகிள், நான் ஒடிய உழவு இயந்திரம், நான் மிதித்து திரிந்த எனது புல்வெளி, நான் குளித்த குருவிச்சை ஆறு, முத்தையன் கட்டுக் குளம், புளியங்குளம் எல்லாம் எல்லாமாக மனதில் 'பச்' என்று ஒடிச்சு கிடப்பது போல எனக்கு அரிவாரி பழப்பித்த வாத்தியார் மனதிலே உட்காந்திருக்கிறார் அட்னக் கால் போட்டு.

ஊரில் இருந்திருந்தால் நான் ஒரு விவசாயியாக வளருவதை வாத்தியாரும் வாத்தியார் வயதாகி கிழவனாவதை நானும் நேரடியாகவே கண்டிருப்போம்.

ஆனால் புலம் பெயர்ந்து போய் திரியும் இவ்வாழ்வில் 25 வருடங்களின் பின்பு எனது அரிவாரி வாத்தியாரை வண்டனில் வைத்து சந்தித்த போது உண்மையில் பிரமிபாக இருக்கிறது.

வயதையும் காலத்தையும் அது கடந்து போவதை நினைக்கும் போதெல்லாம்.

வயதாகுவது என்பது இதுதானா? எனது ஜெந்து வயதில் இருந்து 15 வயது வரை அவரோடு கூடவே பின்னால் போய் இருக்கிறேன். அவர் படிப்பித்த பாடசாலைகளுக்கு.

தில்லையம்பலம் வாத்தியார் என்றால் ஊரில் பயம் மட்டுமே பொருளாக இருக்கும். அடி மாஸ்டர் என்று தான் அவர் பிரபலம். அவரின் அகோர் அடிக்கு சுத்துப்பட்டு கிராமபள்ளிக்கூட மாணவர்களுக்கே பயம்.

அவர் எமது ஸ்கூலுக்கு வரக்கூடாது என்று கோவிலுக்கு பலர் நேத்தி வைத்தது எனக்குத் தெரியும். எமது காலத்து மாணவர்களை கேட்டால் எல்லா மாணவர்களும் இதுனைத்தான் சொல்வார்கள். அது தான் நிதர்சனம். பல முறை தேவையில்லாமல் அடித்திருக்கிறார். இங்கே வண்டனில் அவரது மகனைப் பார்ப்பதற்காக ஆறுமாத விசாவில் வந்திருந்தார்.

தலை நூரைத்திருந்தது. முன் பல மூன்று விழுந்திருந்தது. மூன்பு மூன்று விட்டார். தெளிவாக போனது. நல்ல சிமாட்டாக இருக்கிறார்.

பொதுவாக சாதாரணர்களுக்கான சிந்தனையை விட எழுத்தாளர்களுக்கான சிந்தனையும் கற்பனை வளரும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் இல்லையா? எனக்கு தில்லையம்பல மாஸ்டரைக் கண்டவுடன் கடகடவென சிந்தனை எனது 5 வயதுக்கு இயல்பாகவே போய்விட்டது. அவரின் சைக்கிளில் பின்னால் கரியரில் அம்மா ஏத்திவிட இருந்து போனது. நல்ல சிமாட்டாக இருப்பர்.

நல்லா தண்ணியிடப்பார் ஊரெல்லாம் அவருக்கு பெண் சினேகிதிகள். இருக்காதா பின்னே நல்ல அழகான மனிசன் அவர்.

பழைய நினைவுகளை நாங்கள் இரண்டு பேரும் மனிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தோம். படித்த பள்ளிக்கூடம், பழைய மனிதார்கள், ஊர் நிலவாம், யுத்தம், அழிவு, மக்களின் மனநிலை எல்லாமே பேசிக் கொண்டு இருந்தோம்.

எல்லாவற்றையும் நினைவில் மட்டுமே வைத்திருக்க மக்களை சிதைந்து விட்டது யுத்தம்.

இப்பொழுது இருக்கும் ஒரு 30 வயது மனிதனுக்கு யுத்தம், அழிவு, கொலை இதற்கு, அப்பால் எதனையும் யோசிக்க முடியாத அவலத்தைப்பற்றிச் சொன்னார் மாஸ்டர். துமிழர் வாழ்வை நினைக்க நெருஞ்சை அடைத்துக் கொண்டு வருகிறது.



நால் :  
 ஒரு சாலையின் சரிதம்  
 (கவிதைத் தொகுப்பு)  
**ஆசிரியர் :**  
 சி. பன்னீர் செல்வம்  
**வெளியீடு :**  
 மக்கள் கண்காணிப்பகம்  
**தமிழ்நாடு**  
 துமிழ்நாட்டில் மட்டுமல்ல  
 இலங்கையிலும் அறியப்பட்ட  
 கவிஞரான சி. பன்னீர் செல்வம்  
 அவர்களின் 'ஒரு சாலையின்  
 சரிதை' என்ற கவிதை நூல்  
 தமிழ்நாடு மக்கள்

கண்காணிப்பகத்தினாடாக வெளிவர்ந்துள்ளது.


அலங்காரமற்ற அர்த்தபுஷ்டியான அட்டைப்படத்தைத் தொடர்ந்து சமர்ப்பணச் செய்தியும், அதைத் தொடர்ந்து முனைவர் இ. தேவசகாயம் அவர்களின் காத்திரமான பதிப்புரையோடு, கவிஞரு பன்னீர் செல்வம் அவர்கள் பற்றியதொரு சிறுகுறிப்பும் இடம்பெற்றுள்ளன.

"இலங்கை மலையக மண்ணில் எனக்குள் செழுமையான சிந்தனைகளை விதைத்துவிட்டு, தேயிலைச் செடிகளுக்குள் அமரத்துவம் பெற்றுவாயும் எங்கள் தந்தையார் சின்னாச்சாமி அவர்களுக்கு...." என சமர்ப்பணச் செய்தி அமைந்துள்ளது. மிகவும் சுருக்கமாகவும், ஆழமாகவும், இலகுவாகவும் அதேநேரம் ஒரு துளி உணர்வுகூட சிதைவுறாத நிலையிலும் கவிஞர் தனது ஆத்ம வேதனையையும், ஆத்ம தாகத்தையும் வெளிப்படுத்தியிருப்பதானது தொப்புள் கொடி உறவுக்கூடாக 'மன்தாகம்' கலந்த குருதி வழிந்து வருகின்ற ஒரு வேதனை உணர்வையே நமக்கு ஏற்படுத்துகின்றது.

முனைவர் இ. தேவசகாயம் அவர்களின் பதிப்புரையில், வன்முறைகள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள விளக்கம் நமதுமனதில் பதிந்து விடுகின்றது. ".....மானிடச் சிதைவில் பல்வேறு வடிவங்களைத்தான் மீறல்களின் வடிவங்கள் என்கிறோம். மீறல் என்பது வெறும் ஓற்றைச் சொல்லல்ல— ஒவ்வொரு மீறலும் மானிடத்தைச் சிதைக்கின்ற வன்முறையே...." முனைவர் தேவசகாயம் அவர்களின் இக்கூற்று 'பதிப்புரை என்ற எல்லைக்குள் பதிவாகியிருந்தாலும், மனதில் பதிந்துக் கொள்ள வேண்டியதொரு தத்துவ விளக்கமாகவும் உணர்ப்படவும், உணர்த்தப்படவும் வேண்டிய முக்கிய கூற்றாகவும் அமைந்துள்ளது.

"எனது கவிதைகளுக்கு இரட்டைமுகம் இல்லை என எழுத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் வித்தியாசத்தை உணர்ந்தவில்லை....." கவிஞர் அவர்கள் தனதுரையில் இவ்வாறு நிறுத்தமாகக் கூறியுள்ளார்.

சிருஷ்டப்புக்களில் கூறப்படுவைக்களுக்கும், அவற்றைச் சிருஷ்டிக்கும் சிருஷ்டி கர்த்தாக்களின் நடைமுறைகளுக்கு மிடையே நிறைய உடன்பாடற்ற நிலை காணப்படுவதாக வாசகர்களால், 'இலக்கிய நீதி மன்றில்' தாக்கல் செய்யப்பட்ட குற்றமனுப் பற்றிய விசாரணை நீண்டு கொண்டிருக்கும், குழநிலையில் கவிஞரின் இக்கூற்று வெளியாகியுள்ளது. 'சோர்ந்து' போயிருந்த கர்த்தாக்களுக்கு எதிர்பாராமல் கிடைத்ததொரு பலமான சாட்சியாகவே கவிஞரின் இக்கூற்று அமைந்துள்ளது எனலாம். இக்கவிதை நூலின் நுழையாயிலில் நாம் சந்தித்த கருத்து நிலைகளையும் உள்ளடக்கியுள்ள கவிதைகளில் காணப்படுகின்ற மறுதலிக்க முடியாத யதார்த்த



வெளிப்பாடுகளின் தளம்பல் அந்த நிலையினையும் தொகுத்துப் பார்க்கின்றபோது முகமறியாத கவிஞரின் கூற்றை சாத்தியமற்றதெனக் கொள்ள முடியவில்லை.

110 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் 45கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. 1969-2006 வரையான காலப்பகுதிகளில் எழுதப்பட்டு பல்வேறு வெளியீடுகளில் பிரசரமான கவிதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

பொதுவாகக் கவிதைகளில் நியாயங்களை வேண்டியிருக்கும் உணர்வுகள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். ஆனால் பன்னீர் செல்வம் அவர்களின் அரேந்தமான கவிதைகளில் சராசரி நிலைக்கும் மேலால் கருத்து நிலை ஆழம் பெற்றிருப்பதையும் பகிரங்கப்படுத்தும் ஆத்மபலத்தினைக் கொண்டிருப்பதையும் அவதானிக்கமுடிகின்றது.

மகாகவி பாரதியாரின் கவிதைகளும் நிலைத்து வாழ்வதற்கு மேற்கூறப்பட்ட காரணங்களே அடிநாதமாய் அமைந்தனவென கவிதை ஆழ்வாளர்கள் கூறுகின்றனர்.

தனிமனித உணர்வுகளைப்பற்றி, மனபற்றுப்பற்றி, அரசியல்பற்றி, நீதிபற்றி, சர்வதேசம்பற்றி பலவிடயங்கள் இந்நாலில் கவிதைகளின் கருப்பொருட்களாக அமைந்துள்ளன.

கவிஞர் பன்னீர் செல்வம் அவர்களின் கவிதைகள் (அனேகமானவைகள்) குளிர்மையும், வாசனையும் மிக்க பன்னீர்த்துளிகளல்ல— அவைகள், கொதித்து மிதக்கின்ற கொப்புங்களும், ஆவியும் நிறைந்த 'வெந்நீர்த்துளிகள்' என்பதுதான் உண்மை.

-கே. ஆர். டேவிட்



நால் :  
 ஒரு உன்னதத் தமிழனின்  
 கதை

(சிறுகதைத் தொகுதி)

ஆசிரியர் :

பாலா. சங்குப்பிள்ளை

பிரசரம் :

மணிமேகலைப் பிரசரம்

இலக்கியப்பாப்பில் மிகவும் அறியப்பட்ட எழுத்தாளரும், நடக்கருமான சங்குப்பிள்ளை

பாலகிருஷ்ணன் அவர்கள், பாலா. சங்குப்பிள்ளை கே.எஸ் பாலா, இளையபாலா என்ற புனைபெயர்களிலேயே எழுதிவருகின்றார். அவரின் 'ஒர் உன்னத்த தமிழனின் கதை' என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப்பிரசரமாக வெளிவந்துள்ளது.

**204** பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. நூலின் முகப்பில் ஆசிரியரின் உரையும் கலாபூஷணம் பி. எம். விங்கம் அவர்களின் அணிந்துரையும் இடம்பெற்றுள்ளன. தவிர நூலின் பின் அட்டையில் ஆசிரியரின் புகைப்படத்தோடு அவர்பற்றியதும், அவரது படைப்புக்கள் பற்றியதுமான விபரங்கள் பதிவாகியுள்ளன.

இவரது சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும் போது இரண்டுமிகு படமங்கள் தெளிவாகத்தென்படுகின்றன. ஒன்று கதைகளின் உள்ளடக்கமும் உருவமும் சார்ந்தது. எழுத்தாளரின் கவன தத்திற்குட்பட்ட சம்பவங்களுக்கோ அல்லது கருத்துக்களுக்கோ மிக இலகுவான மொழிநடையில் உருவம் கொடுத்து அதற்கூடாக நோகாமல் கருத்தை வெளிப்படுத்தும் இலக்கியவாண்மை.

இரண்டாவது எழுத்தாளரின் கருத்துநிலை சார்ந்தது. சமூகங்களைக் கூறுபோட்டு நிற்கின்ற சாதி, இனம், வார்க்கம் போன்ற இரும்புத்திரைகளைத் தகர்த்து பேதமற்ற ஒரு தேசியத்தை உருவாக்கவேண்டுமென்ற முனைப்பும் அதை ஒளிவழறவின்றிக் கூறும் துணிச்சலும்.

மேற்கூறப்பட்ட இரண்டு விடயங்களையும் தவிர, எழுத்தாளரின் இயங்கியல் பண்புசார்ந்த இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுவது அவசியமாகும்.

மனிதர்களுக்கிடையே பாரம்பரியமாக நிலவிவருகின்ற ஏற்றத்தாழ்வு மரபுகளையும், தங்களை இனங்காட்டிக் கொள்வதில் தயக்கம் காட்டும் பரிதாபமான இன்றைய வன்மையான சூழ்நிலைகளையும் கடந்து நின்று, எந்தவிதச் சவன்மோ, சபலமோ இன்றி “மலையகத் தமிழனான நான்..” என தனது உரையை ஆரம்பிக்கும் பாலா. சங்குப்பிள்ளை அவர்களின் ‘தாழ்வுச்சிக்கல்களை’ கடந்த அல்லது களைந்த, அவரது வைராக்கியம் பாராட்டுக்குரியது. ஒரு சிருஷ்டகார்த்தாவின் படைப்புக்கள் வாசகர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதோ இல்லையோ, ஆனால் அதைப்படைக்கின்ற படைப்பாளி எழுதியதைப் போல் வாழ்ந்து காட்டுவதை சமூகம் எதிர்பார்க்கின்றது. சமூகம் எதிர்பார்க்கின்ற அந்தமாற்றத்தை எழுத்தாளர் பாலா. சங்குப்பிள்ளையிடம் ஏற்பட்டிருப்பதை அவரின் உரைமூலம், படைப்புக்கள் மூலம் உணர்க்கூடியதாகவுள்ளது.


‘திருமதி சீதாலட்சுமி ரணசிங்கா’ என்ற சிறுகதையில் மாவினி என்ற சிங்களப்பெண்,

“பேசும் மொழி வேறாக இருந்தாலும், நாங்களைல்லாம் மனிதங்கள்தானே” என்று கூறுவதும்,

“இந்த வீணான சந்தேகங்கள்தான் எங்களிடையே சண்டை சச்சரவை, வீணான மனித அழிவுகளை ஏற்படுத்துகின்றன” என்று கூறுவதும் கவனிக்கப்பட வேண்டிய உரையால்களாகும்.

சமூகத்தின் இயங்கியலிலுள்ள மேடுபள்ளங்களை அவதானித்து, அவைகளுக்கொரு இலக்கியவிலும் கொடுத்து, திரும்பவும் அதை சமூகத்தின் பார்வைக்கு விடுகின்ற பாலா சங்குப்பிள்ளை அவர்களின் வாண்மை பாராட்டுக்குரியது.

மிதிலை அகிலன்



**நால் :**  
மனம் விந்தையானதுதான்

**ஆசிரியர் :**  
யோகேஸ்வரி

**சிவப்பிரகாசம் :**  
பிரகரம் :

மணிமேகலைப் பிரகரம்

**மூத்த எழுத்தாளரான**  
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்  
அவர்களின் ஜந்தாவது இலக்கியப்  
பிரச்சவாக மனம் விந்தையானது  
தான்’ என்ற சிறுகதைத்தொகுதி

மணிமேகலைப் பிரகரமா வெளிவந்துள்ளது.

போராணப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவரின் இலக்கிய வெளியீடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் ஆய்வுக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடக்கூடிய பதிவுகளில் ஒன்றாகும்.

**இலக்கிய ஆக்கங்களுக்குரிய அங்கீகாரம்** வாசகர்களிடமிருந்தே பெறப்படவேண்டும் என்றொருநிலை இருப்பினும், கல்விப்பீட்டங்களின் உயர்கல்விப் பீடங்களான பல்கலைக்கழகங்களின் கவனத்தையும் இவரது இலக்கியங்கள் ஸாந்திருக்கின்றன என்பதானது அங்கீகாரத்தை உள்ளடக்கிய உயர்ந்துதொரு அந்தஸ்தாகக் கொள்வதில் தவறில்லை.

எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களின் இரத்தினச் சுருக்கமானதொரு குறிப்பும், நூலின் பின்னட்டையில் எழுத்தானர் பற்றியதும், அவரது இலக்கிய ஆக்கங்கள் பற்றியதுமான குறிப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

இருபத்துமூன்று வரிகளைக் கொண்டு, நான்கு பந்திகளுக்கூடாக தேவையான விடயங்களை மட்டும் நேரடியாகவும் இலகுவாகவும் எழுத்தாளர் சூறியிருக்கும் ‘நாகரிகத்திலும்’ ஒரு கனதியை அவதானிக்க முடிகின்றது. ஏனையவர்களால் பின்பற்றப்பட வேண்டிய ஒரு நெறிமுறையெனவும் கொள்ளலாம்.

‘அமைதி’ என்பதை, ஆழுத்தின் ஒரு வடிவமாகக் கொள்கின்ற கருத்துநிலை இன்றும் ஆரோக்கியமாக உள்ளதால், யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களின் அமைதியான இலக்கிய வெளிப்பாடுகள், அவரின் ஆரூப்யமின் வடிவமாகவே தென்படுகின்றன.

பதினெட்டுச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஒன்பது கதைகள் சங்குநாதம், ஞானம், சுட்டுளி, மல்லிகை, தினக்குரல், வீரகேசரி ஆகிய வெளியீடுகளில் 1987 ஆண்டு தொடக்கம் 2002 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிரசரமானதற்குரிய பதிவுகள் காணப்படுகின்றன.

பதினெட்டுச் சிறுகதைகளில், ‘சங்கமம்’ என்ற சிறுகதை சுற்று விரிவாக அமைந்துள்ளது. இக்கதையில் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் சந்தித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வடிவில் அமைந்துள்ளது. ‘என்னுடைய ஆசை’, ‘கவனிக்காமல்’, ‘புத்தகமும் செங்கல்லும்’, ‘நாவால் அரிந்து ஆகிய நான்கு சிறுகதைகளும் சுருங்கிய வடிவிலும், ஏனைய கதைகள் சராசரி வடிவங்களிலும் அமைந்துள்ளன.

இத்தொகுப்பிலுள்ள பதினெட்டுக் கதைகளில் பெருமளவிலான கதைகள் எழுத்தாளரின் ‘மெய்யியல்

தரிசனத்தை' அடியொற்றிப் பிறந்தவைகள் என்பதை மிக இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளன.


கண்பார்வை இழந்த ஒரு குருட்டுச் சிறுவன், கண்களைக் காட்டிக் கொள்ளாமல், 'கண்கட்டி' விளையாட்டு விளையாடுவதிலுள்ள 'உணர்வுக்கொதிப்பை' மனிதும் நிறைந்த ஒருவரால்தான் உணரமுடியும். தனது வாழ்வில் இப்படி எத்தனையோ 'உணர்வுக் கொதிப்புகளை எழுத்தாளர் அனுபவித்துள்ளமையை அறாதுசிறுக்கத்தகள் உணர்த்துகின்றன.

"எமது தேசத்தில் நாடந்துவரும் போர், எனது ஆக்கங்களை எனது கண்முன்னால் அழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததன் காரணமாகவே அந்த ஆக்கங்களை நாலுவருவில் வெளியிட்டால், எங்கோ ஒரு மூலையில் இருந்தேனும் அதை மீளப்பெற்றுக் கொள்ளலாமென்ற நம்பிக்கையிலேயே அவற்றை அச்சேர்றத் தொடங்கினேன்" என எழுத்தாளர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளதானது காலத்தின் தேவைகருதியே கண்தியானதொரு உரையாகும்.

ஒரு மொழியில் எழுதுகின்ற இலக்கியங்கள் அந்த மொழியின் பொக்கிசங்களாகவே மதிக்கப்படுகின்றன.

"தமிழ்பிரதேசங்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன. மொழியின் பொக்கிசங்களான இலக்கியங்களையாவது காப்பாற்றுங்கள்" என சகல எழுத்தாளர்களையும் நோக்கி எழுத்தாளரால் கூறப்பட்டதுயாக்குரலாகவே கேட்கின்றது.

-கே. ஆர். டேவிட்



நாஸ் : C. V.  
வேலுப்பிள்ளையின்  
வீட்றிவன் நாவலின்  
வி எ க் க மு  
விமர்சனமும்

ஆசிரியர் :  
கலா பூ ஷ ணம்  
அராலியூர் ந. சுந்தரம்  
பிள்ளை

மௌயிக எழுத்தாளர் C.V.  
வேலுப்பிள்ளையின்  
வீட்றிவன் நாவல்,  
க.பொ.த.சா. பார்ட்சைக்கு  
துமிழ்ப் பாடத்தில் ஒரு பாடப்  
புத்தகமாக

வைக்கப்பட்டுள்ளது. அந்த நால், அச்சில் இல்லை. ஆசிரியர்கள் அதைக் கற்பிக்கிறார்கள்; மாணவர்கள் படிக்கிறார்கள். எப்படிக் கற்பிக்கிறார்களோ? எப்படி படிக்கிறார்களோ?

இந்தக் குறையை நீக்குவதற்காக அராவியூர் சுந்தரமின்ஸை அந்த நாவலின் கதை சுருக்கம், விளக்கம், விமர்சனம் ஆகியவை உள்ளடங்கிய ஒரு நாலை எழுதி வெளியிட்டார். விமர்சனத்திற்காக எந்த நாலின் எந்தப் பகுதியையும் எடுத்துக் கையாளலாம். மேலும் நால் இல்லாதா இடத்து, அதன் கதைச் சுருக்கத்தையாவது கொடுத்தால் தானே வாசகர்கள், குறிப்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த விமர்சன நாலில் இருந்து உரிய பயனைப் பெறுவார்கள்? நால் விற்று முடித்து விட்டதால், ஆசிரியர் அதன் இரண்டாம் பதிப்பைச் சற்று விரிவாகவே எழுதி வெளியிட்டுள்ளார், இலக்கிய ஆர்வலர் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று. நாலின் முன்னுரையில் ஆசிரியர் இப்படிக் கூறுகிறார்.

இந்தியாவில் நாவல்களைத் திறனாய்வு செய்து பலர் நூல்கள் வெளியிட்டுள்ளனர். இலங்கையிலும் பல இலக்கிய விமர்சகர்கள் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தத்தமது கொள்கைகள் கோட்பாடுகளை வெளியிட்டிருக்கிறார்களே அல்லது, சமகால நாலொன்றை தனியே எடுத்து, திறனாய்வு செய்து, நூல் ஒன்று வெளியிடவில்லை! ஒருவரும் அப்படி வெளியிடவில்லை!

'நானே முதல் முதலாக சிறுக்கதை, நாவல், குறுநாவல், நாடகம், இலக்கிய விமர்சனம் எல்லாவற்றிற்கும் விளக்கங்களும் விமர்சனங்களும் எழுதி, இலக்கியக்கட்டுரைகள் என்ற பெயரில் வெளியிட்டேன். அவற்றில் வீட்றிவன் நாவலும், பொருளோ பொருள் நாடகமும் அடங்கும். அடுத்து, கோடை நாடகத்திற்கும் நாகம்மாள் நாலுக்கும் விமர்சனம் எழுதி இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டேன். பின்பு வீட்றிவன் நாலுக்கும் பொருளோ பொருள் நாடகத்திற்கும் விளக்கமும் விமர்சனமும் எழுதி, அவற்றைத் தனித்தனி நூல்களாக வெளியிட்டேன்.'

'இவற்றில் இலக்கியக் கட்டுரைகள் விற்று முடிந்து விட்டது. இப்பொழுது அதன் இரண்டாம் பதிப்பு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. வீட்றிவன் நாவலின் விமர்சனமும் இப்பொழுது விற்று முடிந்து விட்டது. எனவே அந்த நாலையும் மறுபிரசரம் செய்ய வேண்டியது எனது கடமையாகிறது. இரண்டாம் பதிப்பைச் சற்று விரிவாக எழுதியுள்ளேன்.'

'மாணவர்கள் இந்த நாவலைக் கற்பதற்கு உதவுதற்காகவே இந்த நாலை எழுதினேன். தமிழ் மொழியில் வளர்ந்து வரும் கலையான இலக்கிய விமர்சனத்தை, மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதும் எனது நோக்கங்களில் ஒன்று. நல்ல நூல்களைத் தெரிவி செய்து கற்பதற்கு, அந்த அறிவு அவர்களுக்கு உதவும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமாக எழுதினாலும், எல்லோரும் நாலை வாங்கியிப்படித்துப் பயன் பெறுவார்களாக'

எல்லா வகை இலக்கியங்களையும் படைத்துள்ள சுந்தரமின்ஸை, பல தளங்களில் நின்று, வீட்றிவன் நாவலுக்கு விளக்கமும் விமர்சனமும் எழுதியிருக்கிறார். அதில் உள்ள பல குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியிருந்தாலும்..... "இறுதியில் ராமலிங்கம் தனக்காக மட்டும் அழிவில்லை. தனது குடும்பத்திற்காகவும் அழுகிறான். 150 வருடங்களுக்குப் பின்பும் தனது சமூகத்தின் நிலை பழைய மாதிரியே இருக்கிறதே என்றும் எண்ணி அழுகிறான். எனவே இது ஒரு சமுதாயத்தில் கடை. வேலுப்பிள்ளை அவர்களது வாழ்க்கையைப் பிழிந்தெடுத்து, அதன் சாரத்தை வீட்றிவனாகத் தந்துள்ளார்."

'எனவே, முழுக்க முழுக்க இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளரது வாழ்க்கையைத் திறம்பதச் சித்தரிக்கின்ற, முதலாவது முழுமையான ஒரு தமிழ் நாவல், வேலுப்பிள்ளையின் 'வீட்றிவன்' என்று சொல்லலாம். ! காலத்தால் அழியாத ஒரு சிறந்த நாவல்!'

என்று அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்கிறார். இலக்கிய ஆர்வலர்கள் எல்லோரும் வாங்கிப் படித்துப் பயனடைவார்களாக!

S. பத்மராஜா BA;M Phil



**நால் :**

**மரம் வைத்தவன்**

**ஆசிரியர் :**

**பவானி சிவகுமாரன்**

**அ**ண்மைக்காலமாக  
எழுதிவரும் பெண்  
எழுத்தாளர்களில் அதிக  
கவன ஈர்ப்பை ஏற்படுத்தி  
வருபவர்களில் பவானி  
சிவகுமாரனும் ஒருவர். குமார்  
ஒரு தசாபத்திற்கு  
முன்னதாகவே எழுத்துலகில்  
அரிச்சிவடி பதித்த போதிலும்

கடந்த மூன்று வருடங்களாகவே முனைப்புடன் எழுதி  
சிலமுக்கிய பரிசில்களையும் பெற்று சிறுகதை துறையில்  
தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளார். இவரது முதலாவது  
நூலாக 'மரம் வைத்தவன்' சிறுகதைத் தொகுதி மீரா  
வெளியீடாக அறுவடையாகியுள்ளது. ஈழத்தில் வெளியீட்டு  
துறையில் பல புதியவர்களையும் ஊக்குவித்து, தனது 63வது  
வெளியீட்டை கொண்டு வந்துள்ள இரத்தினவேலோன்  
பாராட்டுக்குரியவர்.

மரம் வைத்தவன் தொகுதியில் மொத்தம் 11 சிறுகதைகள்  
இணைக்கப்பட்டுள்ளன. வாசிப்பத்துறை அருகிவரும்  
இன்றைய காலகட்டத்திலும், ஈழத்து எழுத்தாளர்களின்  
படைப்புகள் சயமுயற்சியால் இன்னமும் வெளிவந்து  
கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பெண்  
எழுத்தாளர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். தாட்சாயனி  
மலைகள், ஆதித்தநிலா, அணார், பெண்ணியா, சந்திரகாந்தா,  
பவானி, புனிதகலா என நீரும் பட்டியலில் பலரது ஆக்கங்கள்  
ஈழத்து இலக்கியப் பரப்பில் பேசப்படும் படைப்புகளாக  
இருக்கின்றன. ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண்  
எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாக இருந்த காலத்திலும்,  
அவற்றின் காத்திரத் தன்மை என்றுமே சோடை போன்றில்லை.  
இதற்கு சான்று பகர்வதாகவே பவானியின் சிறுகதைகளும்  
அமைந்துள்ளன. பவானி ஆழ்வாப்பிள்ளைக்கு பின்னர்  
தற்போது புதிதாக பவானி சிவகுமாரன் அவதரித்துள்ளார்.  
இவரது வரவு மிக வேகமாக; ஒரு சூழல்கார்று போல  
சலசலப்பை ஏற்படுத்துகிறது.

பவானி சிவகுமாரன் ஒரு பெண் எழுத்தாளராக இருந்த  
போதிலும், பெண்ணியம் பற்றி அதிகம் பேசாமல், சமகால -  
குறிப்பாக புலம் பெயர் வாழ்வின் பின் ஏற்பட்ட அவலங்களை  
அதிகம் பேசுபவராக பொதுவான பிரச்சினைகள்  
அணைத்தையும் அனுகியுள்ளார். ஈழத்து இலக்கிய வரலாற்றின்  
தமிழ்த் தேசிய உணர்வுக் காலத்தில் அருமியில் வளர்ந்ததுடன்,  
போருக்குள் சிக்குண்ட வண்ணியில் ஆங்கில ஆசிரியையாக  
போர்க்காலத்தில் பணியாற்றிய அனுபவம் அவர் கதைகளுக்கு  
உரம் சேர்த்து நிற்கின்றன. வன்னி நிலத்தின் சிறுகதை  
எழுத்தாளர்களான தாமரைச் செல்வி, ச. முருகானந்தன்,  
கருணை ரவி, கர்ணன் போன்றவர்கள் போல் அன்றி இவர்  
நேரடியாக போர் சமாச்சாரங்களை அலசாமல் அதன்  
தாக்கங்களைபே அனுகியுள்ளார். குறிப்பாக போர் தொட்பான  
விடயங்களை நேரடியாக அனுகிய கதைகளின் களங்களை  
வடித்துள்ளார். இது இன்றைய யுத்த சூழலின்

அச்சுறுத்தல்களிலிருந்ததான் தற்காப்பு நடவடிக்கையாகவும்

கொள்ளலாம். துமிழ்த் தேசிய உணர்வுக் காலக் கதைகளில்,  
முனைப்புப்பெற்றிருக்கும் இன்றைய தனிநாட்டு போராட்டம்  
ஒரு புறமும், அது சமூகத்தில் ஏற்படுத்தி நிற்கும் தாக்கங்கள்  
மறுபறும் என இருவகையான கதைக்கருக்கள் எடுத்தாளப்  
படுகின்றன. பவானியின் இரண்டாவது வகை கதைகள்  
ஆழமாக மனதைத் தொடுகின்றன.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை போட்டியில் பரிசெபற்  
'பவானியின் பார்வைகள்' முதற் தொட்டு அன்றைய கருணை  
இன்னமும் சாகவில்லை கதைவரையிலான பதினொரு  
கதைகளில் அனேக கதைகள் புலம் பெயர் கலாசாரத்தின்  
எதிர்விளைவுகள் விசாரணைக்கு உட்படுத்துவனவாக  
அமைந்துள்ளன. பணத்திற்காக, வாழ்வின் வசந்தங்களை  
இழுந்து, அது தெரியாமலே வாழ்வதை பார்வைகள் மனிதர்கள்  
கதையில் காணமுடிகிறது. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து  
வாழும் பிள்ளைகளோடு கவனிப்பற்று வாழ்வதை விட, தாயகம்  
திரும்பி அகதி முகாமில் வாழும் ஒருவரை 'அற்ற ஞாத்துப்  
பார்வை' சிறுகதையில் உருக்கமாக சித்திரித்துள்ளார். உழைத்து  
உழைத்து உறவுகளுக்கு உதவி செய்து வருமாதிப்பத்தில்  
அனைத்தையும் இழுந்து வாடுவதை 'உறவைத் தேடும் தீவுகள்'  
கதையிலும் தரிசிக்க முடிகிறது. எனினும் இக்கதையை விட  
'வெளிச்சீலீடு' கதை இன்னொரு படி சிறப்பாக, உறவுகளுக்கு  
உதவி இறுதிகால எதிர்பார்ப்புகள் சிதலமடைவதை உருக்கமாக  
எடுத்துக்காட்டியுள்ளது.


கோடையில் ஒருநாள், ஒரு கணம் தவறி, கருணை  
இன்னும் சாகவில்லை என்பனவற்றில் பெண்களின் வாழ்வு  
அவலங்களைப் பேச முனைந்துள்ளார். எனினும் பெண்ணியப்  
பார்வை இக்கதைகளில் பற்றாக்குறையாகவே உள்ளன.  
ஆணாதீக்க சமூகத்தின் பிரதி நிதியாகவே நின்று இக்கதைகள்  
புனையப்பட்டுள்ளன எனலாம்.

'இலவு காக்கும் கிளிகள்' ஒரு விடுதலைப் போராளியின்  
உருக்கமான கதை. தமிழ்த் தேசியப் போராட்டத்தில்  
நாம் சந்தித்த ஒரு கதையையே, பாதுகாப்பு நிமித்தம்  
ஆபிரிக்கக் களத்தில் தந்துள்ளார் என்று தோன்றுகிறது.  
செ. கதிர்காமநாதனின் 'வியட்னாமே உன் தேவதைகளின்  
தேவவாக்கு' சிறுகதை புனையப்பட்ட போது ஈழத்தில்  
போராட்டம் வெடித்திருக்கவில்லை. தற்போதைய கதையோ  
இன்றைய ஈழப் போராட்டக்காலத்தில் ஆபிரிக்கத் தோல்  
போர்த்திய தேசியப் போராளி ஒருவனின் வீர வரலாறு  
என்பது தெளிவாகத் தெரிகிறது. இச் சிறுகதை  
இத்தொகுதியில் தனித்து சிறப்புடன் நிற்கிறது என்றால்  
அதற்கும் காரணம் பவானி தேர்ந்தெடுத்த களம்  
மாத்திரமன்றி, உருக்கமான எமது தேச உண்மைக்கதை  
என்பதும் இன்னொரு காரணம்.

பவானியின் ஈழத்து நடை தெளிவாகத் தேவையாக  
உள்ளமையும், கதைகள் உருவகப்படுத்தியுள்ள விதமும்  
சிறப்பாக உள்ளன. சில பாத்திர வார்ப்புகளும் கச்சிதமாக  
அமைந்துள்ளன. குறைபாடு அதிகம் இல்லாத விட்டாலும்,  
அவசர அறுவடையினால் ஏற்பட்டுள்ள சில சொல்வன மீஸ்  
சொல்லப்படுதலும், ஒத்த பாத்திர வளர்ப்புகளும்  
தவிர்க்கப்படலாம். சமூகக் கண்ணேணாட்டம் மிக்க  
பலைப்புகளைத் தந்துள்ள பவானியின் பார்வைகள் இன்னமும்  
விரிவு படும் போது இன்னும் சில காத்திரமான கதைகள்  
உருவாக்கலாம்.

**வன்னேரி ஜயா**

**நூலாம் - கலை கிளத்தீசு சுஞ்சிகை - ஜூலை 2007**



ஞானம் 84 இதழ் ஆச்சிரியத்தைத் தந்தது. அதன் வடிவம் வழிமையைவிட மாறுபட்டு பெரிய அளவில் இருந்தது. பேராசிரியர் சிவத்தம்பியின் பவள மலராக வந்ததால் இந்த மாற்றமா அல்லது தொடர்ந்தும் இந்த அமைப்பிலேதான் ஞானம் வருமா? பேராசிரியருக்கு பவள மலர் வெளியிட்டதைப் பாராட்டுகிறேன். முன்பு மலையக எழுத்தாளர் கே. கணேஷ், வரதர் ஆகியோருக்கு ஞானம் சிறப்பு மலர்களை வெளியிட்டபோதும் பேராசிரியரின் சிறப்புமலர் ஞானத்தை ஒருபடி மேலே கொண்டு சென்றிருக்கிறது என்றே கருதலாம். சிவத்தம்பியின் பவள மலர் வைத்துப் பாதுகாக்கவேண்டிய மலராக மலர்ந்திருக்கிறது; பாராட்டுக்கள்.

**முத்து இராமகிருஷ்ணன், பதுளை**

\*\*\*\*\*

பேராசிரியருக்கு பவள மலர் வெளியிட்டு ஞானம் வேறு எவரும் செய்யாத சிறப்பினைச் செய்துள்ளது. பேராசிரியர் இன்று நம்மிடையே வாழும் பேர்நினூர். அவரிடம் கற்றவர்கள் யைன் பெற்றவர்கள் பலர் அவர்களை விழிப்படையச் செய்திருக்கிறது ஞானம்.

**-தவசீஸன், கொழும்பு - 13**

\*\*\*\*\*

ஞானம் 84 இதழ் அட்டைப்படம் பேராசிரியர் சிவத்தம்பியை தத்திருமாக முன்னிறுத்தியது ஓவியர் கெளதமணை எவ்வளவு பாராட்டனாலும் தகும். பேராசிரியரின் புகைப்படத்தினை அட்டைப்படத்தில் வெளியிடாது அவரது ஓவியத்தினை வெளியிட எடுத்த முயற்சிக்காக ஞானம் ஆசிரியரையும் பாராட்டவேண்டும். பேராசிரியரைப் பற்றி எழுதுவதற்குப் பொருத்தமானவர்களைக் கொண்டு கட்டுரை எழுதுவித்து வெளியிட்டமை இதழுக்கு மேலும் கண்தியைக் கொடுக்கிறது.

**சி. சண்முகநாதன், புத்தளம்**

\*\*\*\*\*

பேராசிரியர் கார்த்திகேச சிவத்தம்பி பவளமலரை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். பேராசிரியரின் பல்வேறு திறமைகளையும் வெளிக்கொண்றும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. பேராசிரியரின் சிறுவயதுக் காலம் அவரது தாய் தகப்பன், பிறந்த கிராமப் பின்னணி போன்றவற்றை வே. விமலராஜா பேராசிரியருடன் சிறுவயதில் ஒரே பாடசாலையில் படித்தவர் தந்துள்ளார். பேராசிரியருடன் ஸாகிராக் கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் படித்த அ. முகம்மது சமீம் அடுத்த காலகட்டத்தை எழுதியுள்ளார். பேராசிரியரின் மாணவர்கள் அ. இரவி, க. இரகுபரன், எஸ். மோசேஸ் ஆகியோர் பேராசிரியரின் கற்பித்தல் முறை மாணவர்களின் ஆருமைகளை வளர்த்த தெடுத்தல் போன்றவற்றை வெளிக்கொணர்ந்துள்ளனர். பேராசிரியர் சி. மௌனகுரு பேராசிரியர் சிவத்தம்பியின் நாடகப் பணிகள்பற்றி மிக விரிவாகவே எழுதியுள்ளார். தமிழகப் பேராசிரியர் பெ. மாதையன், கலாந்தி செ. யோகராசா ஆகியோர் பேராசிரியரின் ஆய்வுத் திறமை பற்றி விளக்கியுள்ளனர். பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோர் வெளிநாடுகளில் பேராசிரியருக்குள் கெளரவும் மதிப்பு போன்றவற்றை விளக்கியுள்ளனர். தெனியான், செங்கை ஆழியான், அந்தனி ஜீவா போன்றவர்கள் எழுத்தாளர்கள் அவர்கள் தாம் எவ்வாறு பேராசிரியரைப் பார்க்கின்றோம் என விளக்கியுள்ளனர். குறிப்பாக தெனியான், செங்கை ஆழியான் ஆகியோர் பேராசிரியரின் விமர்சன முறை பற்றி கூறியுள்ளனர். மொத்தத்தில் பேராசிரியரின் பல்வேறு திறமைகளையும் அவர் பற்றிய முக்கிய விபரங்களையும் வெளிக்கொணர்வதாக இந்தப் பவள மலர் அமைந்துள்ளது. இத்தகைய ஒரு பவளமலரை வெளியிட்டு உரிய காலத்தில் பேராசிரியரை கெளரவித்த ஞானசேகரன் பாராட்டுக்குரியவர். ஞானம் பவள மலரை வெளியிட்டதன் மூலம் வேறும் பலரும் பேராசிரியரைக் கெளரவிக்காமல் இருக்க முடியாத ஒரு நிலைமையை ஞானம் தோற்றுவித்துள்ளது. பேராசிரியரினால் எமது நாட்டுக்குப் பெருமை. அவரைக் கெளரவிப்பது எம் எல்லோரதும் கடமை.

**இரா. அ. இராமன், தலைவர், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம்**

\*\*\*\*\*

சென்ற இதழில் பேராசிரியர் சி. மௌனகுரு எழுதிய அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற கட்டுரை பேராசிரியர் சிவத்தம்பி ஈழத்து நாடகவளர்க்கிக்கு ஆற்றிய மிக முக்கியமான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது. பேராசிரியரை ஒரு தமிழ் அறிஞராக விமர்சகராகவே பலர் அறிந்துள்ளார்கள். அவர் ஒரு நாடகக் கலைஞர், நாடக ஆய்வாளர், நாடக நெறியாள்கையாளர், மரபு வழி நாடகங்களை செம்மைப்படுத்தியவர் என்பதெல்லாம் இக்கட்டுரை மூலம் வெளிப்பட்டுள்ளது. இக்கட்டுரையை வாசித்த போது என் மனதில் பேராசிரியரைப் பற்றிய கணிப்பீடு மேலும் உயர்ந்துது.

**எமாகமட் நியாஸ், கிழக்குப் பல்கலைக்கழகம்**

\*\*\*\*

பேராசிரியரின் மாணவன் அ.இரவி அவரைப் பற்றி எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. பேராசிரியர் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத் தலைவராக இருந்து எத்தகைய மனிதாபிமானத்துடன் பணியாற்றினார் என்பதை இக்கட்டுரையில் பார்த்தேன். “தம்பி இரவி நீ இப்படிப்பாரன் எங்கன்ற மகள் அவள். விதவையா இருக்கிறான். அவருக்கு ஒரு கலியாணம் கூடி வருகுது. அதுக்கு சீதனமா நாங்கள் கோழிப்பண்ணை போட்டுக் குடுக்கிறம். அவள் வாழப் போற புதுவாழ்க்கைக்கு தொழில்ஒண்டு தொடக்கிக் குடுக்கிறம். அப்பிடிப் பாரன்...” எனக்குச் சீரென்றது. மனிதம் வெளிப்பட்ட முகம் இது. மனிதத்தை இப்படியும் வாசிக்கலாமா? இப்படி நான் ஏன் யோசிக்கவில்லை? பக்குவம் போதாதா? மனசு சுத்தமில்லையா? நிரமிக் கிட்பது அழுக்கா? நான் நல்லவனே இல்லையா? பேராசிரியர் கனிந்துபோய் இருக்கிறார். கருணை ததும்புகிறது அவர் முகம். எது கோயில் நான் நெடுஞ்சாண்கட்டையா விழுந்திருப்பேன்...” என்று இரவி எழுதிச் செல்கிறார். பேராசிரியர் நம் மனதில் உயர்ந்துநிற்கிறார்.

செ. கணபதிப்பிள்ளை, கொழும்பு.

\*\*\*\*

மாதும் முதற் கிழமையில் வெளிவரும் ஞானம் ஏன் காணவில்லை என்று தினமும் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்று பார்ப்பேன். பேராசிரியரின் பிறந்த நாளில் வெளியிட வேணுமென்று தாமதித்துள்ளீர்கள் என்பது பேராசிரியரின் பவள மலரைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. ஒரே மூச்சில் பவள மலரை வாசித்தேன். பேராசிரியரின் பல்வேறு திறமைகளைக் கண்டு கொண்டேன். இந்த இதியில் சிறுகதை, கவிதைகள், பத்தி எழுத்து போன்ற விடயங்களையும் சேர்த்துள்ளீர்கள் அவற்றைத் தவரித்து தனியாக பேராசிரியரின் கட்டுரைகளை மட்டுமே வெளியிட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. பேராசிரியரின் நேர்காணலில் இருந்து சில பகுதிகளை ஆங்காங்கே கட்டிட்டு வெளியிட்டுள்ளீர்கள். அவற்றையே முதல் வாசிப்பில் வாசித்தேன். பின்புதான் நீண்ட கட்டுரைகளை வாசித்தேன். மொத்தத்தில் சிறப்பாக வெளிவந்துள்ளது இந்தப் பவள மலர்.

என். தேவகுமார், வத்தளை.

\*\*\*\*

வாழும்போது பெரியவர்களைக் கெளரவிக்கும் பணி சிறப்பானது. அந்தவகையில் ஞானம் பல இலக்கிய வாதிகளையும் கலைஞர்களையும் கெளரவிக்கும் பணி சிறப்பானது. இதுவரை காலமும் வெளிவந்த ஞானம் இதழ்களில் பேராசிரியர் சிவத்தமிகிப் பற்றி வெளிவந்த பவள மலரே அதிகம் சிறப்புடையது. முன்னர் ஈழத்தவர்களான கவாமி விபுலானந்தர், ஆறுமுகநாவலர் ஆகியோர் தமிழகத்தில் கெளரவும் பெற்றனர். பேராசிரியர் சிவத்தமிகி தமிழக அரசால் திரு.வி. கல்யாணசுந்தரனார் விருது அளித்துக் கொரவும் பெற்றவர். இத்தகைய பெரியாரின் பவளவியா பல்கலைக்கழக மட்டத்தில் கொண்டாடப்படவேண்டியதொன்றாகும். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் இதுபற்றி யோசிக்கவேண்டும். ஞானம் முன்னோடியாக அமைந்தது பெருமைப்படவேண்டிய விசயம்.

மாரிமுத்து சிவகுமார், ஹட்டன்

\*\*\*\*

“இச்சகம் இருக்கும் வரை உங்கள் அச்சகம் நிலைக்கும்” - கவிஞர் வெரமுத்து

## யனி ஆர்ட்ஸ் (ரிறைவேஸ்) லிமிடெட்

(அச்சக்கலையின் ஆலயம்)

தமிழ், சிங்கள, ஆங்கில கணவி வடிவமைப்பு மற்றும் அச்சவேலைகள்

- அழைப்பதழகள்
- நூல்கள்
- வளம்பு பதாகைகள்
- கல்லூரிகள், கடையாக்கள்
- அரங்கேற்ற அழைப்பதழகள்
- நூபகார்த்த மலர்கள்
- அரங்கேற்ற மலர்கள்

48B, புனுமெண்டால் வீதி, கொழும்பு 13.

தொலைபேசி : 011 2330195, 011 2478133

தொலைநெட : 2330195. மின்னஞ்சல் : [povicart@sltnet.lk](mailto:povicart@sltnet.lk)

த்ருமண  
அழைப்பதழகளை  
உங்கள் ரசங்கேற்றவாறு  
வழவழைக்கலாம்

கிளை :

**யனி ஆர்ட்ஸ் என்டப்பிரைசஸ்**

இந்திய தீருமண அழைப்பதழகள் மற்றும் கலைப் பெருட்கள்

இல. 4, வவசற் பிளேஸ், கொழும்பு 6. தொலைபேசி : 2582827